


சென்னை கிராமிய
பஞ்சாயத்து



103

தணிகைக் கனகராயன் பள்ளி

(மாற்பாணக் குடியேற்ற ஆராய்ச்சியுடன்)

4 - JUL 1932

சூரிய திராவிட

9 விசுத்திச் சங்கப் பிரசுரம் 2.

 * 2020 ஜனவரி *
 * செப்பனுவதற்காக எடுத்துக் *
 * கொள்ளப்பட்ட *
 * சிதம்பரம் 1932 வருடம் *
 * செப்பனிட முடிந்த *
 * செப்பனிட 1932 வருடம் *
 * ஆராய்ச்சி இதவியாளரின் *
 * கையொப்பம். *
 * 1932 *

Jaffna Oriental Studies' Society's
 Publication No. 2.

THANDIGAI KANAKARAYAN PALLU

A TAMIL GEORGIC POEM

DEPICTING

Village life and agricultural pursuits in Jaffna in the
 later decades of the 18th century A. D.

WITH

A CRITICAL NOTE 1932

ON

The history of the colonisation of Jaffna and
 an account of the author, the hero, their contemporaries
 and the merits of the poem

BY

V. COOMARASWAMY, B. A.

Proctor, S. C. and Notary Public
 and Vice-President, Jaffna Oriental Studies' Society.

Printed and published by

C. V. JAMBULINGAM PILLAI

Madras:

SADHU PRESS

1932

Price 10 Annas

Total 82/100

யா. ஆ. தி. பா. சங்கப்
பிரகாரம் - இல. 2.

சிவமயம்

மாவைச் சின்னக்குட்டிப் புலவர்

இயற்றிய

தண்டிகைக் கனகராயன் பள்ளா

இத 2560
894. 8111

தண்டிகை - கனகசபாபதிப் பிள்ளை அவர்கள்

எழுதிய

அருப்புத வுரையுடன்

யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க

உபதலைவருளொருவரும்

இலங்கைச் சுப்பிரீம்கோர்ட்டுத் தரணியும் பிரசித்த ஹோத்தாபிசுமாயிய

வ. குமாரசுவாமி அவர்கள் B. A.

எழுதிய

யாழ்ப்பாணக் குடியேற்ற ஆராய்ச்சி

முதலிய குறிப்புக்களுஞ் சேர்த்து

செ. செ. ஜம்புலிங்கம் பிள்ளையால்


சென்னை :

சாது அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

1932

(விலை அனு பத்து)



76667

O-192MCK, T

N32

பதிப்புரை

தெல் வித்திட நாட் குறித்தல் ...	... ௪௮—௪௮
காளையுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்தல் ...	... ௪௮
பன்னியர் புலம்பல் ...	... ௪௪
பன்னன் எழுந்திருத்தல் ...	... ௪௮
பன்னியர் பண்ணைத் தலைவனை. காற்று கடுகை காணவா வேண்டல் ...	... ௪௮
காற்று கடுகை ...	... ௪௪—௪௮
தீருமண வாழ்த்துப் பா ...	... ௪௮
அரும்பதவுரையும் குறிப்பும் ...	... ௮௦—௮௪
கதை விவரம் ...	... ௮௪—௮௮

ஆராய்ச்சிக் குறிப்புகள்

நூல் வரலாறு நூற்பெயர்க் காரணமும் ...	... 1—7
காரைக்காட்டு வேளாளர் வரலாறும் யாழ்ப்பாணக் குடியேற்ற ஆராய்ச்சியும் ...	... 7—44
தெல்லிப்பழைக் குடியேற்ற ஆராய்ச்சி ...	... 7—22
காரைக்காட்டு வேளாளர் வரலாறு ...	... 10—13
செட்டி வேளாளர் மரபு ...	... 14—17
செட்டி வேளாளரின் வருணச்சிறம் தாம் ஒழுக்கம் ...	... 17—22
மயிலிட்டிக் குடியேற்ற ஆராய்ச்சி ...	... 22—30
இருபாலிக் குடியேற்ற ஆராய்ச்சி ...	... 30—34
இராசநாயக முதலியாரும் யாழ்ப்பாணக் குடியேற்றமும் ...	... 34—44
பாடப்பட்டோர் வரலாறு ...	... 44—57
பாடினோர் வரலாறும் அவர் கூறிய வருணக் கொள்கை மறப்பும் ...	... 57—67
நூல் செய்த காலம் ...	... 67—69
நூல் அச்சிட்ட பின்னர் விளங்கிய திருந்தமான பாடங்கள் ...	... 70—74
பாட பேதங்கள் ...	... 75
பாட்டு முதற்குறிப்பகராதி ...	... 76—78
அச்சுப் பிழை திருத்தம் ...	... 79—80

தமிழ் மொழி வழங்கும் நாடாகிய யாழ்ப்பாணத்தில் தமிழ்மாதா அகி யுந்த நில்லுற்று அரசு வீற்றிருந்த காலம் (Augustan era) கி.பி. 1750-வாழ்கும் 1880-வாழ்கும் இடைப்பட்ட 130-வாருட காலமெனக் குறிப்பிடலாம். அக்காலத்திறழைத்து விளங்கிய புலவர்கள் தொகை நூற்றுக்குக் குறையாது. அவர்கள் இயற்றிய நூல்கள் குறைந்த தொகை முந்நூறு என மதிப்பிடலாம்.

நூல்களும் அந்தாதி, ஊஞ்சல், இரட்டை மணிமாலை, மும்மணிக் கோவை, கலம்பகம், கோவை, நாடகம், புராணம், பன்னிசை முதலாகப் பலதிறப் படுவன. இவற்றுள் இக்காலத்து வழக்காறொழிந்து சிதைந்தன பலப்பல. கையெழுத்துப் பிரதிகளிற்கையாளப்பட்டு வருவனசில. அவற்றுள்ளும் அச்சேறி வெளிவந்தன இன்னும் மிகச் சில.

மேற் கூறிய நூல் வகைகளுள் யாழ்ப்பாணத்தில் இயற்றப்பட்ட பள்ளுப் பிரபந்தம் இரண்டு. சுழிபுரம் பறளாய் விநாயகர்மேல் நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பட்ட “பறளாய் விநாயகர் பள்ளு” என்பது ஒன்று. தெல்லிப்பழைத் தண்டிகைக் கணகநாயக முதலியாரைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு பாவிட்டபுரம் சின்னக்குடைய புலவரார் பாடப்பட்ட “தண்டிகைக் கணகநாயகர் பள்ளு” மற்ற்ையது. “கதிரை மலைப்பள்ளு” என்னும் மற்றொரு பிரபந்தம் யாழ்ப்பாணத்தில் ஸ்டீ நூல்கள் இரண்டிற்கும் காலத்தால் முந்தியது என்றும் அதுவே வயல்களில் வேலை செய்வோரால் அதிகமாக இக்காலத்திலும் படிக்கப்படுவதென்றும் பழங்கதையாகச் சொல்லக் கேட்டதேயன்றி அந்

தூலைப்பற்றியாவது அதன் ஆக்கியோனைப் பற்றியாவது ஒன்றுத் தெரியவில்லை.

பரூளாயப் பள்ளும் கனகராயன் பள்ளும் வழக்கா ரெழியாத தூல்களாயிருந்து முன்னையது 1889-ஆல் அச்சேறி வெளிவந்து தற்போது மலேய சுழிபுர ஐக்கிய சங்கத்தாரால் பின்னரும் பிரசுரஞ் செய்யப்பட்டது. தண்டிகைக் கனகராயன் பள்ளு என்னும் இந்நூல் இது காலம் வெளிவரவில்லை. இதன் பெயர்க்காரணமும் பாடப் பட்டோர் பாடினோர் வரலாறுகளும் நூலின் காலமும் பிறவும் ஆராய்ச்சி யுரையிற் குறிக்கப்பட்டுள்ளன.

ஆங்குக் காட்டியபடி, 140 வருஷத்துக்கு முன் பாடப் பட்ட இச்சிறந்த பிரபந்தம் தற்போது பெயரளவில் மாத்திரம் இத்தேசத்தில் அறியப்படுதற்கு நியாயம் தமிழ்க் கல்வியிற் சிறந்து கிருஷிகத்தாற் செழிப்புற்றுவிளங்கிய யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கல்வியும் சூன்றி, கிருஷிக முயற்சியும் குறைந்து நாளடைவில் இரண்டும் சீர் சூலிந்து வரும் நிலையே என நிச்சயமாகக் கூறலாம். நான்-மாணவனாக இருந்த காலத்தில் (1880—96) இப்பள்ளுப் பிரபந்தப் பாடல்களை வயல்களில் நாற்று நடுகை முதலிய தொழில்கள் நடக்கும் வேளைகளில் முதல் நின்று முடிவுபோக இராகம் தாளத்துடன் பாடப் பலமுறை கேட்டதுண்டு. சூயில் கூவல் என்னும் பாகத்தைப் பின்னும் ஏழு எட்டு வருடங்களாக ஊஞ்சலிவிருந்து இடையிடையே சில முதியோர் பாடவுங் கேட்டோம்.

இந்நூல் இவ்வாறு நாளடைவில் வழக்காரெழிந்து மறைந்து போவதை நோக்கி இதனை அச்சிடுவிக்க வேண்டாக் கொண்டு முதலில் முயற்சி செய்தவர், காலஞ்சென்ற எனது இளைய சகோதரர், திரு. வ. பொன்னுசுவாமி B. A. அவர்களே. அவர் கல்கத்தாவில் மூன்று வருடகாலம் கல்வி

கற்று, கி.பி. 1908-ஆல் B.A. பரீட்சையிற்றேறி, அடுத்த மூன்று வருடகாலம் கொழும்பில் சட்டநூற்கலாசாலை மாணவராக நியாயவாதி (Advocate) பரீட்சைக்குரிய கல்வி கற்றார். விடுமுறை நாட்களில் “கனகராயன் பள்” னைப் பரிசோதிப்பதில் காலங் கழித்தார். நூல் இயற்றிய காலந்தொட்டுப் பாரம்பரியமாக வைத்துப் போற்றப்பட்டு வந்த இரண்டு ஏடுகள் அவர் பரிசோதனைக்கு அகப்பட்டன.

அவற்றில் ஒன்று தெல்லிப் பழையைச் சேர்ந்த வவுணு வத்தை (பிராமணர் தோட்டம் எனப் பொருள்படும்) சிங்களப் பெயர்க் குறிச்சியில், “சூயில் கூவலில் (செய்யுள் ஐக்-ல்) சொல்லிய வெற்றிவாகு தேவர் வளவில் [பெற்றவா (கு) வளவில்] பிறந்து வளர்ந்தவரும், கனகராயக முதலியார் வளவாகிய கம்பனையில் விவாகஞ் செய்தவருமான திரு. வ. மயில்வாகனம் பிள்ளை என்னும் முதியார் வசம் இருந்த ஏடு. இவர் ஏடாக இந்நூலைப் பத்திரப்படுத்தி வைத்திருந்ததுமன்றி ஏட்டைப் பாராது வாய்பாடமாக முதல் நின்று முடிவுபோக ஒப்பிக்கும் சக்தியும் இவருக்கு இருந்தது. இம்முதியாரே எனது சகோதரருடன்கூட இருந்து ஏடுகளைப் பரிசோதனைசெய்து காகிதப் பிரதியிற் பெயர்த்து எழுதுவித்தார்.

பரிசோதனைக்கு உபயோகமான மற்ற ஏடு பாட்டுடைத் தலைவன் காலத்துத் தெல்லிப்பழைக் கோவிற்பற்று பிரசித்த மூப்பனாராயிருந்தவரின் சந்ததியில் ஆறாந்தலை முறைப் பிரசித்த மூப்பனாரிடம் இருந்த ஏடு. மூப்பனர் என்பது வள்ளுவ குலத்துத் தலைவருக்கு யாழ்ப்பாணத்தில் வழங்கும் பெயர். தமிழரசர் காலந்தொட்டு இராச கட்டளையை முரசறைந்து ஊரில் பிரசித்தப் படுத்துவது இவரது பிரதான தொழிலாதலின், இவர் பிரசித்த மூப்பனர் எனப்படுவர். ஊரிலுள்ள வேளாண் குடும்பங்களின் குடும்ப பாரம்

பரியங் கூறுவதும் சனசமூக வாழ்க்கை இயலில் இவர் நடத்தத் தொழிலில் ஒன்று. மூப்பனார் கோத்திரங் கூறுதல் மாணக்கிரியைகளில் ஒன்றாக நடத்தப்படும். ஒருவர் இறந்தால் பிணப்பறையுடன் பிரேதங் கொண்டு மயானஞ் செல்லும்போது சுற்ற மித்திரர் தலையில் வஸ்திரம் அணியாது வெறுந் தலையினராய்ச் சென்று தகனஞ் செய்து மீள்வர். அத்தி சஞ்சயனக்கிரியை முடிந்தபின் இறந்த மூன்றாம் ஐந்தாம் அல்லது ஏழாம் நாளில் இறந்தவரின் இனபந்துக்களை அழைத்துத் “தலையில் சீலை சுட்டுதல்” நடத்தப்படும். இது “பரிவட்டங் கிழித்தல்”, “கல்வெட்டு அரங்கேற்றல்” என்னும் இரண்டு நிகழ்ச்சிகளைக் கொண்டது.

பரிவட்டங் கிழித்தல் என்பது குடியேற்ற ஆராய்ச்சியில் விளக்கியபடி யாழ்ப்பாணத்திற் குடியேறியவர்கள் தொண்டை மண்டலத்தினராதலின் அந்நாட்டு வழக்கத்தைப் பின்பற்றி இறந்த வேளிரைச் சார்ந்த பதினெண் குடியாரும் ஒருங்குகூடிப் பரிவட்டித்து, இருந்து, குலமுறை களைத்தி, மாணத்தினால் வந்த கவலை தணிந்து, மாணத்தின் பின் முதல் முறையாக தலையில் வஸ்திரம் அணிதலாம். மூப்பனார் அன்று கோடி வஸ்திரங் கொண்டுவந்து தற்கால வழக்கப்படி (பண்டைநாட் பதினெட்டு கூற்றுக்குப் பதில்) ஆறு கூறுக்கி ஆறு துணியையும் கோத்திர முன்னீடு குடித்தாம் முதலமை ஆகியவற்றின் ஒழுங்கு தவறாது அறுவர்கையிற்கொடுப்பர். அறுவரும் அத்துணிகளைத் தலையிற் கட்டுவர்.

பின்னர் இறந்தவரின் கோத்திரமும், விறலும், புகழும், இனப் பெருமையும், இறந்த ஆண்டு, மாதம், திகி, வாரம், நட்சத்திரம் முதலியவையும் கூறும் “கல்வெட்டு”ப் பாடி அரங்கேற்றப்படும். இதுவே கல்வெட்டுப் பாடித்தல் எனப்படும். இறந்தவர் புகழைக் கல்லில் செதுக்கும் வழக்கம்

இருந்த நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் அதைப் பணியோலை, காகிதத்தில் எழுதினும் “கல்வெட்டு” என இன்றும் வழங்குகின்றனர்.

மேற் காட்டியபடி கோத்திர பாரம்பரிய அறிவு மூப்பனாருக்கு இன்றியமையாததாகலின் அரங்கேறிய கல்வெட்டுப் பிரதியென்று மூப்பனாரிடம் ஒப்புவிக்கப்படும். கோத்திர பாரம்பரியங்கூறும் வேறு தூல்களையும் பாதுகாத்து வைத்திருப்பது மூப்பனார் கடமையாதலால் தண்டிலைக்கனகராயன் பள்ளுப் பிரபந்த ஏடு ஒன்று தெல்லிப்பழை மூப்பனார்களிடம் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்தது. இதுவே எனது சகோதரருக்குப் பரிசோதனைக்குக் கிடைத்த இரண்டாம் பிரதி.

அவ்விரண்டு எட்டையும் பரிசோதித்து, டி. மயில் வாகனம் பிள்ளை என்னும் முதியாரின் வாய்பாட்டின் உதவி கொண்டு பெயர்த்து காகிதப் பிரதி ஒன்றைச் சரியாக எழுதி முடித்த திருவாளர் - வ. பொன்னுசுவாமி அவர்கள் தாம் சட்ட நூற் பரீட்சையிற் தேறி நியாய தூர்த்தத் தொழிற்றுறையில் இறங்கிய பின் ஷே. நூலை அச்சேற்றுவதாக உத்தேசித்திருந்தார். பரீட்சை தேறிய சில வாரத்தில் நோய்கண்டு நியாயவாதி உத்தியோகம் வகிக்காமுன்னர் 1912-ம் ஆண்டில் தமது 31-வது பிராயத்தில் அகாலமாண மடைந்தார்.

சகோதரர் எடுத்த கருமத்தை நிறைவேற்றாதல் என்கடனென மேற்குறித்த முதியாரும் வேறு பலரும் என்னைத் தூண்டியும், சகோதரரை இழந்த துயராலும் எனது தொழின் முயற்சியால் நேர்ந்த அவகாசக் குறைவாலும் இதிற்கையிடக் கால வசதியில்லாது சில ஆண்டுகள் கழிந்தன. பின்னர் ஒருவாறு மனக்கவலை தணிந்து இந்நூலை அச்சிடுவதற்கு ஏற்ற பிரயத்தனஞ் செய்து கொண்டிருக்கை

யில் 1921-ம் ஆண்டில் எனது மற்றைச் சகோதரர், சுவாமிநாத பிள்ளையும் தமது 27-வது பிராயத்தில் அகால மரணம் அடைந்தனர்.

“ஒற்றைப்புயம் போய் உளத்தளர்ந்து வைகியான்
மற்றைப் புயமு மிழந்தேன்”

ஆகி, ஆக்கலாகா ஒன்பொருளாம் உடன்பிறந்தார் இருவரையும் இழந்த நிர்ப்பாக்கியத்தால் வியாகுலம் குடி கொண்டு தொழின் முயற்சியும் பொழுது போக்காகக் கொண்ட தமிழ் நூலாராய்ச்சியும் ஒருங்கு கைநெகிழவிட்டுப் பின்னுஞ் சில்லாண்டுகள் கழிந்தன.

சுமார் பத்து வருடங்கட்குமுன் யாழ்ப்பாணத்தில் தென்மொழி வடமொழிக் கல்வி அபிவிருத்திக்காக அரசினர் ஆதரவில் நிறுவப் பெற்ற ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்துக் காரிய நிர்வாக சபை அங்கத்தவனாக ஏற்படுத்தப் பட்டபோது, பழைய தமிழ் நூல்கள் அழிந்து போகாதபடி அச்சிடுவித்தலும் இச்சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாதலின் இந்நூலைப் பிரசுரிப்பதற்கு மறுபடியும் துண்டப்பட்டு, இப்பதிப்பில் அடங்கியுள்ள ஆராய்ச்சிப் பாகங்களைக் குறிப்பிட்டேன்.

இந்நூலாசிரியர் மூத்த பள்ளி இளைய பள்ளியரை வடகாஷ்யப் பள்ளி தென்காஷ்யப் பள்ளி எனக் கொண்டு வடதென்காஷ்ய நாட்டு வளங் கூறலால் வடகாஷ்ய தென்காஷ்ய என்பவற்றை ஆராய வேண்டியதாயிற்று. குயில் கூவவில் தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை என்னும் மூன்று இடங்களிலுள்ளோர் புகழப்படுகலால் இவ்விடங்களின் குடியேற்றத்தை ஆராயவும் அவ்வழி இராச நாயக முதலியார் கொள்கையை மறுக்கவும் நேர்ந்தது. புலவர் வருணக் கொள்கையும் தற்கால சரித்திர ஆராய்ச்சிக்குச்

சற்றும் ஒவ்வாததாவின் அதனையும் கண்டிக்க நேர்ந்தது. இவற்றை யொருங்கு சேர்த்துப் “பலவித ஆராய்ச்சிக்குறிப்புகள்” என்னும் மகுடத்துடன் இந்நூலுக்கு அனுபந்த மாக்கினேன். நூற்பதிப்புக்கு பிரதி கிடைத்தமை கூறுமிடத்து சகோதரர் மரணமும் மூப்பரைத் தொழிலும் பிறவும் இப்பதிப்புரையிற் கூறநேர்ந்தது. இவற்றால் பதிப்புரையும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் விரிவெய்தியன. அறிஞர் இதனை மற்றொன்று விரித்தல் என்னும் குற்றமாகக் கருதாதிருக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

1931-ம் ஆண்டு ஆனியில் நடந்தேறிய ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க ஆட்டை விழாவில் பழைய நூற்பிரசாரம் என்னும் விஷயம் பேசப் பட்டபொழுது இந்நூலின் விசேஷமும் அதைப்பற்றிய ஆராய்ச்சிவிஷயமும் பேசப்பட்டன. இவற்றைப் பத்திரிகை வாயிலாகவோ அன்றிப் பிற விதத்தாலோ அறிந்த தமிழ்பிரமணி, திருமயிலை சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளை அவர்கள் இம்முயற்சியைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதியது மன்றி, இதனினை நூலாகச் சொல்லப்படுவதும் சின்னக்குட்டிப் புலவர் காலத்துக்கு ஏறத்தாழ 20 வருடங்கட்குமுன் யாழ்ப்பாணத்து நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டதுமாகிய “புருளாய் விநாயகர் பன்”னைத் தாம் அச்சிடுவிப்பதாகவும் அந்நூலைப்போலவே இதனையும் தமிழ் வளர்ச்சி கருதி காகிதச் செலவு அச்சிடுஞ் செலவுடன் முடிப்பதாகவும் அச்சப் பிழை திருத்தம் முதலியன தாமே செய்வதாகவும் ஒப்புக் கொண்டார்கள்.

எட்டிலிருக்கும் ஒரு நூலை அச்சிடுவதில் ஏற்படும் கஷ்டங்கள் அச்சுக்குக் கொடுக்கும்போதுதான் நன்றாக அறியப்படும். எனது சகோதரர் எழுதி வைத்த பிரதியில் முழு நூலும் இருப்பதாக எண்ணியிருந்தேன். அதில் நான்

நடுகைவரை யுள்ள பாகந்தான் இருக்கிறதாகக் கண்ட பொழுது, புலவர் கந்தப்பரின் விவாக தினத்தன்று பாடிய தனிப்பாடல்கள் பத்து அல்லது பன்னிரண்டு மட்டில் இவர் தேடி எழுதி வைத்திருந்தது தெரிந்தவனாகையால் நூலின் மிகுதிப் பாகமும் அத்தனிப் பாடல்களும் வேறொரு பிரதியில் இருத்தல் கூடுமென்று மிகப் பிரயாசத்துடன் தேடியுங் கிடைக்கவில்லை.

சகோதரருடைய பிரதியுடன் ஒப்பிட்டுச் சரி பிழை பார்த்து அச்சிக்கனுப்ப இன்னும் ஒரு ஏட்டுப் பிரதியாவது வேண்டுமென்று தேடியவிடத்து, களுவையிட்டி பூ. பொன்னம்பலம் பிள்ளை யென்னும் எனது பிதர்வழி முதியார் ஒருவர் தம்மிடத்தில் காகிதப் பிரதியொன்று இருப்பதாகவும் அது ஒரு ஆயுள்வேத வைத்தியரின் வாகட ஏடுகளுடன் கோத்திருந்த ஏட்டிலிருந்து பிரதி பண்ணினதாகவுஞ் சொல்லி அதனை உதவினர். அதிலும் நூற்று நடுகைவரையுள்ள செய்யுட்களே இருந்தன.

நூலை முடிவு போக வெளியிட வேண்டும் என்னும் ஆசையினால் பின்னும் ஏடுகள் இருக்கும் இடம் விசாரிப்பதில் முயற்சி செய்தேன். முதலில் எனது சகோதரருக்குக் கிடைத்த ஏடுகள் அல்லது அவற்றின் பிரதிகளாயினும் அகப்படுமா என்று பார்த்தேன். மயில்வாகன முதியார் இறந்து விட்டமையால் அவர் இல்லத்தில் நூருவியபோது பழைய ஏடு செல்லுண்டு பரிசோதனைக்கு உதவாததாய்க் காணப்பட்டது. குயில்கூவல் மாதிரிப் பெயர்த்து எழுதிய புதிய ஏடும் ஒன்று அகப்பட்டது. ஏடு உதவிய மூப்பனாரும் இறந்து விட்டமையால் அவர் மகன் மூப்பனாரை உசாவியபோது அவர் தாம் அதனைக் கவனமாகப் பத்திரப்படுத்தி வையாததினால் அதுவுஞ் செல்லுண்டு ஒழிந்ததாக உரைத்தார். பொன்னம்பலம் பிள்ளையின் பிரதிக்கு மூல

மாய ஏடு அகப்படுமோ எனத் தேடியவிடத்து இறந்த வைத்தியரின் மகனும் வாகட ஏடுகளுள் இந்நூல் இல்லை யென மறுத்துவிட்டார். ஆகவே இரண்டு காகிதப் பிரதிகளை வைத்து ஒப்புநோக்கிப் பாடங்கொள்ள வேண்டிய தாயிற்று.

காகிதப் பிரதிகளை ஒப்பு நோக்கியபோது, “எழுதின வன் ஏட்டைக் கெடுத்தான்; பாடினவன் பாட்டைக் கெடுத்தான்” என்னும் முதமொழியினுண்மை வலியுற்றது. “நாட்டுவளம்” என்பது ஒரு பிரதியில் “நாட்டுவளையம்” என இருந்தது. “கோல்ப் பொதுவர் சாலக்குழுமி” என்பது இருபிரதியிலும் “கோல்ப் பொதுவா சாலக்குழுமி” என எழுதப்பட்டிருந்தது. இப்படியே பெயர்த்தேழுதியவர்களது அறிவுக் குறைவால் நேர்ந்த பிழைகள் வேறுஞ்சில. முகர ளகர பேதத்தைக் கவனியாமையால் நேர்ந்த பிழைகள் பல.

இனித் தாள இராகத்தோடு வாய்பாடமாகப் பாடுவோர் தங்கள் வசதிக் கேற்பச் செய்த மாற்றந் திரிபுகள் ஏடுகளிலும் காகிதப் பிரதிகளிலும் றுழைந்து கொண்டமையால் சில செய்யுட்களிற் சில சொற்கள் மிகையாகவும் வேறு சிலவற்றில் சொற்குறைவுபாடாகவுங் காணப்பட்டன. அசைசீர் அடி மிகுந்தனக் குறைந்தும் தளை சிதைந்தும் பொருள் விளங்காதபடி பிறழ்ந்துங் கிடந்த பாக்கள் பல. இவைகளை உள்ளவாறு கண்டு பிடித்து அச்சிடுதற்கு வேறு ஏடுகள் கிடையாததனால் கிடைத்த இரண்டு பிரதிகளையுங் கொண்டே சரிப்படுத்தி அச்சிடவேண்டியதாயிற்று. இந்நூலைச் சீருற அச்சிடுதற்கு நண்பர் ஜம்புலிங்கம் பிள்ளை பல சென்னைப் புலவர்களது உதவியை நாடியும் முற்றும் பயன்படவில்லை. ஏனெனில், பன்னாற்பிரபந்தம் சென்னை முதலிய இடங்களில் வழங்காமையினாலும் இப்பள்ளின்கண் அப்புல

வர்களுக்குத் தெரியாத யாழ்ப்பாணச்சரித்திரம் இடம் முதலியன விரவியிருப்பதனுமேயாம். எனது மைத்துனரும், சென்னைப் போலீஸ் இன்ஸ்பெக்டராயிருந்து இளைப்பாறியிருப்பவரும், தமிழாராய்ச்சியே தமது பொழுது போக்காகக் கொண்டு சென்னையில் வசிப்பவருமாகிய யாழ்ப்பாணத்துத் தெல்லிப்பழை-தண்டிகை-கனகசபாபதிப் பிள்ளையவர்கள் கையெழுத்துப் பிரதியைச் செவ்வையாகப் பரிசீலனைசெய்தும், இன்றியமையாத திருத்தங்கள் பல புரிந்தும் அச்சப்பிழையற ஒப்பு நோக்கியும் துணைநின்றனர். இவற்றோடமையாது நூலுக்கு ஓர் சிறந்த அரும்பதவுரையும் நண்பர் வேண்டுகோளின்படி எழுதிப்புக்கரித்தனர். அவ்வுரை அவர் தமிழ்ப்புலமையை நன்கு புலப்படுத்துவதுடன் நூலிலுள்ள துட்பங்களை வெள்ளிடைமலைபோல் விளக்குவது சொல்லாமலே யமையும். கதிரையாண்டவர் துதியில், “அம்புயக்கிரி”, “கமலப்பார்” என்னுந் தொடர்களைப் பற்றி இவர் குறிப்பிட்டவைகள் சரித்திர ஆராய்ச்சியாளர்க்கு மிகவும் பயன்படுவனவாம். கிரிமலை மேட்டிலிருக்கும் புதிய கிருஷ்ணன் கோவிலுக்கும், பவுல் டாக்டர் (Dr. S. C. Paul)ரின் மாளிகைக்கும் மிக அணித்தாய் அழிந்து கிடக்கும் புராதன கட்டிடம் மாவைக் கந்தசுவாமி தீர்த்தோற்சவ மண்டபமாக மாருதப்புவீகவல்லியால் கி. பி. 10-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதென வழங்கும் ஐதீகத்துடன் இவர் குறிப்புகளையுஞ் சேர்த்து மேலாராய்ச்சி நிகழ்த்துவது சரித்திர வல்லுனர் கடனும். இப்பெரியார் தமது தற்கால தேகநிலையைப் பொருட்படுத்தாது செய்யாமற் செய்த உதவிக்கு யான் செய்யுங் கைம்மாரில்லை.

கண்டி இராசமாளிகைப் புத்தக சாலையிலும் மட்டக்களப்பிலும் இந்நூலின் பூரணமான பிரதிகள் உண்டெனக் கேள்வியுற்று அங்குள்ளார் சிலர்க்குக் கடிதமெழுதியும் அநுசூல மெய்தாமையால் சிதைந்துபோன பாகம் கிடைத்தாற்பின் வெளியிடலாமென்று கிடைத்த பாகத்தை வெளியிடலானேன். நூற்பாடம் இன்னும் திருத்திகரமானதாகக் காணப்படவில்லை. இவ்வாறிருக்கலாமென ஒருவாறு யூகித்த சில திருத்தங்களும் பாட பேதங்களும் அதுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக இருபத்துநான்கு வருடங்கட்குமுன் எனது சகோதரர் எடுத்த முயற்சி ஒருவாறு கைகூடச் செய்த திருவருளை நினைந்து நைந்துருகி வந்திக்கின்றேன். திருமயிலைத் திருவாளர் - ஜம்புலிங்கம் பிள்ளை அடிக்கடி கடித மூலம் என்னைத் தூண்டி இதனைக் கண்ணுங் கருத்துமாயிருந்து நிறைவேற்றிய தயையும் நன்றியும் என்னால் மறக்கற்பாலன அல்ல. யாழ்ப்பாணத்துப் புலவர்களால் இயற்றப்பட்ட “பிரபஞ்ச விசாரம்”, “திருஞான சம்பந்தர் சரித்திரம்”, “திராவிடப் பிரகாசிகை”, “வில்ஹண்யம்”, “பருளாய் விளாயகர் புள்ளு” என்னும் நூல்களும் முன்னரே திரு. ஜம்புலிங்கம் பிள்ளையின் முயற்சியால் வெளி வந்துள்ளன. இப்பொழுது “தண்டிகைக் கனகராயன் பள்ளு” இறந்தொழியுந் தறுவாயில் இதனைப் பிரசுரித்துக் காப்பாற்றிய பேருதவிக்கு இப்பிரபந்தத்திற்கு உரிமை பூண்டோர் யாவரும், “அல்லி மலர் வல்லியுறை தெல்லி நகர்ச்சன மெல்லா”மும், இன்னும் யாழ்ப்பாண வாசிகள் எவருமே அவரை மனமாரத் துதித்து, வாயார வாழ்த்துங் கடப்பாடுடையேம். இவர் இன்னும் இவ்வாறே தமிழாது

பிராச்சீர்தமாயிய பழங்கலைச் செல்வத்தைப் பாதுகாத்து
அவர்க்களிக்கத் தமிழன்னை தண்ணளி புரிவாளாக !

குற்றங் களைந்து குணங்கொண்டுவடுதல் கற்
றறிந்த மேலோர் கடனாலின் இந்நூற் பிரசுரத்திலும்
ஆராய்ச்சியிலும் உரையிலும் நேர்ந்த வழக்களைப் பாராட்
டாது அவற்றிலுள்ள நயங்களைக் கொள்ளுமாறு பிரார்த்திக்
கின்றேன்.

தெல்லிப்பழை,
31-3-1932.

வ. குமாரசுவாமி.

தண்டிகைக் கனகராயன் பள்ளி

காப்பு

விநாயகர்

ஏராள னந்தண் டிகைக்கனக ராயன்மேற்
சீராரும் பள்ளினிசை செப்பவே—பாராரும்
மெய்யர னைமுகத்து வேணிப் பிரானுதவு
கையா னைமுகத்தோன் காப்பு.

சுப்பிரமணியர்

இந்திரச்செல் வன்றண் டிகைக்கனக ராயன்மேற்
செந்தமிழார் பள்ளினிசை செப்புதற்குச்—சுந்தரஞ்சேர்
வேலா யுதக்கடவுள் விஞ்சுகிஞ்சு கச்சுட்டுக்
காலா யுதக்கொடியோன் காப்பு.

துதி

விநாயகர்

உலகெ லாமொளி யார்தரு தண்கடர்
 நகை நிலாவிய வேணியர் மன்றிடத்
 துலவு தாண்மலர் நாளு மகிழ்ந்துகை தொழுநேயன்
 கலக வேல்விழி யார்மயல் கொண்டிடச்
 சிலைகொன் வேள்தெல்லி யூர்வரு தண்டிகைக்
 கனக நாயக முதலி விளங்குபள் ளிசைபாடச்
 சுவச் ஸோசன மாமுலை சுரந்த
 கலப மாமயி லாள் சிந்தரத்த
 தனுவு லாறுத லாள்சிவீ யம்பிகை தருபாலன்
 அலகி லாவொளிர் பாயொரு கொம்புடைத்
 திலகமாழக னூரு பங்கயத்
 தடியி னுண்மலர் தூவி யிறைஞ்சுதல் மறவேனே.

நடேசர்

பனக மாமணி யணிதன் சுடர்க்கை
 கவிகளா மின் னணிகலை குண்டலம்
 கனக மர்மழை பொழியும் நெடும்பனைக் கரவேழம்
 கனக மாமுடி யுயர்பாரி தண்டமிழ்ப்
 புலவர் காமுற வுதவிடு தண்டிகைக்
 கனக நாயக முதலி விளங்குபள் ளிசைபாடச்
 சனக னுதியர் முனிவர் பங்கயப்
 பிரமன் மால்சுரர் மகபதி யெண்டிகைத்
 தலைவர் தாடொழ அருள்புரி சுந்தரத் தனிமேவும்
 தினக ரன்னிக ரொளி தயங்குபொற்
 கனக னுப்புர மொலியெழ மன்றிடைத்
 திகழ வாடிய பதமல ரன்பினின் மறவேனே.

கதிரை யாண்டவர்

நரு

பிளிரம் புயக்கிரி யின்வாசனை செறிந்திடத்
 துன்று தொடை யணிமதி பனாந்
 நளிர் தண் டலைத்தெல்லி நற்றண் டிகைக்கனக
 நாயகம் முதலிபேரில் நறியபள் ளிசைபாடவே
 சூரனைச் சமரிடை வென்றிடக்
 கடனத் தீ வாரரிசுடி கொண்டிடம் புவிபைச்
 சூழலை சுவற விடுத்த திறற்கிரணச் சுடர் வேலன்
 வருறை திரு வந்தபொற்கமலப் பாரதனி
 லருவிகள்சிந்து விற்க்கிறைக் கேசன்
 முணையடி யன்பு வைத் தனுதின மற வேனே.

திருமால்

நறை வீசிய முண்டகத் தாளமர்
 தெல்லி யூர்வரு தண்டமிழ்ப் புலவர்
 நாவே புகழ் தண்டிகைக் கனகநா யக மகிபன்
 துறை யார்தரு வண்டமிழ்ப் புலவோர்
 கலி தீர்த்திடுங் கொடைக்காதுகள்
 தீர விளங்கு சொற் றருபள்ளி ளிசை பாடச்
 சிறை பாரளி கண்டிடப் புதுமா
 நறைவீசிய முண்டகத் தினில்வாழ்
 திருமார்பின் நடமேய புவிபுகழ்சீ தா ராமன்
 முறைவா ரிதியின் நலைத் துயில்வோன்
 இறைநான் முகவன் நனைத் தருவோன்
 அழகார் துணையம் புயப் பதமலர் மற வேனே.

தண்டிகைக் கனகராயன் பள்ளு

௫

தண்டிகைக் கனகராயன் பள்ளு

சாஸ்வதி

வரியு லாவிய சிறையளி துன்மிட

வினாகொ னுண்மலர் நகைமுடை விண்டிட

மருவு கோகில மிசைகொடு பண்பல வகை பாடத்

குருகு பாய்தர வொளிர்கொள் சோலைகள்

நிலவு கார்முனில் குறிகொள் மஞ்ஞைகள்

குனிகொள் நாடக மாடு வளங்கனும் பல பூண

தெரியு நான்மறை முறையறி யந்தனை

ரினிய நாவினி லுறைதரு சுந்தரி

திலத வாணுத லிறைவி செழுந்தமிழ் திகழ்வாணி

முருகு லாவிய மரைமல ரின்றலை

விரவு நாமகள் பலகலை யுந்தரு

முதல்வி தாடனை யனுதினம் நெஞ்சினில் மறவேனே.

கலிப்பா

நதிசு லத்தி லுதித்த நரோந்திரன்

நாக ரீக நகைமுக மாகிய

கதிவ யப்பரி வேன்புகழ்த் தண்டிகைக்

கனக நாயகன் கார்வரை மீதினே

அதிச யந்தனைக் கேட்கில் வலையுட

னம்பு வில்லுமொ ராலு மரசுமொர்

மதியு முத்தும் பவளமுங் கொண்டொரு

வஞ்சி காவின் மருங்கினில் நின்றதே.

பள்ளி தோற்றம்

வஞ்சி யவள் கொங்கைகள் பணைக்க

மஞ்ச னும்பூம் பச்சையும் மணக்க

வளரு மினம்பிறை துதலில் நீற்றுக் கிளரொளி தோற்ற

நஞ்சி னையூட் டியவே லென்னவே

யஞ்சனந் தீட்டிய வாள்விழி சுளிக்கப்

பசும் பொற்பணி தாழ்குழை தூங்கத்

தஞ்ச மில்லா தலம்வரு மிடையிற்

பஞ்ச வர்ணச் சேலையுந் தயங்கத்

தலைத்த பசங் கழுத்தினிற் செம்பொற் ருலியும் விளங்க

மஞ்செ னவே தாழ்குழை மீதிற்சஞ் சரிக்க

நறைவினா மலர் சூட்டி

வட காரைக் காவற் பள்ளி தோற்றினுளே.

பொன்றாவு தாமரைச் செல்லி நின்றாடு துய்ய

பொங்கரா தூபுரப் பணிகள் புலம்பி யார்ப்பப்

பின்றாவு கொண்டை மிகத் துள்ளிப்

பிஞ்சான வாணுதற் பிள்ளைப் பிறையு மிலங்கக்

குன்றாத மாமணிக் கொள்ளையின் ருவு வார்குழைக்குள்

கொன்றாவு பாணுவிற் கோதிக் கொண்டே விளங்கத்

தென்றாவு மோதிமப் பிள்ளையென் றாரு மேமுறத்

துய்ய தென்காரைக் காவற் பள்ளி தோற்றினுளே. ௨

வீரத்தம்

தேனாறு தாளுழக்க விண்டிடுசெங் காவிமலர்

தெரியல் மார்பன்

வாணுது புகழ்தண் டிகைக்கனக ராயன்நன்

வரையில் மாணே

தண்டிகைக் கனகராயன் பள்ளு

கானு குழல்முகிலோ கலைதியோ முகம்முகையோ
கவினார் கொங்கை
பானு மொழிகளியோ பாலோ தேனோ
பகர்கருப்பஞ் சாறதுவோ பகருவிரே.

பள்ளன் தோற்றம்

தந்

கட்டழகாக முறுக்கி விட்ட மீசையும் - விளங்கக்
கச்சுகாற் பச்சைவர்ணக் கச்சையுங் கட்டி
இட்ட மாகவே சாத்திற் றட்டிச் சிரித்து
ஏப்பமிட்டுக் கோப்புடனே யெட்டி மிதித்து
விட்டிலங்க வேறுதலில் வெண்ணீ ரணிந்து - கொண்டை
வீறுகவே கோலவுறு மாலை யணிந்து
மட்டுக் கொள் றுங்களனும் கண்ட முட்டக் குடித்தத் - துய்
வடகாரைப் பள்ளன் தேற்றி னானே.

கலிப்பா

மார னம்பு தொடக்குயில் கூவிட
வந்து விசிறுந் தென்றலாந்
தோ னன்பி னந்தி யுதித்திடு
திங்களுஞ் சுடச் சேயிறை வாடுமோ
வீர னம்புமுகை விண் டலர்வயல்
மேவு தெல்லியம் பதியில்வாழ்
தீர னம்பு மவர்க்கருள் தண்டிகைக்
கனக நாயக முதலிகா ராளனே.

தண்டிகைக் கனகராயன் பள்ளு

பள்ளியர் தலைவன் பெருமையுந் தங்குடித்தாமுங் கூறல்

மின்னவிறுங் கதிர்வட திசையிற் றுன்னிடினும்
மலையலையினுங் கார்வேலை வறந்திடினும்
முன்னாக விளம்பு சொற்குத்தவருன்

உன்ன தடைக் கலமென் றெவர்புகினும் மறுக்கா
தோம்புந்தீரன் ஒருகுறைபு மில்லென்ன வுயர்ந்
தோர்க்கு மிரப்போர்க்கு மோவா தீவோன்

பன்னகவொண் கதிர் மணியை யின்னிசைத்
தொல்புலவர்கள் மகிழப் பாரிடை
நீள்புகழ் பெறவிசும் பாரியுதாரி

நன்னெறி சேர்தண்டிகைக் கனக நாயகனாந்
துயவன் மருவுவட காரை
வளநாட்டுப் பள்ளி நானே.

மிகைபெறத் தண்டிகை யொடு கவரியும்
விளங்கு கொம்ப னானையும் மிகுதீர்
விரிதருவெண் குடைமுதல் வரிசையும்—மேன்மையு
தகைபெறுதிண் சரியொடும் பரியொடுஞ் [முடையோன்
சமரிலெதிர்ந் தெதிரெதிர் பொரவரு
தரியலர்நனி. முறைமுறை வந்து—தாழ்வுறுதாளான்
மகபதியென் றிடமிகுசெல்வ முள்ளவர்
சரிதன்சிறை சரியெனப் பரிவுறு
மிகுசென் குவனையின் நகவுறு—மலாணிமார்பன்
நகைமுகவேள் தண்டிகைக் கனக
நாயகனென் றிசைதரு குரிசில்
நவையறு தென்காரை நாட்டுப்—பள்ளிநானே.

அ தண்டுகைக் கனகராயன் பள்ளு

பந்துநேர் கொங்கை குலுங்க வள்ளைக்
குழையிற் பொற்றோ டிலங்க
வாய்ந்தசெழுங் கார்த்தட் கரத்தில் வளைமிகத் தழங்கச்
சிந்து ரம்வா ணுதலினிற் நயங்கத்
திங்கள் முகம் பொலிவொடு விளங்கச்
செங்கமலத் தாளினிற் செம்பொற் சிலம்புகள் புலம்பத்
தந்தோ மெனவே நொந்தசைந் தாடச்
சஞ்சரிகம் வந்திசை பாடத்
தாழ்ந்திடுங் கூந்தலி னறுமலர்ப் பூந்தொடை யாடக்

கந்தனை வந்தனைபுரி தண்டுகைக்
கனகராயக மகிபாலன்
கருதுபுகழ் பாடியாடும் பள்ளி நானே.

அ

மங்கலமார் மதிசொலும் மங்கிரி
யெங்கணுரீள் புகழ்திறை தந்திரி
மந்தரநேர் புயபல சுந்தர விராமன்

பங்கயமா முசுகக விர்திரன்
மாமுகி னிகர்தரு மேராளர்கள் திலகன்
பகருமொழி பண்புடனே கனிவாய் விள்வோன்

துங்கமுலா வியதமிழ் தெரியுஞ்
சங்கமேய புலவர்கள் மகிழ்ச்
குலிமுதுகினிற் சுடுசோ நளித்திடு ஊங்கதாரி

நங்கையர்வேள் தண்டுகைக் கனக
நாயகனார் தூய வனசமருவு
நறும்புகழ் பாடியாடும் பள்ளி நானே.

தண்டுகைக் கனகராயன் பள்ளு

கலிப்பா

அடர்ந்த சிறை யனம் பெடையோ
டனோந்து வண்டோ டலர்ந்திடத்தேன்
நடந்தநிறை யம்புயத்திற்
கண்டியிலுங் கார்காலர்
தடம்புயன் தண் டிகைக்கனக னாயகன்
தாரப் புயத்தினினை முலைகட்
கிடந்தரு மேல் லீலைசெய்தே
யவளை மேற்கூடந் காலமிதே.

க0

நாட்டு வளங்கூறல்

பனக மாமணி பாவலர்க் கீர்தருள்
பாரி வேரிப் புகங்காவி மார்பன்
தினக ரோதயம் வன்னொளி விசிய
செம்பொன் னாழிச் செழுமலர்க் கையான்
வினக மாமுலை யார்மத ராசன்
விளங்கு செம்பொன்னின் மேழித் துவசன்
கனக ராயன் வழிவரு தண்டுகைக்
கனக நாயகன் நாடெங்கள் நாடே.

கக

நமனை வீட்டிய பாதந் தொழு மேழார்
நாயகன் மகிழ் நற்றுணை யானோன்
தமிழ்வல் லோன்மா தையரி னுனருட்
டம்பி னென்னத் தாணியில் வந்தோன்
கமல மாமுகில் நேர்தரு தண்டுகைக்
கனக நாயக முதலி மருகன்
கமல நாயகி சேர்புயன் றண்டுகைக்
கனக நாயகன் நாடெங்கள் நாடே.

க2.

வெதிரை நேர்புய மங்கையர் வேள்குல
வீர சிங்க முதலி துணைவன்
மதுர வாசகன் சிற்றம் பலவர்
மனமகிழ்ந்திடு மைத்துன னானேன்
அதிக மால்கதிர் காம மகிபதிக்
கன்புசேர்மைத் துன்னநட மேவுங்
கதிரை வேலன் பதம்பணி தண்டிகைக்
கனக நாயகன் நாடுங்கள் நாடே.

க௬

வனச மாமுகன் கந்தான் பாகிய
மைந்த னுங்கதிர் காமனற் றுணைவன்
சதுர நாகரீ கன்கதிர் காமன்
றமையனாக் கதமதா சலவாகனன் றண்டிகைக்
கனக நாயகன் நாடுங்கள் நாடே.

க௭

தளவ வாணகை யார்மத வேளெனுஞ்
சங்க ரப்பிள்ளை மைத்துன னாயவெண்
களப சந்தன மார்பினன் றண்டிகைக்
கனக நாயகன் நாடுங்கள் நாடே.

க௮

வடகாரை தென்காரை நாட்டேச் சிறப்பு
விண்டு ளாவிய தண்டலை காட்டும்
வெயில வன்பொன் னெயில்விடு பாடும்
வண்டு சோலைதே னுண்டிசை பாடும்
வடகாரை வளநா டெங்கள் நாடே.

க௯

பொங்க ரிடைப் பைங்குயின் மேவும்மென்
பூவை மாடப் புறயிவை கூவும்
திங்கள் மாடத் தயங்கி யுலாவிடுந்
தென்காரை வளநா டெங்கள் நாடே.

க௯

காளை வெருண்டு கறுமி வயல்தொறும்
கலந்த மள்ள ரொலியினிற் றெறும்
வாளை பூகத்தின் பாளையைக் கீறும்
வடகாரை வளநா டெங்கள் நாடே.

க௯

வன்ன மாங்கனி பூற்றிய பூற்றின்
வருக்கை வானழ பெருக்கிய சேற்றின்
கன்ன லென்னவே செந்நெல் வளர்த்தோங்குந்
தென்காரை வளநா டெங்கள் நாடே.

க௯

பொன்ற வழந்திடு வீதிக டோறும்
புதிய சீர்தூந் துதிசெய்து மீறும்
மன்ற லும்மிளந் தென்றலும் வீசும்
வடகாரை வளநா டெங்கள் நாடே.

௨௦

காக்கு மள்ளர்க டாக்கும் வெயிலிற்
கடைகடந்த கடைச்சிய ரெல்லாந்
தேக்கு தேனுலை வார்க்கும் வளஞ்செறி
தென்காரை வளநா டெங்கள் நாடே.

௨௧

கஞ்ச முந்திக முஞ்சமுந் துய்யசெங்
காவி யுங்கமழ் வானியும் மேவுங்
மஞ்ச றும்வள ரிஞ்சியுஞ் சூழும்
வடகாரை வளநா டெங்கள் நாடே.

௨௨

ஏற்றைப் பூட்டியே மள்ள ரூர்ப்பிட
எழுந்த வாளை வளைந்து கொழுந்தண்
சேற்றிற் பாளியே நாற்றிற் குதித்திடுந்
தென்காரை வளநா டெங்கள் நாடே.

௨௩

தேனைத் தாங்கிய வாம்பலிற் றேம்பொதி
செய்ய துய்ய செழுங்கம லத்திள்
வானத் தோங்குவண் டாடனத் துடன்செறி,
வடகாரை வளநா டெங்கள் நாடே.

மருவு மஞ்செழுத் தும்வளர் சைவமும்
மறையும் நீதியும் வாய்மையு மோங்கிட
திருவெண் ணீறும் அறநெறியும் வளர்
தென்காரை வளநா டெங்கள் நாடே.

பல்விதச் செந்நெற் போரை மிதித்துப்
பகரும் பற்பல நற்றிசை தோறும்
மலைகளென்னப் பொலியைக் குவிக்கும்
வடகாரை வளநா டெங்கள் நாடே.

ஏரை மள்ளர்கள் பூட்டி யுரப்ப
எழுந்த வாளைக ளெங்குங் குதிப்பத்
தேரை பாயவெண் னுரைகள் பாய்ந்திடுந்
தென்காரை வளநா டெங்கள் நாடே.

உள

விரும்பம்

கனகரா யன்கிளைக்கோர் விளக்கமார் தண்டிகைக்
கனகரா யகன்றன் காரை நாட்டில்
கனகனாகக் கிழித்துப் புகழ் பூண்ட
கண்ணன் கமலையை விட்டுக் கடிதாய் வந்தீர்
கனகமா முலைமுத்தங் கரிந்தி டாதோ
கருங்குழல்குழ மலைமுகக் கருகி டாதோ
கனகநா புரம்புலம்பிக் கலீரென் னாதோ
கன்றிடாதோ தாளடிக்கோ கனகந் தானே. உஅ

கிளைவளங் கூறல்

(பிரபஞ்ச உற்பத்தி)

எங்கு மாகி யருவுரு வாய்வள
ரேக மாகிய விப்பராஞ் சுடரிற்
முங்க மான பராபரத் திரற்பார்
தோன்ற வேபரத் திற்சிவன் தோன்றவும்
தங்கு கின்ற சிவத்தினி லம்பிகை
தானு திப்பவச் சத்தியின் மீதினிற்
பொங்கு விற்துவு நாதமுந் தோன்றிடப்
பொர்பு மேவிய விற்துவின் மீதிலே.

உக.

ஆதி யான சதாசிவர் தோன்றிபு
வங்கனம் மகேசுரன் தோன்றவே
ஒது கின்ற மகேசுரன் மீதினி
வருத்தி ரன்றய வாகி யுதிப்பவும்
மாதோர் பாக வருத்திரன் மீதினில்
மாத வன்வர மாதவன் மீதிலே
போத வேத னுதித்திடப் போதனிற்
பொங்கு மாருயிர் யாவையுந் தோற்றவே.

உஃ

(வரண உற்பத்தி)

ஐய னாரா ளாலயன் மால்முத
லான லோசுவுதாசனர் தம்மை
மெய்ம்மை யாகவுண் டாக்கிய பின்னலை
வேலை மீதினிற் றுரோர் முறையினிற்
செய்கை யுன்ன வயன்முக மீதினில்
செய்ய தூன்மறை யோர்புய மீதே
வையங் காக்கு மரசர் தவான்பிணை
வாய்ந்த நாயகர் மரைமல ராக.

உக

வார்பொருந்து சுகியுடைத் தானினி
லேராளர் தோன்றிட விரிநு பேர்க்கும்
வார்பொருந்தன வானிதன் கேள்வன்
வளங்கு வானிடு மானில் மீதே.

௩௨

நீவிர் நால்வரு மாறாறு நற்றொழில்
நேய மோடுசெய் தேயிடு மென்ன
மேவி மூவருந் தன்றொழில் போற்றிட
மேழி யாள ரொனும்பெயர் பெற்றே.

௩௩

காரைக்காட்டி வேளாளர் வளங்கூறல்
மருவு கங்கை குலாதிபர் பூவினில்
மாறி லாறு தொழிலது செய்கிடத்
திருவு மாடுநெறி யுந்தழைத் தோங்கச்
செகத்தின் மீது மகத்துவ மாகி.

௩௪

கங்குன் மீது வருமரற் கன்பொடு
கன்ன னேரும் முனையமு தீந்து
துங்க மேவிய பாவலர் தங்கட்குச்
சூலி வெந்திற் சுடுமன்ன மிட்டி.

௩௫

கதிர்நரும்பணி மாமணி பாவலர்
கையின் மீது கருத்துட னீந்து
பொதிதருங்கலை கீறிக் காவினிற்
பொருந்து புண்ணினை வேந்தர்முன் காட்டி.
கனகராயன் கிளைவளங்கூறல்

௩௬

வேலை வற்றினும் ஆதவ னுத்தர
மீது சேரினும் விண்முகி ருவுறுங்
கோல மேவு வடமலை சாயினுங்
கொள்கை மேவுங் கொடைமற வாமல்.

௩௭

அட்ட திக்கு மிசையினை நாட்டி
அருந்துய்ப் பிணுக்கு மரம்பையர் கூட்டி
மட்டில் லாடுநெறி யாவர்க்குங் காட்டி
வாணர் தங்கள் கலியினை யோட்டி.

௩௮

கங்கை யங்குலத் தோடுன வந்திருக்
காரை யாடுன வம்புகழ் பூண்டே
தங்குமங்கவர் தங்குலத் தினிற்
ருனுதித்திடும் சம்பிரம தீரன்.

௩௯

சோதி யாகும் பரபரன் பாதம்
துதித்து நத்தம் பரவிடுந் தூயன்
நீதி மன்னர் புகழும் ரர்தொழ
நின்ற சேனாதி ராய் முகிலும்

௪௦

நீர்பொருந்தும் பொறைநிறை யோடுநல்
நீதிமேவிய ந்தயகல் யாணன்
சீர்பொருந்து மமரர் தொழநின்ற
சேனாதிராய் நென்னுஞ் செவ் வேளும்,

௪௧

திருவு லாவு புயத்தினன் காவினொன்
தெரியல் சேருஞ் செழுமணி மார்பினன்
தரும் சிலன் செகராச சேகரத்
தண்டிகைக் கனக நாயக முகிலும்.

௪௨

துதிக்கு மொன்பது கண்டமெல் லாம்புகழ்
தூய நேயன் துரைராசர் நாளுந்
மதிக்குஞ் செல்வ னமரர் தொழநின்ற
மாப்பா ணனென்னும் வங்கிஷத் தோனும்.

௪௩

குயில் கூவல்

கக

தண்டிகைக் கனகராயன் பள்ளு

கதிக்குஞ் செந்தமிழ்ப் பாவல ரைத்தினன்
காத்த வன்கவி தீர்த்தவன் செல்வ
நிதிக்கு பேர லிகரம ர்தொழ
நின்ற மாப்பாண பூபதி தானும்.

வனச மாது பொருந்திய மாமுகன்
வாச மேவிய காவியத் தாரினான்
கனக நாட்டுச் சதமக னேரிய
கனக நாயக மாமுனில் தானும்.

கார்த ரும்புய னேருங் கரத்தினன்
கங்கை யங்குலத் தோன் கவிதீர்த்திட
வார்பொ ருந்து தனத்தியர் வேளொன்
வந்த கந்த மகேபதி தானும்

கனக மேரு வெனப்புழை தண்டிகைக்
கனக நாயக பூபதி தானும்
தினமு மெங்கடம் மாண்டையென் நேசொல்லும்
சீர்த ருங்காரைக் காற்பள்ளி நானே.

க வி

தார்மருவு நறுங்கூந்தற் கவிவா யின்சொற்
றத்தையெழுதி முத்துநகைத் தங்கத் துங்க
வார்மருவு தனக்குறமான் கொழுநன் செய்ய
மலாடிபைப் போற்றியென்றும் வாழி நீயே
கார்மருவுக் கவரியினங் கமலப் பொய்கை
சுறித்துவாய் குவட்டிநெடுங் கவைக்கால் பேர்க்குஞ்
சீர்மருவு வயல்குழந் தெல்லி யூர்வாழ்
தண்டிகைக் கனக நாயகனே செம்பொன் மாலே. சக

ஆதிமறை யோதுமுறை வேதியர்மா தவர்களுந்
ஆம்புலியில் வாழ்வென்று கூவாய் குயிலே
தீதிலா மேதினியில் நீதிவாழ வாதமன்னர்

செங்கோல் தழைக்க வென்று கூவாய் குயிலே. சக

வேலைதங்கிய ஞாலமெங்கணும் மேவுகங்கை குலேசரீன்புற
மேழியங்கொடி வாழ்வுறும்படி கூவாய் குயிலே
மாலயன்டுறழு கோலவம்புய பாதநம்பிய பேர்புரிந்தருள்
மாதவம்பெரி தாகவன்பொடு கூவாய் குயிலே. கி

தேல்லிப் பழையார் வாழ்த்துக் கூறல்

சங்க மான துங்கமேவி யெங்குமிசை பொங்கிவாழ்வு
தங்குகங்கை குலம் வாழக் கூவாய் குயிலே
பங்கமான சங்கதேதாங்கிய வாவிமேவிடு தெல்லிப்
பழைநாளும் வாழ்வென்று கூவாய் குயிலே. கிச

1. அமார்தொழ நின்ற மாப்பாணர்.

வாய்ப்பாண புகழ்செறியும் வாழ்ப்பாண நகரிலென்றும்
வரிசையும்முன் னீடும்பெற்ற வள்ளல்—நறை
பூப்பாண மதனமார் தொழின்று மாப்பாணன்
பூதலத்தில் வாழ வென்று கூவாய் குயிலே. கிஉ

2. கந்தர் சங்காப் பிள்ளை.

நாரிபங்கன் றரும்பிள்ளை நேரியன்சங் கரப்பிள்ளை
நரினமல சடிபாவு நேயன்—வேளாஞ்
சூரியன்நன் றவப்பிள்ளை நேரியன்சங் கரப்பிள்ளை
தொல்லுலகில் வாழ்கவென்று கூவாய் குயிலே. கிஉ

த. 2

கவி தண்டிகைக் கனகராயன் பள்ளு

3. கந்தப்பர்.

பாதியிர வினில்முனையை வாரியமு துதவுகுல
பாரிகன தரும பாலன்—யாதும்
ஏதமிலா மதிவதனன் கந்தமகி பதியுலகி
லிந்திரச்செல் வம்பெற்று வாழக் கூவாய் குயிலே.

4. அமரர் தொழ நின்ற முதலி.

அதிருமிசை திசை பரவ வருகுரிசி லமார்தொழ
நின்ற மாப்பாணர் தந்த நேயன்—வானில்
சதுர்மறைகள் தொழுதித்தன் சரணமலர் பரவு
—தினகரனை நிகரமார் தொழநின்ற முதலி—
செகமீது வாழுவென்று கூவாய் குயிலே.

5. பத்தர் - கதிர்காமர்.

பத்தர்தர் தருளுமைந்த னிந்திர தாருமாதர்
நித்தமொயி லெழுது மதன பூபன்

மாமன்கதிர் காமன்வாழக் கூவாய் குயிலே.

6. நீலயினர் - பூதர்.

நீநிறை மாதயவு போதமுறை வழுவாத
நீலயின ருதவவரு நேயன்—நழந்
தாதுலவு காவியணி பூதர்பொற்பூ தம்போ லென்றும்
பூதலத்தில் வாழுவென்று கூவாய் குயிலே.

7. நாசிக்பால தண்டிகைக் கனகராயர்.

பகைக்கனக னுருடலர் நகப்படையி னாற்கிழித்த
பாலன் பதமலர் பூசைசெயுந் நேயன்—வேலைச்
செகக்கனக ராயன் தண் டிகைக்கனக ராய னென்றுஞ்
செல்வ முற்று வாழுவென்று கூவாய் குயிலே.

தண்டிகைக் கனகராயன் பள்ளு

8. வெற்றிவாகுதேவர் - கந்தர்.

பற்றலர்க டாழுவந்த வெற்றிவாகு தேவர்தந்த
பாலனன்ன தானபரி பாலன்—தமிழ்
கற்றவாணர் வாழ்த்த வந்தகொற்றமகன் மேவுகந்தர்
காசினியில் வாழுவென்று கூவாய் குயிலே.

9. கந்தர் - கதிர்காமர்.

மதிதோயு மாடமுந்நி வளர்காரை நாட்டி னன்சொல்
வழுவாத சீலனது கூலன்—மானார்க்
கெதிர்காம னானகந்தர் கதிர்காம பூபென்று
மிந்திரச்செல் வம்பெருகக் கூவாய் குயிலே.

10. நாசிக் முதலியார் - கந்தப்பர்.

தரையெங்கு பிசைபரவ வருசங்கத் தமிழ்வாணர்
கவிகொண்டு பரவியசற் குணநித்திய—கல்யாணன்—
வரதுங்க நாசிக் முதலிசுத னிப்பூவில்
வந்தருள்கர் தப்பர்வாழக் கூவாய் குயிலே.

11. தண்டிகைக் கனகராயர் - குஞ்ஞாலத்தம்பி.

வண்டிகைக்கு நறுங்காவி மலரணியு மணிமார்பன்
மற்புயனுத் தமனுதவு வள்ளல்—புகழ்
தண்டிகைக் கனகராயன் றந்தமைந்தன் குஞ்ஞாலத்
தம்பியம் புனியில்வாழக் கூவாய் குயிலே.

12. செகராச சேகரத் தண்டிகைக் கனகராயர்—பெரிய தம்பி.

செகராச சேகரத்தண் டிகைக்கனக ராயர்தந்த
செல்வன் மருவலர்கள் செயதீரன்—என்றும்
மகராயன் புட்பகரா யனிகரா யம்புவிமீதில்
வருபெரிய தம்பிவாழக் கூவாய் குயிலே.

கஅ

தண்டிகைக் கனகராயன் பள்ளு

1. வன்னிப் பெருமாள் - கதிர்காமர். 14. வன்னிப் பெரு
பாடி காக்கைத் தம்பி.

புங்கலன்குங் குமமார்பன் மங்கலப் பிரபுவன்னிப்
பெருமாள் தன் னரிய தவப் பிள்ளை—தமிழ்ச்
சங்கீதன் வங்கிஷதீபன் தண்சோமன் கதிர்காமன்
தம்பிகாக்கைத் தம்பியும் வாழக் கூவாய் குயிலே.

மயிலிட்டியார் வாழ்த்துக் கூறல்

எயிலையன் நெரித்தாடுங் கயிலையங் கிரித் தாணு
என்றுமருள் செய்யவென்று கூவாய் குயிலே
மயிலையம் புயம்பொருந்து வயலுந்தன் பணைக்காமர்
மயிலையம் பதிவாழக் கூவாய் குயிலே.

கரு

1. ஏழர் நாயக முதலி.

கேளுர்நீ ளரிபரவு வார்தேர் பொன்மட மாதர்
நானுவித வுல்லாச மதருபன்—வன்னக்
கேழர்மா முகில்பொருவு மேழார்நா யகமுதலி
குவல யத்தில் வாழவென்று கூவாய் குயிலே.

கக

2. குலவீரங்கக் கனகராயர்.

பரவுபல வீரதுங்கப் பகைவர்தொழு நீன்பசும்பொற்
பாதனுண்மை தவருத நீதன் சகை
மருவுகுல வீரசிங்கக் கனகராய மகிபாலன்
மாரிலத்தில் வாழவென்று கூவாய் குயிலே.

கக

3. ஏழர் நாயகர் - காக்கைத் தம்பி.

தூயவன்கா ராளர்குல தேயனம் புவியில்வாழ்
தொல்லாசர் மகிழவரு தோன்றல்—அருட்
டாயகம்போ லன்பனேழர் நாயகன் தன் தருள்காக்கைத்
தம்பியம் புவிவாழக் கூவாய் குயிலே.

கஅ

21

தண்டிகைக் கனகராயன் பள்ளு

உக

4. சம்பந்தர் - கந்தர்.

அம்பந்தம் தருங்கனக செம்பந்தம் விம்பம் பொருவும்—இதழ்
அரிவையருல் லாசமத லீலன்—வாகான
சம்பந்தன் தருமைந்தன் செம்பொனம் புயன்கந்தர்
தாரணியில் வாழவென்று கூவாய் குயிலே.

கக

5. ராசங்கர் - குஞ்சுத்தம்பி.

விரதுங்க ராசங்கன் தருமைந்தன் நீபமலர்
வாசமிகு காவிலமலர் மார்பன்—புகழ்
ராசங்க வரியுட்பர் புகழ்நம்ப னடியன்பின்
நம்புகுஞ்சுத் தம்பிவாழக் கூவாய் குயிலே.

எ0

6. ராசங்கர் - இராமநாதன். 7. ராசங்கர் - சோமநாதன்.

ஐந்துதரு நிகருநா சிங்கமகி மும்புதல்வன்
அம்புனியிற் நேணுவன்ன சோமநாதன்—முன்னம்
வந்தரு ளிராமநா தன்னிந்திரச் செல்வம் பெருகி
மாரிலத்தில் வாழவென்று கூவாய் குயிலே.

எக

8. குலவீரங்க முதலி.

கலைகீறி யேயிலங்கு துடைமீதி லெழும்பருவைக்
காவலன்முன் காட்டியவன் காராளன்—மிக்க
குலமெல்லாம் விளங்கவரு குலவீர சிங்கமன்னன்
குவலயத்தில் வாழவென்று கூவாய் குயிலே.

எஉ

9. ராசங்க தேவன் - பொய்யாமொழியார்.

சீர்விளங்கு மிருமாபுந் தூயநா சிங்கதேவன்
செல்வனிகை மல்குசெய தீரன்—நிறை
மாரிபெய் யானிடினு மேழிசோர் வில்பொய்யா மொழிகிபன்
மாரிலத்தில் வாழவென்று கூவாய் குயிலே.

எக

10. குஞ்சுத்தம்பி - பூதத்தம்பி.

மாதரதி மோகவேள் ராசநா யகமுதலி
வங்கிலும் விளங்க வந்தவள்ளல்—நரபாலன்
தாதவிழங் காவிலமர் மார்பன்குஞ் சுத்தம்பி
தந்தபூதத் தம்பிவாழக் கூவாய் குயிலே.

எச

11. நளவாத்தை - கந்தப்பர்.

அளியார்க்குங் கமலமல ரரிவைதிகழ் மணிமார்பன்
அவனிதனி லலைசுவறி னுலுஞ்—சொன்ன
மொழிவார்த்தை தவறாத நளவாத்தை. தந்தருளு
முதல்வன்கர் தப்பர்வாழக் கூவாய் குயிலே.

எடு

இருபாலையார் வாழ்த்துக் கூறல்

குருகோல மிடுவாவி யருகாலை நிகர்சாவி
குளிர்காவி நளிர்மேவி மருவநிறைந்—தகன்ற
வொருபாலை வயல்மேவு மிருபாலை நகர்நாளும்
உற்றசெல்வம் பெற்றுவாழக் கூவாய் குயிலே.

எக

1. வன்னியசிக் முதலி.

மின்னவிருந் கிரணமுடி மன்னவான் புறமதிசொல்
விதானனுல கசர்மிகு நேயனலங்—கொண்ட
வன்னியசிக் கமகராச வன்னியசிக் கமுதலி
மாநிலத்தில் வாழவென்று கூவாய் குயிலே.

எஎ

2. தில்லைநாதர் - சிற்றம்பலவர்.

தினகரவில் வீசுகின்றம் பலமுலவு தாள்துதிக்குந்
தில்லைநாத ரருள்பரவு செல்வன் நிரு—வாசன்
பனகமணி யாரதித்தம் புலவர்பெற வீசுகின்றம்
பல்வர்பிக வாழவென்று கூவாய் குயிலே.

எஅ

3. தில்லைநாதர் - கந்தப்பர்.

விந்தையயில் புயரீலன் சுந்தரமால் தில்லைநாதர்
விரும்புசுத னுன விதானிகள்—வாசச்
சந்தப்ப மணிமார்பன் கந்தப்ப மகிபாலன்
தாரணியில் வாழவென்று கூவாய் குயிலே.

எக

4. குழந்தைத் தம்பி - பூதத்தம்பி.

தும்பியிசை பம்புநற வம்புயப்பொன் நம்புயத்திற்
றும்பிழுகத் தைந்துகாத் தாயன்—அருந்
தம்பியருள் சேர்குழந்தைத் தம்பிசுத னுனபூதத்
தம்பியம் புனியில்வாழக் கூவாய் குயிலே.

அ0

5. கந்தப்பர் - குமரவேலர்.

ஒலமிடு கோலவரி பாடுகாவி மலர்மார்பன்
உத்தமன்கர் தப்பனரு ன்ராவோன்—வடி
வேலனிரு தான்பரவி ஞாலமிசை வாழ்குமார
வேலமகி பன்வாழக் கூவாய் குயிலே.

அக

சீராளர் தங்குலத்தோ பேராள ரானவர்கள்
செல்வமுற்று வாழவென்று கூவாய் குயிலே
காராளன் தண்டிகைக் கனகநா யகமுதலி
காசினியில் வாழவென்று கூவாய் குயிலே.

அஉ

சொல்லிலவை வெல்லுமுயர் துங்கசங் கப்புலவர்
சொற்றனை தழைக்கவென்று கூவாய் குயிலே
அல்லமலர் வல்லியுறை தெல்லிநகர்ச் சனமெலாம்
அன்புடனீ ழிவாழக் கூவாய் குயிலே.

அக

கலிப்பா

தேன்குதிக்கு நறுக்குழலார் சோரமாரன்
சிலைகள் கொண்டு போர்செய்ய
வான்குதிக்கும் மதிமுகச் சேயிழை வஞ்சினேரிடை
மால்கொண்டு வாடுமோ

நான்குதிக்கும் நார்புகழ் பாவல்லோர் நாவல்லோர்க்
கின்றுநாளை யென்னுதவன்
கான்குதிக்குத் தொடைப்புயன் தண்டிகைக் கனகநாயக
முதலிகா ராளனே. அச.

மழை வேண்டல்

(வருணனை வரங் கேட்டல்)

மறைதிறம்பா வேதியரும் மறத்திறம்பா மன்னவரும்
நிறைதிறம்பா வணிகர்களும் நீதிவேளாந் தலைவர்களும்
பொறைதிறம்பா வருணராசன் பூம்பதத்தைப் போற்றிசெய்தே
முறைதிறம்பா மும்மாரி பெய்யவரங் கேட்டனரே. அரு

(மழைக்குறி யோர்தல்)

கேட்டவரை முகநோக்கிக் கிளர்வருணை நேனதுரைப்பான்
திட்டுபுகழ்க் கரியோனும் மதிமருமா னுடனானான்
நீட்டுகதிர்ப் பார்க்கவனும் நெடும்குலோன் பின்னாகி
சுட்டமுடன் தெற்கை ந்தா னெப்படிநாம் மழைதருவோம்.

பொருவரிய நடுகுலத்தோன் பூமாதா பயில்மார்பன்
கருதரிய பேர்கள்புகழ் கனகநா யகன்நாட்டில்
நிருபர்செங்கோல் முறையாலும் நேரிழையார் நெறியாலும்
இருபிறப்போர் மறையாலு மிசைந்துமழை பெய்யுமென்றார்.

(வருணன் முகில்களை ஏவுதல்)

என்றமொழி தனைநோக்கி பெழில்வருண மன்னவனும்
மன்றல்கெழு மெழுமுகலை வாருமென வழைத்தருளி
நின்றிகொள்தன் டிகைக்கனக நாயகன்நன் வளநாட்டில்
என்றும்மழை பெய்யுமென வெழில்வருணன் விடைகொடுத்தான்.

கலிப்பா

விண்டலர்ந்த கொத் தின்னறைத் தார்மதன்
வெற்றி மாமுடி மேலவர் கட்டுகொரு
கண்ட நெண்டிசை போற்றுந் தண்டிகைக்
கனக நாயகன் காதல்தீ ராதநாள்
கொண்ட நேர்குழல் கோதி முடிப்பதேன்
குங்குமம் பனி நீரேன் குலாவிய
வண்டலேன்கழங் கம்மனை யாடலேன்
மாலைபேன்மலர்ச் சோலையேன் காணுமே. அசு

மழை பெய்தல்

இலங்கொளி மருவிப் பலதிசை யினுமொய்த்
தெழிறிகழ் ககனத் தெழுமுகினீள்
கலைமக னுருவந் துலவிவெள் வளைந்
கயல்கள் தமரக் கடலிடை நீர். சு0

மருவிப் பெருகிக் குமுறிப் பனிவளர்
மலையிற் றிசைதிசை முழங்கியே. சுச

இந்திர சிலையிட் டண்டமு மெதிர்வுற்
மெக்கனு மிருளிட் டடங்கவே
அந்தர மிசையிற் செங்கதிர் கலைசுற்
மம்புனி மறைவுற் றெடுங்கவே. சுஉ

படநிரை யாவத் துடனுழை யுழுவைப்
பாழ்நிரை சிதறிப் பதறவே
தடமழை விகடக் கடகரி திரியச்
சலசல சலெனப் பொழியவே.

மருக்கோட்டுநிரை சரித்துமுறைமுறை
மறித்துமிகுபனை முறித்துநீள்
தருக்குசனாவிரி வருக்கை யுறுகனி
தரித்து விழவிழ மிதக்கவே.

தேங்கு புனலிடை வீங்கு மதகரி
சேர்ந்து பொலிவொடு தேம்பவே
தாங்கு முசவுட னெகின முதலிய
சாய்ந்து பவன்மிசை தூங்கவே.

துங்கக் குறவர்க டங்கிச் சிலையொடு
துன்புற் றிடையிடை தயங்கவே
செங்கட் புறவொடு கம்புட் பறவைக
டங்கிப் புனலிடை தியங்கவே.

கன்னலின் முத்துங் குடவளை முத்துங்
கமுகினில் முத்துங் கலந்துநீள்
செந்நெலின் முத்துங் கொணர்ந்து திசைதிசை
செறிந்து மெய்ப்புவி நிறைந்ததே.

விருத்தம்

மின்னாட்டு மணிமகுடப் புலவருக்கு
வேண்டுபொருள் விளங்க நல்கப்
பொன்னாட்டின் மலர்த்தருவைப் பொருந்தவைத்துக்
கார்மேணிப் புணரி சூழ்ந்த
இந்நாட்டுப் புலவர்களுக் கிசைந்தபொரு
ளுதவுகென வெங்குந் தன்சீர்ச்
சொன்னாட்டுங் கனகநா யகமுதலி
தன்னை வைத்தான் சுருதியோனே.

வேள்ளப் பாய்ச்சல்

(குறிஞ்சிக் கருப்பொருள் வருணனை)

வெள்ளித்திரளிற் றுள்ளிக்குதித்து
வீங்கி யோங்கித் தேங்கநீர்
வேகத்துடனே நாகப் பொருப்பை
வெருட்டிச் சுருட்டி மருட்டியே
துள்ளிக்கனகந் தெள்ளியேக
மணியுங்கிரணக மணியும்பிழற்ற
துதிதருங்கொற்றப் புரவி
யார்ப்பு மாகி நிரப்பியே
வள்ளிக்கிளையுஞ் சுள்ளிக்கிளையு
மள்ளியே மிதித்து
மருவிப் பெருகிக் குதித்துக் குமுறி
வயங்கிநாசி தயங்கியே
எள்ளற்கரிய வுள்ளற்குரிய வள்ளிக்கிரியி
னிறைவன்பதத்தை வணங்கியே
யேத்தித் தாங்கி நத்திக்குறிஞ்சி
யேறிச்சீறி நடந்ததே.

(பாலைக் கருப்பொருள் வருணனை)

நடந்து லாவிப் புறப்பட்டே மிகத்
தடர்ந்து லாவிப் புறப்பட்டே
நாலு மரத்தி னுறு பெருக்கும்
நாக முழுவை வேகமாய்
மிடைந்து பொருந்தி யிருந்த பருந்து
விளங்கு குருந்தைத் தாங்கியே
வேயைப் பிளந்து தீயைக் களைந்து
வேலச் சோலையைச் சாடியே

உக தண்டிகைக் கனகராயன் பள்ளு

அடர்ந்த பழுவை திரியுங் கரியு
மரியு முகுத்த மணியெலா
மள்ளிக் கொட்டிக் கள்ளிச் செடியை
யலைத்துப் புலியைக் கலைத்துப்போய்ப்
படர்ந்த தாளி வனப்பின்வே தாளி
பாதமலரை வழங்கியே
பாலைக் குழுவை முரித்துப் பரித்துப்
பாலை நிலத்தைக் கடந்ததே.

(முல்லைக் கருப்போநுள் வருணனை)

பாலைக் கிழத்தி விடைகொண் டிடத்திற்
பாலை கடந்து சுரைகொணர்
படுகர் மேவிப் படுகர் தாவிப்
பரிய லீனைய வழவி னெய்ச்
சாலை நொருக்கி யாலை முருக்கித்
தாம்பை நெட்டிலைத் தும்பைவிண்
டாவு முல்லையைப் பாவு தில்லையை
மேவு கொல்லையைச் சாடியே
கோலப் பொதுவர் சாலக் குழுமி
யோலமிட்டு வுலாவவே
கூடிச் சுழிகொண் டோடி யவரை
கொள்ளுத் துவரை யள்ளியே
வேலைத் தலையிற் கோலத் துயில்கொள்
முலக் கருணை போற்றியே
வினைந்து லாவிப் பார்து தாவி
மேவி மருதம் புகுந்ததே.

(மருதக் கருப்போநுள் வருணனை)

புகுந்து மருதங் களிக்கவே பனை
யிகுந்து மருதஞ் செழிக்கவே
பொருட்டு தாமரை யுழக்கியே நறை
புகட்டு தேமலர் குழப்பியே
பகர்ந்த நிலைகெட் டோடக் கவரி
யுகந்த முலைவிட் டோடவே
பாரக் குறும்பை யாரச் சுறும்பை
வாரித் திரும்பி யோடியே
திருந்த மனைவிட் டிலவும் வருக்கைச்
சீதக் கனியும் வாழையின்
தீம் பழத்துடன் மாம்ப முக்கனி
தேம்பு புனவிடை மோதவே
சுகந்த கந்த பரிமளத் தண்பைந்
தொடைய லாஸ்கரிய சரியலாள்
சுந்தரி கொழுநனை வணங்கியே
வந்திடு நெய்த லடைந் ததே.

(நெய்தல் கருப்போநுள் வருணனை)

நட்டு நெய்தல் மயக்கி யேநறை
காட்டு நெய்தல் கயக்கியே
எறியும் வலையை முறியும் படியாய்
முருக்கியே.....

..... யளவியே

நீட்டு திரை கொண் டெறிந்து வளைந்து
நெருக்கிக் கருக்கொள் வளைபினர்
நிறையுந் தடங்கள் புடைத்துப் புடைத்து
நீடுஞ்சலதி நிலத்தின் மேல்
நாட்டு புகழ்கொள் தண்டிகைக் கனக
நாயகன் நம்பு வேர்க்கெல்லாம்
நடத்துங் கருணை போல வருண
னிடத்தில் வெள்ளம் பரந்ததே.

க௦௩

(ஐந்திணை மயக்கம்)

தேங்கி வருமப் புனலொன்றாகத் திரண்டு கூடியே
சேருங் குறிஞ்சி பாலை முல்லை சிறக்கும் மருதந் நெய்தலில்
ஒங்கிப் பரந்து மாமுகட்டி. னுலவுஞ் சிகரக் கிரியெல்லாம்
உடைத்துத் திரும்பிக் கார்க்கடலி னுதரங் கிழித் துலாவியே
பாங்கிற் றவளச் சங்கி னம்பரு முத்துயிர்க்கும் பனைவயல்
பயிலுந் தெல்லி நகரை விளக்கும் பார்த்தி பன்னிதி கோத்திரன்
வாங்குஞ் சிலைக்கைத் தண்டிகைக்கனக நாயகன் வளங்கொள் நாட்டிலே
மருவி மாவலி கங்கையாறு பெருகல் பாரும் பள்ளிரே.

(வெள்ளத்திலோடும் மீள்வன்க)

கோலச் சுறவு நீலப் பறவை
கெண்டை திருக்கை தொண்டைமீன்
கூரா மணலை யோரா நகரை
கும்பினாச் சிறு தும்பைமீன்
வாலைத் திரளி சீலப் புரளி
வஞ்சுரன் நெடும் பஞ்சுரன்
வடவை துடவை கத்தலி நெத்தலி
வாலை மகரந் தாழைமீன்

ஒலைச் சிறையன் மாலைப் பிறைய
ஊடகஞ் சிறு குடகம்
உல்லான் பாலை குறவை வறவை
யோங்கில் மகரந் தாங்கில்மீன்
சிலக் கயல்கள் விரும்புஞ் சுரும்புஞ்
சீலா மயந்த னுலாமின்
செழித்துக் களித்துக் குதித்துப் பாபுஞ்
சிங்காரம் பாரும் பள்ளிரே.

க௦௫

விருத்தம்.

கருமருவு முகனிகருந் கரத்தனேரில் காராளர்
குலதிலகன் கமலப் பூவிற்
றிருமருவு புயவீரன் தெல்லியூர்வாழ் தண்டிகைக்கனக
நாயகன்றன் சிலம்பின் மாணே
மருமருவு மகிலாவி யூட்டி வீசும்
வாசமிரு புழுகணிந்து வகிர்ந்து கோதி
அருமருவு நறுந்தொடையல் சூட்டிக் கூட்டி
அள்ளிமுடித் திடுங்குழலை யயர்க்கொ ணாதே.

பண்ணைத் தலைவன் தோற்றம்

சேறுமுக்குப் பருத்திப் பைபோற்
கூடைவயிறும் செனிகச்
சிறுத்த கருந் குரங்குபோலக்
கறுத்தமுகமும் சீரிலா
நாறுவாயும் தாடியிலஞ் சாறுமீசை
யும்பெருத்த
நத்தைக் கண்ணும் நீள்சுரையின்
வித்துப்போன்ற பற்களுந்

நீறு போல வேறொத்த தூறுதலையும்
வாதஞ்சேர்
நெட்டைக் காலுங் குட்டைக்கையும்
ஒட்டற்காது மாகவே
ஏறுமா ருகவலுவாய்க்
கூறுமொழியும் மிக்கதாய்
ஏழைப் பண்ணைக் காரானு
மெண்ணமுன்னர் தோற்றினாரே.

க௦௭

பள்ளியர் பண்ணைத் தலைவனைப் பரவல்

வட்டமுலைக் குக்கனகச் சிட்டிறுக்கிக் கோல
வாள்வனைக்கு நீள்விழிக்கு மையெழுதி மேனிக்
கட்டழகாய் மேகவன்னப் பட்டுடுத்துக் குழலைக்
கட்டியிரு கைக்கும்வன்னக் கடசமவை பூண்டு
பட்டதுதலிற் நிலத மிட்டிலங்கத் தீட்டிப்
பங்கயப்பா தத்திற்பொற் பாடகழு மிட்டு
அட்டதிசை முட்டுபுகழ்க் காரைநாட்டுப் பண்ணை
ஆண்டவனைக் கண்டுதொழ வாரும் பள்ளாரே. க௦௮

வெந்த கட்டை மேனியனை கும்பிடுகிறேன்—சிறை
விஞ்சங் கோழி நெஞ்ச னாரே கும்பிடுகிறேன்
கிந்து பொந்துக் காலனாரே கும்பிடுகிறேன்—சளி
கிண்டியதொண் டத்தனாரே கும்பிடுகிறேன்
மங்கிமுகத் தழகனாரே கும்பிடுகிறேன்—மிக
வளைந்த முதுகனாரே கும்பிடுகிறேன்
அந்தமில் லாதவனே கும்பிடுகிறேன்—பண்ணை
ஆண்டவனே யாண்டவனே கும்பிடுகிறேன்.

க௦௯

விருத்தம்

கந்தநறு மலர்க்கணைகள் காமவேள்
விடப்பொதியக் காலும் வீக்கி
அந்திமதி மிகவருத்த நொந்துவி
ராகமைய லாற்றா தென்றே
செந்தமிழ்ப்பா வாணர்கவி தீர்த்திலங்கும்
விளக்காகிச் செகத்தின் மீது
வந்தருள்தண் டிகைக்கனக நாயகவேள்
தனக்குரையீர் வரிவண் டாரே.

க௧௦

முத்த பள்ளி முறையீடும்

பள்ளனைத் தொழுவில் மாட்டும்படி வேண்டலும்

(முத்த பள்ளி சொல்லல்)

சீந்து

முந்தமுந்த வெண்ணத்துடன் பண்ணைக்கார னாரைக்—கண்டு
முத்தபன் ளிசில வார்த்தைகள் சொல்வான்
எந்தனில்லி லொருநாள்வந் தெட்டிப் பாரான்—நாகன்
இட்டமாய்க் கலப்பையும்மண் வெட்டியுந் தாரான்
அந்தினேரம் பண்ணைதன்னில் மாட்டையுந் தேடான்—இளை
கஞ்சியஞ்சி யெந்தனில்லிற் கஞ்சியும் நாடான் [யவட்
சொந்தக்காரி தன்னைக்காண சின்னப் பள்ளி—யார்தஞ்
சொற்படிக்கு யென்னைவிட்டுத் தப்பினா னுண்டே.

செ. தரு

திருவளர் மார்பன் பொரவரு மருவலர் தீர னணிவளர்
தெரிவையர் மாரன் வயலயல் செறிதெல்லி யூரன்
தருமுப காரன் கந்தப்பர் தந்தருமார நெவர் கட்டும்
உதாரன் தண்டிகைக் கனக நாயகன் வயலில்

த. 3

௧௪ தண்டிகைக் கனகராயன் பள்ளு

.....ஆட்டையிலே
ஒருபகல் வாசான் நாடொறும் தருபடி தாரா னவடினம்
.....ஊட்டிய மருந்தா லென்னைப்பிழை சாட்டுவா னுண்டே.

வடுவில்வெண் குடையான் நறுமலர்ப் படையான்
கணைக்குரைந் துடையான்—குவளையின்
மன்றலந் தொடையான்—முகில்தனை
வென்றிடுந் கொடையான்
நடைமழ விடையான்—இதழியந்
தொடையணிசடையான்—
அடிதொழு நாயகன்
தண்டிகைக்கனக நாயகன் வயலில்—
தடமடை யுடையான்—நெஞ்சினில்
திடமிக வுடையான்—அவள் சொலைத்
தடுத்தெனை யாளான்—யான்சொலும்
நடுத்தனைக் கேளான்
அடியெனிற் றறியான்
நொடியினிற் பிரியான்—கள்ளாஞ் சுள்ளும்
அடிக்கடி குடித்தே
குடிப்பகை முடிக்குவ னுண்டே.

மனுநெந்நேயன் வருமிருமாவிலுந்
தூயன்முதிர்கவி வாணர்சகராயன்
புகழ்தெல்லநகர் வரும்னுமாயன்
அனகனராயன் சுந்தர்பர்மனமகிழ்
சேயன்பலகலை நேயன் தண்டிகைக்
கனகராயகன் வயலில்
தினமெனையடிப்பன் சாடைகள்கனவிலும்
நொடிப்பனவன் குணந் தேனுக்கும்பாலாய்
அவள்மஞ்சண் மேனிக்குமாலாய்

தண்டிகைக் கனகராயன் பள்ளு

எனைமிகப்பொருவ னுட்டைக்கொருபகல்
வருவன்விறலா வினையவட்கினையான்
தன்னையும்பின் னு ல்னை குவனாண்டே.

௧௧௪

சங்கீதலோலன் இரவலர்
தமக்கதுகலன் கடப்பந்
தாரணிவேலன் மலரடி
தனைநினை சீலன்
துங்குவெம்பரியான் அடைந்தவர்
தங்கட் கவம்புரியான்
தூயவன் தண்டிகைக்
கனகராயகன் வயலிற்
தங்கெல்லை யறியான்—குடலையி
லுங்களைப் பறியான்—எனையென்றுஞ்
சந்தியிவிழுப்பன்—பணமெலாஞ்
சிந்தியே நெளிப்பன்
குங்குமப் பூச்சம் நடிப்புஞ்
சங்கையும் பேச்சும் போக்கக்
கோட்டிகொள் பள்ளனைத் தொழுவிற்
பூட்டிடு மாண்டே.

௧௧௫

விருத்தம்

சுருப்பினம்பாட் டயார்துகளி துங்கித் தேங்கித்
தூயநறுந் தேறலுண்டு துதைந்து பாடுந்
திருப்பயில்தேங் கனகவயற் றெல்லியுர்வாழ்
தண்டிகைக் கனகராயகனே செம்பொன் மாலே
சுருப்புவில்லோற் கரசளித்துக் குழையிற் சருவிக்
காலனையே விக்கறுவுங் கண்ணுள் செம்பொற்
பொருப்பு வில்லோன் பதியுமாயன் பதியு நீத்துப்
பொன்பதியோ காட்டியதென் புகலு விரே.

௧௧௬

இனையபள்ளி பண்ணைத் தலைவன் முன்
முத்த பள்ளியை வைதல்

சீந்து

முன்னமே யெங்க ளாண் டைக்கு முன்னாக
முத்த பள்ளிபோய் வார்த்தை மொழிந்தாளாம்
என்னகாரியங் கொண்டென்னைப் பின்னமாய்
எசினுள் நானுங் கூச வுரைப்பேன்
தன்னைநன்று யுணர்ந்தறிந் தேபிறர்
தாஞ்செயும்பிழை தன்னை யுரைப்பார்
உன்னைநீயறி யாமற்பிலுக்காய்
உரைக்கறாயிந்த வுரையாதோ.

கக௯

ஆசைமுட்டியே பள்ளனைக் கோட்டிகொண்
டாடியே தேட்டமெல் லாம்பறிப்பள்
கூசக் கூச வுரைத்தாலுங் கேளாள்
குழைவுந் துருடன் கூடி யிருப்பள்
.....
.....
.....

கோட்டை நெல்லையும் மாட்டையும் விற்றுக்
கொள்ளுகொண்டு குழைவாயிருப்பவள்
வாட்டமில்லாமற் தனக்கிளையாட்டு
வாங்குவந்து மடிச்சிலைக் கொடுப்பவள்
பாட்டினாலும் பழங்கதையாலும்
பகர்ந்துரித்தம் பஞ்சி பறைபவள்
விட்டில்வராம லோட்டியேபள்ளனை
வினாக்கிவிட்டா ளிவளாண்டே.

கக௮

கக௯

கப்பல்லியி னெச்சமும் பச்செறி
நாகத்தின்பித்துங் காகத்தின் மூக்கும்
மச்சநெல்லிக் கொழுந்துங் கீழ்விழ்
வேழமதமும் விரும்பிச் சேர்த்து
பச்சைநொச்சியஞ் சாற்றி லரைத்துண்டை
பண்ணியேபல நானுமுலர்த்திப்
பிச்சுக்கொண்டிடப் பள்ளனுக்கட்டியே
பின்னமாக்கிவிட் டாளிவ ளாண்டே.

க௨௦

நிறைத்த சூல்கொடு சங்கினம் பெய்கிய
நீடு தண்டினை சூழ்புவி மீதினி
லருத்தி சேரு மொழுக்கம் பொறைநிறை
யன்பு நீதி யறத்தினி லாடொனில்
திருத்தும் யோகச் சிலுஞான தேசிகள்
தியோர் கையன் திருவடித் தாமரை
கருத்தில் வைத்தருள் பூண்டிடு தண்டிகைக்
கனக நாயக பூபதி காணுமே.

க௨௧

பள்ளன் தொழுவில் மாட்டிணைடிருத்தல்

(முத்த பள்ளி பரிதபித்தல்)

சீந்து

மருந்துக்கள்ளி வட காரைப் பள்ளியை
வம்புக்கு நம்மா லானபின்பு
திருந்துகாகமும் வில்லும்போ லென்மேலே
தீராதபகை யோர்மக் கொண்டாய்
பருந்துநீழலும் போற்றிரிந் தேன்மதம்
பட்டமாவகப் பட்டதுபோலப்
பொருந்தித் தன்வினை தன்னைச்சுற் றக்காலிற்
பூணதாய்த் தொழும் பூண்டுகொண்டிரே.

க௨௨

உ.அ தண்டுகைக் கனகராயன் பள்ளு

உரைத்தமாற்றமும் கொள்ளாமல் நான்சொன்ன
 லொன்றுக் கொன்பது சொல்லி யுறுக்கி
 விரைத்தபண்ணை வயலில்வராமல் வீறுகொண்டேறு
 மாறாகப் பைந்தேன்
 இரைத்த கூந்தல் வகிர்ந்து முடித்திடு மிக்கிதஞ்செய்
 நகைமுகப்பள்ளி
 அரைத்துப்பூசின மஞ்சள்மினுக்கின்
 அகப்பட்டாய்போ யகப்பட்டுக் கொண்டாயே.

வீரத்தம்

அரிக்கொடித்தா மரைமயி லுதவுசன
 கரணைநிக ரானவள்ளல்
 சுரிக்கடைச் சென்று கனகதண்டுகைத்
 கனகநாயகனஞ் சுமுகன்நாட்டில்
 கிரிக்கடைவான் முகக்கனிவாய்க் கிளிமொழிக்குங்
 குமக்கொங்கைக் கெண்டையங்கண்
 வரிக்கடைதா வியசெங்கேழ் மாறப்பெருமை
 சிறுமையினால் மாற்றலாமே.

கஉச

பள்ளன் மூத்த பள்ளியைத் தோழநீக்க வேண்டல்
 போன புத்தியை யென்சொல்ல ிசொன்ன
 புத்தி கொள்ளாமற் சத்துரு வானேன்
 மேன்மை யாயவள் தம்பிக்குந் தாய்க்கும்
 விரைநெற் கோட்டையை விற்றுக் கொடுத்தேன்
 பான்மையாக வயதினாலேமூத்த பள்ளியேயுன் பரிவதனாலே
 ஆனமாட்டுவாய்ச் சன்னைக்கொன் னைப்பண்ணை
 ஆண்டைக்குச் சொல்லீநீ மீண்டிடுவாய்.

கஉரு

தண்டுகைக் கனகராயன் பள்ளு

[மூத்த பள்ளி பண்ணைத் தலைவனை வேண்டல்]

தானில்லாத புகழ்செறி மாதர்தன்
 மம்பியும்பர் தருதுணைசெந்
 காவியம்பொற் புய்த் தினன் தண்டுகைக்
 கனகநாயகன் கரையவயலிலே
 பாவுபண்ணை வயலில் முளைகள்
 பாப்பிச்செய்கை பயின்றிடவேணும்
 மேவுநம்பள்ளன் காவிற்கொழுவை விலக்கிவிட்டிட
 வேணுங்கா னுண்டே.

கஉச

கலிப்பா

கராராக்குங் களத்தோன் றுள்
 கருத்திலவைப்போன் கருங்காவித்
 தாரான் தண்டுகைக்கனக நாயகன் தன்
 தடஞ் சிலம்பின்
 வாரார்பூண் முலையாரை மருவுமன்பர்
 வருங் கொடிஞ்சித்
 தோரார்க்கு மொலிகேட்டுச் சிலம்பார்க்குஞ்
 சேயிழையே.

கஉஎ

பண்ணைத்தலைவன் விரைகாளை கருவி வளம் வினவல்

நந

நட்டிநெல்லின் கோட்டை வகையும்
 இலக்கமாடுங் கலப்பை துகமும்
 பூட்டு செம்பொற் கயிறுங்கொழுவும்
 பொருந்துமண் வெட்டியும் புவிபெங்கும்
 காட்டுசற்குண வாசகன் தண்டுகைக்
 கனகநாயகன் கரையவயலிலே
 கூட்ட மாமின்ன தின்னதென்றே வந்து
 கூறடாவட காரையிற்பள்ளா.

கஉஅ

(பள்ளி விடைகூறல்)

பொருந்துபச்சைப் பெருமானை முன்னாட்
 போதுக்கில்லாமலே பொன்னுக்குவிற்தேன்
 வருந்திடாமல் மணல்வாரிதன்னையும் வாங்கியே
 திரு மால்கட்டிவைத்தார்
 இருந்தமுத்துச் சொரிஞரும்பைக்கொட்டை
 யெங்கள்பள்ளி யிடத்தினிலவைத்தேன்
 திருந்தவேயங் கிருந்தபலவிதச்
 செந்நெற்கோட்டையும் முந்நூறேயாண்டே.
 இட்டமாகவே மால்கொண்டு போனதோர்
 ஏழுகாளை யிதுவுமல்லாமல்
 அட்டதிக்கி லொருபுறம் தன்னிலோர்
 ஆட்டுடன்மாட்டைக் கூட்டியேவிட்டேன்
 கட்டுப் பண்ணையி லேபல மாடுண்டு
 காட்டு வேனரன் கட்டிடு மாட்டைக்
 குட்டிப் பாம்பும் புலியுங்கண் டார்களாங்
 கேட்டுப் பின்பு சிளத்துவ னுண்டே.
 பஞ்ச வர்க்கருள் மான்கள வேள்வியிற்
 பாங்கி லேநற் கலப்பைகள் வைத்தேன்
 செஞ்சொன் மேவிய கண்ணுவர் கையினிற்
 சேர வேயென் கலப்பை கொடுத்தேன்
 விஞ்சு காராளர்க் காறு தொழிலும்
 விளங்கக் கற்பித்த வெல்லையில் வாசக்
 கஞ்ச மேலயன் முன்னாட் கொடுத்த
 கலப்பையென் றுண்டதைக் காட்டுவேனுண்டே.

சையநேரு மணிப்புய வேள்தமிழ்த்
 தண்டிகைக் கனக நாயகன் நாட்டினிற்
 செய்யின்மேவு வரம்புவாய்க் கால்வெட்டித்
 தேய்ந்து போனதோ ராயிரங் கோடியே
 மெய்ய தாக்வே மேடுதிருத்திட
 வெட்டித் தேய்த்தமண் வெட்டிகள் கோடியாம்
 நைய்யு மென்குடி வின்மேவிக் கிடந்து
 நலிந்த மண்வெட்டி காட்டுவ னுண்டே. ககஉ
 விந்தம்

தேங்குபுகழ்க் காராளர் திலகனாந்தன் டிகைக்கனக
 நாயகன்றன் செம்பொன் நாட்டிற்
 ருக்குறறுக் கருங்காவிக் குலங்கா ளென்போற்
 மழுவுறுமன் பரைநீருந் தணந்தீர்போலும்
 வாங்கு தடந் தொறுமயலா யரியுண்டாகி
 வம்பேற மதியிலாமல்
 ஏங்கியிகக் கண்ணீரா ருகமேவி
 எள்ளளவும் வாய்விள்ளா திருக்கின்றீரே. ககஉ
 காளை வகை கூறல்

வெள்ளிக் கொம் பந்தரு தள்ளக் காடன்
 மேவுகிறத்தான் மிக்கமோழைக்காளை
 —ஆளைப் பாயும் வித்தகியன்—
 துள்ளிப் பாயுங் கள்ளக்காளை சற்றே
 தூங்குவால னோங்குமஞ்சட் டிய்யகிறத்தன்
 புள்ளிக் காதன் வெள்ளைக் கூழை பூவைமேனி யன்மதம்
 பொங்கு வாயன் சங்கு வண்ணன் பொன்றிறத்தான்
 கொள்ளிக்கண்ணன் துள்ளிப்பாயுங் கொண்டைத் தலையென
 கூட்டமான மாட்டின்வகை கூறினுண்டே. [ன்றுங்

கலப்பை வகை கூறல்

தேமொ கதத்தாலே படவாளும் வர்ணச்
சித்திரவை ரீரியத்தா லோர்க்காலும்
கூடுவை ரீரியத் தாற் செய்தமே ழியும் முத்துக்
கொத்தி னுற் சிறு பிடியுங் கோல துகழும்
பீடுபெறு பட்டுறாலாற் பூட்டுகயிறும் அரித்த
பிங்குதங்கப் பொன்னாலே பேணு துகழும்
நீடுபுகழ்த் தண்டிகைக் கனகரா யகன் வயலில்
சித்தமுழுங் கலப்பைவகை செப்பினே னுண்டே.

நெல் வகை கூறல்

பந்தமுறு முத்துச்சம்பா சந்தனப்பூ பன்னுநல்ல
பச்சைப்பெரு மாள்கறுப்பன் பலளச் சம்பா
அந்தமுறு-ந்-றிக்கூன் வெள்ளை வாலன் வாலே
ஆரியன் கருங்குருவை ஆனைக் கோடன்
சந்தரப் புழுஞ்சம்பா சின்னட்டிச் சம்பா பசுந்
தோகைவா விளங்கலையன் சொரி குரும்பை
சுந்தரத் திருவாங்கன் கற்பூரப் பாலைபல [டே.
செந்நெல்வகை பின்னமாகச் செப்பினே னுண்

நெல்வித்திட நாட் குறித்தல்

பேர்பெறுமந் தணன்வார முந்துசோதிநாள் மிக்கதோர்
சார்புறுஞ்சசி நிறைந்தபக்கத் தசுமியுடன் பொருந்தக்
கார்மருவு கொடைக்கரத்த னுன தண்டிகைக் கனகராயக
[முதலி காரைவயலில்
சீர்மருவு வரம்புவாய்க் கால்கள் திருத்திவினை
செந்நெல்லினா தெளித்திடச் சொல்லெடா பள்ளா. கருள்

கலிப்பா

திங்கள் வெண்குடை தங்கும் வரிசிலைச்
சித்த சன்றிகழ் முத்தமிழ் வித்தகன்
கங்கை யங்குல தீபன்பொற் றண்டிகைக்
கனக நாயகன் கார்வரை வஞ்சியர்
பொங்கு கொங்கையுங் கந்தர மொக்குமே
புரிகொள் வெண்சங்குங் கந்தர மொக்குமே
அங்க மெங்குந் கந்தர மொக்குமே
அளக பாாமுங் கந்தர மொக்குமே. கருள்
காளை முட்டப் பள்ளன் லிழுந்து முர்ச்சித்துக் கத்தல்

சீந்து

பாரியர் காவிக் கண்ணியான் றண்டிகைக்
கனக நாயகன் காரை வயலில்
மூரியேற்றி னுகம்வைத்துப் பூட்டி
முடுகச் சால்விட் டிழுகின்ற நேரம்
நீரில் நின்றிள வானை குதிக்க
நிகரில்லா வெள்ளைக் காளை வெருண்டு
வீரியப் பள்ளன்மேற் சிறிப்பாய விளங்கு
செய்யில் விழுந்தான்கா னுண்டே. கருள்

விந்தம்

தேன்கொண்ட நறுமுகைவிண் மடைந்துசெழுந்
தேன்பிலிற்றுந் தெரியல்மார்பன்
வான்கொண்ட புகழான் றண் டிகைக்கனக
நாயகன் றன் வரையில் மாறா
கான்கொண்ட குழன்மறைக்குங் கந்தரமந்
தர மாறாய்ச் சென்று
கன்கொண்ட நறுந்துளபத் திருமால்
கையிற் குடியாகிக் கொண்டதோ ரிறும்பூதன்றே.

பள்ளியர் புலம்பல்

சீந்து

அழகைத்தநு

விந்தை மேவுங்காரை வயலிலுண்ணிச் சீறி
வெள்ளைக் காளை துள்ளிப் பாயவே
செந்தமிழ்க் கணிதர் கூடியே வழுவாமர்
செப்பு முகூர்த்தம் பிழைத்ததோ
முந்தமுந்த உணைவரச் செய்தே அயலார்கள்
முகத்தில் விழித்த பிழையோ
புந்தமயங் கிக் கிடக்கின்ற யொருகாலும்
போரிலஞ் சா விற் பன்னனே.

கசக

கோலமுறு முந்தனழ கைப் பள்ளியர்கள்
கூடியே கண்ணேறு கொண்டனரோ
சாலமிஞ் மிளையபள்ளியார் செய்த
சதிமயக்கமோ
பாலனுமென் பஞ்சானுங் குஞ்சுந்தின்றிரங்கப்
பார்த்திராததென்ன பாவமோ
சிலமுடனே யெழுந்திராய் மலங்காத்
திராமிகும்விரப் பள்ளனாரே.

கசஉ

விருத்தம்

இருங்குவளை யுண்டகொண்ட னிகரூரிகில்
கொண்டல்தவ மெழிற் பூந் தண்கா
மருங்குவளை தெல்லிவாழ்தண் டிகைக்கனக நாயக
வேள் மருவு நாட்டில்
நெருங்குவளைத் திறமானே யருங்கமல முகையாம்பல்
நீத்து வாசக்
கருங்குவளை தனைமறைத்துச் செங்கார்தள்
வைத்ததென்ன கழறுவீரே.

கசந

பள்ளனெழுந்திருத்தல்

சீந்து

எங்கள்சூலத் தவப்பயனே யென்னிரண்டு கண்மணியே
உங்கள்கிளைக் கொருமருந்தே யோவியமே தீவியமே
குங்குமப்பூ மேனியெங்குங் குழைவுறவே நீகிடந்தாய்
பங்கயப்பூ நிகர்முகத்தைப் பார்ப்பவரார் காப்பவரார்.
குறைந்தமதித் தமிழேற்குக் கூறுதுணை வேறுமுண்டோ
புறம்படவே கண்டகனப் பொய்யாகப் போச்சிலையே
மறந்தவறு மனமுடைய வாழ்வேனீ யெழுந்திரென்னச்
சிறந்தபுனல் தெளிந்திடவே தெளிந்துள்ள நெழுந்தனனே.

கவி

கம்புள்பம்ப நெடும்வாளை பகடுதாவித்
கமுகினறு மடல்கிழித்துக் கதித்துப்பாயும்
செம்பதும வயல்குமுந் தெல்லியூர்வாழ் தண்
டிகைக்கனக நாயகன்றன் காரைநாட்டில்
தம்பமென வளர்த்தெழுந்த கிளைக்காய் விற
றலைமூராய் கின்றநிலை தவஞ்செய்தாலும்
அம்பனைய வம்பகவம் பவளவாய் மான்
அம்புயத்தைப் போறலுமக் கரியதன்றே.

கசக

பள்ளியர் பண்ணைத் தலைவனே நாற்று நடுகைகாண

வரவேண்டல்

சீந்து

தாரணியுந் தடம்புயன் னந்தப்ப பூபனருள்
தண்டிகைக்க கனகராயகன் நன்வயலிற்
பூரணமாய்ச் செந்நெல்லித்துத் தெளித்ததெல்லாம் பசும்
பூங்கரும்பின் முளைபோல முளைத்ததே
ஏரணியும் முத்தமிழைப் போலவளர்த் தினிதா
எங்கணுமா வரம்புகட்டிப் பரம்படித்தே
காரணமாய் நாங்கள் நாற்று நடுவதெல்லா மிப்போது
காணவர வேணும்பண்ணை யாண்டவனே.

கசஎ

நாற்று நகை

வாசக் குவளைத் தொடையும் பன்னக
மணியு மணியும் புயத்தினன்
வண்டமிழ்ப்புலவ ருயர்திடப் புனியில்
வந்தகற்பக மெர்ப் பானவன்
தேசுற்றிடு வித்தக முத்தமிழ் வாணர்சேருங்
காமை நாட்டினன்
தினகரோதய நிகரும்பொற் றண்டிகைக் கனக
நாயகன் வயலிலே
ஆசுற்றிடு பொற் கரியைக்கிரியை அடர்ந்து
தூர்த்து நறைபுலாம்
அம்புயப் பொருட்டை யம்பிறை வாட்டி
யரும்புந்தனங்கள் குலுங்கவே
மாசுற் றிடுபொற் கிரியிற் நிகழும்
மகரகுண்டலந் திகழவே
வளைந்து கூடிப் புகழ்ந்து பாடி
மகிழ்ந்து நாற்றுநட வாரும்பள்ளீரே.

கசஅ

பங்கய வதன மங்கையர் மதனன்
பண்டு முத்தமிழ்ப் பின்சென்ற
பஞ்சவர் தூதன் செஞ்சொலு தாரன்
பவளக் கவுள்கைக் கிரியினன்
சங்கீத ராமன் அங்கிஷத் தீரன்
தவசுந் தனையுந் தரித்தமால்
தண்டிகைக் கனக நாயக முகலி
தழைக்கும் பண்ணை வயலிலே
செங்கயல் நயனந் துலங்கவே துதந்
சுந்தரத் திலக மிலங்கவே
சுந்தரச்செங்கடைத் திலகந் துலங்க வேமிகச்
செம்பொனின் வளைகள் குலுங்கவே.

கங்குலிற் கரிய கூந்தலுஞ் சிதறக்
கனக தன்னிய மலங்கவே
கங்கையிற் றாவெண் சங்கினிற் றுவுஞ்
செங்கையைப் பாடும் பள்ளீரே.

கசக

தரும் ஞான மறிவு நீதி தயவுமிகவுண் டானவ
னனகனாகவந் தருள் தண்டிகைக் கனக நாயகன் வயலிலே
திருவி யும்மக ளருவியும் வன்ன வருவியும்பிகு சுருவியும்
செல்லியு மிடை வல்லியும்முத்துப் பல்லியுங்குண நல்லி
கரிய குழலி லரியவிழிகள் கமறிக் குமுறிப் பாயவே [யும்
கனகவரையு மழறிச் சுழறிக் கமலமலரி னெடுங்கவே
பரியதாழ் வடமுமசையப் பாடி யாடிநடுகை செய்வவே
பணைத்துச் சகியைச் சினத்துப் பாயுங் வண் டினினத்
தைப்பாரும் பள்ளீரே.

சோனைமதத்தி னனைமுதற்சொல்
தானைநடத்து மருவலர்
துளங்கிநிலை கொண்டோடப்
புனியில் முழங்குபுலி ஓயாப்பானவன்
தானத்தருவை மாணப்பொருவு
தமிழுக்குதவு குமாவேள்
தம்பிபொற் றண்டிகைக் கனகநாயகன்
நம்புநெற் காமை வயலிலே
மாணப்பொருவு விழிச்சியும்நுந்
தேனைப்பொருவு மொழிச்சியும்
மங்கையும்அவள் தங்கையுமிள
நங்கையுங்குடிநெல் நடுகையிலே
கானக்குழலிற் சரிப்பிலேகண்டு
தரியன் தம்பி ஐரியனும்
கலையைத் தாங்கினுப் போலவேயிள
முலையைத் தாங்கினுன் பள்ளீரே.

கருக

F. 17

தண்டிகைக் கனகராயன் பள்ளு

கனத்தனத்தி யனத்தினடைச்சி
கந்திகந்தி சந்திராதி
கன்னிபொன்னி நன்னியுன்னி
கலகியுலகி கமலத்தில்
அனத்தினினத்தைப் போலப்பரவி
யருவிச்சருவிச் சிறிடி
யசைந்துநசைந்து நகைத்துநாங்க
ளாடிக்கூடி நடுகையில்
மனத்தி னற்றவ முளர்க்குநித்தியம்
வழுக்கற்றபொருள் கொடுப்பவன்
வழங்குதண்டிகைக் கனகராயகன்
விளங்குங்காரை வயலிலே
விளத்தின்மிருந்து கலங்கிப்புனலிற்
சிறுகெண்டைவரா லுடன்மலையவே
தேரையோட நாரைகள்பாயும்
செய்திகள்பாரடி பள்ளீரே.

கருட

கேளுந் நிருபக் குடும்ப னுமவன்
கனையிற் பிறந்த விடும்பனும்
கிடைத்த மதுவைக் குடித்து வெறியிற்
கிளைச்சி யருகி லோடிப்போய்த்
தாளா லுதைத்து விழுத்தி னானவன்
தமையன் மாட னோடிப்போய்த்
தாங்கி யெடுக்கிறப் போலே காலை
வாங்கி னானடி பள்ளீரே.

கருக

[இந்நூலின் எஞ்சிய பாகம்
கிடைத்த ஏட்டுப் பிரதிகளிற் சிதைந்து போயிற்று.]

திருமண வாழ்த்துப்பா

ஆசிரிய விருந்தம்

ஏர்கொண்ட பரிதாவி வருடமா னித்திற்க
ளிருபதுடன் முன்று திகதி
யிசைத்த சோதிநாள் மிசையும் புதன்வா
மிந்துவள ருந்தசமியும்
பேர்டுகொண்ட மகாலக் கிளமுமா கியவேளை
பெரியுவா ரியர்குலத்துப்
பிரதானி யாகிய குமாரகு ரியர்முதலி
பெற்றபெண் ணரசினுக்கும்
கார்டுகொண்ட தண்டிகைக் கனகரா யகமுதலி
கருதரிய புதல்வனை
கந்தப்ப னுக்குமுயர் வெள்ளைவட் டப்பரிசை
கரடமத கொம்பன்யானை
சீர்கொண்ட பாவாடை சிவிகைமே லாப்பிவை
முதலான வரிசை யெல்லாஞ்
செய்வித்து நன்மணஞ் செய்வித் தனன்குமார
சூர்யமுதலி செகமகிழவே.

குறிப்பு:—இத்தனிப்பாடல் இந்நூலிற் குரியதன்று. ஆயினும்
ஏட்டுப் பிரதிகளிற் காப்புச் செய்யுட்களுடன் சேர்த்து எழுதப்பட்
டிருந்தது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கனகராயக முதலியார்
புத்திரன், கந்தப்பாதி திருமண முகூர்த்தத்தைக் குறிப்பது; கால
எல்லையை வரையறுத்தற்கு ஆதாரமாயுள்ளது. குறித்த திருமணநாள்
இ. பி. 1792-ம் ஆண்டு, ஜூலை, 11-ந்திகதியென நிச்சயிக்கப்
பட்டது. (ஆராய்ச்சி - பக்கம் 45, 48 பார்க்க.)

த. 4

அரும்பதவுரையும் குறிப்பும்

[சென்னைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் யிருந்து இலாபுறிய யாழ்ப்பாணம்-தெல்லிப்பறை-நீருவாளி தனாடிகை-கனகசபாபதிப் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டன.]

விநாயகர் காப்பு—வேணிப்பிரான் - சிவபிரான். கை முகன் - விநாயகன். ஆனைமுகன் - விநாயகன். கையாளை முகத்தோன் - விநாயகன்.

சுப்பிரமணியர் காப்பு—விஞ்சு - மேலான. கிஞ்சகம் - முருக்கம் பூ. காலாயுதம் - கோழி.

விநாயகர் துதி—சலசலோசனம் = சலச + லோசனம் - தாமரைக்கண், உலா - உலாவும் என்பதின் ஈறுகெட்ட பெயரொச்சம் உவமைச் சொல்லுருபு ஆயது. ஒளிர - ஒளிர்தல் என்பதின் ஈறுகெட்ட தொழிற் பெயர்.

நட்சைர் துதி—பனகம் - பன்னகம் என்பதின் இடைக்குறை. பன்னகம் - பாம்பு. பனகமாணி - அரவின் மணி. ஆர - திருப்தி கொள்ள. அணி, கலை, குண்டலம், கனகம், புலவர்களுக்குக் கொடுக்கப்படும் பொருள்கள். கவிகள்-புலவர்கள். தினகரன் - சூரியன். நூபுரம் - காற்சிலம்பு.

சுதிரையாண்டவர் துதி—அம்புயக் கிரி எனும் கமலப்பார் கீரி மலைக்குக் கிழக்கே, சுதிரையாண்டவர் கோவிலுக்கு அணித்தாய்க் கடலோரத்தில் அருவிகள் உற்பத்தியாகும் ஓர் பாரின் பெயர். “அலை சுவற விடுத்த வடிவேல்” என்பதைத் திருப்புகழில் “வாரி சுவறிட வேலை விடவல பெருமானே” என்பதுடன் ஒப்பிடுக. இடங்கடல் நத்த ஆர் அரி கிடி கொண்டு இடு அம்புவியைச் சூழ் அலை சுவற விடுத்த சுடர் வடிவேல். இடங்கடல் நத்த - அகன்ற கடல் (பூமியை அமிழ்த்திக்) குறைக்க. ஆர் அரி கிடி கொண்டு இடு அம்புவியை - நிறைந்த விஷ்ணுபகவான் பன்றிவடிவம் கொண்டபோய் எடுத்துவந்து நிறுவிய பூமியை. சூழ் அலை - சுற்றியிருக்கும் கடலை. சுவற விடுத்த சுடர்வேல்-வற்றும்படி விட்ட சுடர்வேல். சுப்பிரமணியக்கடவுள் உக்கிர

அரும்பதவுரையும் குறிப்பும்

இக

குமார பாண்டியனா யவதரித்துப் பொங்கிவந்த கடலை வேல்விட்டு வற்றச் செய்தார். திருவிளையாடற்புராணம், கடல் சுவற வேல்விட்ட படலத்தில் காண்க. மினிர் அம்புயக்கிரி - விளங்குகின்ற கமலப்பார். சுந்தார் “மழ்பாடிபுண் மாணிக்கத்தை” “மினிக்கொன்றை யணிந்த வனே” என்றார்.

திருமால் துதி—முண்டகத்தான் - தாமரையில் இருப்பவன் - இலக்குமி. அளி - வண்டு. துகள்தீர - குற்றமற; நாலடியாரில் “துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக் கால் தொட்டு” என்றார். வாரிதியின் தலை - கடலிடத்து. தலை - ஏழாம் வேற்றுமை உருபு. திருமால் பின்னடைமேய தீதாராமன் - திருமார்பில் + நல் + நடம் + ஏய + தீதாராமன். இலக்குமி வாசஞ் செய்யும் மாற்பை யுடைய விஷ்ணு என்பது பொருள். அகஸ்தியர் கொல்லாபுரத்தில் இலக்குமியைத் தோத்திரிக்கும்போது,

கொழுதியிசை யனிமுாலுந் தாமரைமென்

பொருட்டி லுறைகொள்கை போல

மழையுறழந் தீருமேனி மணிவண்ண

னிதயமலர் வைது மாணே

முழுதலகு மினிதீன்ற வருட்கொம்பே

காகமல முகிழ்த்தெந் நாளுந்

கழிபெருங்கா தலிற் றொழுவுவர்வினேதீர

வருள்கொழிக்குங் கமலக் கண்ணாய்.

என்று சொற்றனர். [தாசிகாண்டம்] திருநன்னடமேய்தல் குமோசர் சதகத்தில் “பத்தியொடு கவசுவா” என்னுந் தொடக்கத்துச் செய்யுளில் “நீங்காமல் நிமல னன்கே சத்தியொடு கித்தம் விளையாடுவன் முகத் திலே தாண்டவஞ் செய்யுந்திரு” என்பதிலுங்காண்க. [தாண்டவம் - கூத்த - நடம்]

சாஸ்வதி துதி—துன்றிட - நெருங்கிட. விரை - வாசனை. குனி - நடனம்; பூதனிலைத் தொழிற் பெயர். மரை - தாமரையின் முதற்குறை. தெரிதல் - ஆராய்தல். வேள் - மன்னமதன். வீணா - சங்கு எனக்கொள்ளின்! அதற்கு உபமேயம் கழுத்து, அம்புக்குக் கண், வில்

ஹக்கு நெற்றி, ஆலிலக்கு வயிறு, அரசிலக்கு அல்குல், மதிக்கு முகம், முத்துக்குப் பல், பவளத்துக்கு இதழ். வஞ்சி - கொடி.

க. பூம்பச்சை - மரு, தவனம் முதலியன. தஞ்சயிலாதலம் வரு மிடை-ஆதரவில்லாமல் சிறுத்து மெலிந்து, பாரம் தாங்காது வருத்தப் படும் இடை என்பது பொருள். புலவர் இதைச் சிற்றிடை, இட் டிடை, நுண்ணிடை, மின்னிடை, தடியிடையெனப் பலவாறுகக் கூறி அதன் சிறுமையை வர்ணிப்பர். “இடையானது இன்மை தோன்றத் தேய்ந்துகொண்டு போவதை கம்பர் உணர்ந்து,”

“தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வென்வளை வாய்விட் டாற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கைய ரங்கை வருந்துவார்”

என்பார்.

களாமிடம் அன்னம் தமையந்தியின் அழகை வர்ணிக்கு மிடத்து,

“இடையிலையே என்றசொல்லையே—யானும்
இந்தப் பெண் ணிற்கண்செந்தேக மாரினைன்”

என்று சொல்லிற்றென்பார்.

உ. பிஞ்சான பிள்ளைப் பிறை - பாலசந்திரன். தேவாரத்தில் காலுக்கரையர் “புகல் நமக்கு...முற்றமுனை மதிக்கண்ணியி னான்றன் மொய்கழலே” என்றார். கொன் - அச்சம். தென் - ஒளி, பிரகாசம். ஒதிமம் - அன்னம்.

ஈ. தேன் - வண்டு. ஆறுதான் - அறுபதம். வான்நாறுபுகழ் - வானுலகத்திலும் கீர்த்தியெட்டப்பெற்ற. கான்நாறுகுழல் - வாசனை வீசும் கூந்தல். மொழி - கிளி, பால், தேன், கருப்பஞ் சாறெனச் சந்தேகிப்பதினால், இது ஐயவணி.

ச. கோப்பு - உல்லாசம். விட்டிலங்கல் - இடைவிட்டு ஒளியைப் பகாலல். கைடத்தத்தில் “விலகி வில்லுமிழ் விரிகிளி மணிபல வய்னனி” என்பதையும், தேவாரம் கோயில்புக்க திருத்தாண்டகம் “பட்டுவெட்டுத் தோல் போர்த்து” எனும் தொடக்கத்த பாகரத்தில் “விட் விட்டி” குலமே வெண்ணுழைண்டே” என்பதையும் ஒப்பிடுக. மட்டுள் வாசனை

௫. மான், தென்றலாத்தேன்-இவை காமனின் பரியாய நாமங்கள். அம்புமுகை - ஆடுதின்னாப் பாஸியின் விரியாத மொட்டு. வீரன் அம்பு - மன்மதனின் பஞ்சபாணப் பூக்களுமாம்.

ஈ. அவிரும் - ஒளிகொடுக்கும். கதிர் - சூரியன். கார்வேலை - மேகமும் கடலும். உம்மைத் தொகை, காரும் வேலையும் என விரியும். ஒவாது - சோர்வின்றி. பாரி - கடைவள்ளல் எழுவரில் ஒருவன். பாரி உதாரி - உவமைத் தொகை. உதாரி - கொடையாளி.

எ. தரியல் - பகைவர். வேன் - காமன். மகபதி - யாகங்களுக்கும் தலைவனாகிய இந்திரன்.

அ. வள்ளைக்குழை-வள்ளைக்கொடிப் பூப்போன்றதாகு. உவமைத் தொகை. சஞ்சரிகம் - வண்டு. கார்த்தகம் - கார்த்தப் பூப்போன்ற கை. உவமைத் தொகை; இந்தப் பிரயோகம் கந்தபுராணம், வள்ளியம்மை திருமணப் படலத்தில்,

“கார்த்தன் போலிய கார்த்தினீர் யானெய்த கணையாற்
பாய்ந்த சோரியும் பெருமுழக்குறுபகு வாயும்
ஒய்ந்த புன்படு மேனியு மாகியோ ரொருத்தல்
போர்த்ததோ விவண் புகலுதிர் புகலுதிரென்றான்”
என்னும் வேழம் வினாவற்பாவிற் காண்க.

க. சுக இந்திரன் வடமொழிச் சந்தியில் சுகேந்திரன் என்றிருக்கவேண்டியது தென்மொழிச் சந்தியில் சுகவிந்திரன் ஆயது. அங்கம் - பெருமை, உயர்ச்சி. சூலிமுதுகினிற் சுடுசோறளித்திடுதல்-உடு-வது பாவில் “துங்கமேவிய பாவலர் தங்குஞ்ச் சூலிவெங்கிற் சுடு மன்னமிட்டு” என்பதும் இதுவே. இக்கதையின் விவரத்தை சள-ம் பக் கத்திற் காண்க. தூங்கதாரி-தூங்கமுடையோன். தூங்கம்-குதிரை.

க௦. வண்டோடு - அழகான இதழ். லீலை - சாச விளையாட்டு. தார்ப்புயம்-மாலையணிந்த தோள். “காரோவந்தது காவலரோறியதேரோவந்தது செவ்வினை முடித்ததென்” மகனீர் முயக்க முன்னி மகிழும் கால் பாட்டுடைத் தலைவனைக்கூட நற்காலியிது என்றான். இது கைக்கீளை.

கக. வேரி - வாசனை. தினகான் - சூரியன். தினகரோதயம் - தினகர+உதயம்; வடமொழிச்சந்தி. ஆழி - மோதிரம். வினகம் - சேராக் கொட்டை.

கஉ. தம்பின் - எந்தச் சடப்பொருட்கும் முன்பின் உண்டு அவை அந்த அந்தப் பொருள்களின் முற்பக்கமும் பிற்பக்கமுமாம். தமையனை யுந் தம்பியையும் ஒரு பொருளாக அமைத்துத் தமையனைத் தம்முன் என்றும் தம்பியைப் பின் என்றும் அழைப்பர். தமையனும் தம்பியும் பிரிக்கப்படாமல் ஒருமிக்கக் காணப்படுவராயின் முன்பின் என்னும் சொற்களுக்கு இலக்கணை ஆவர். கம்பர், குதப்படலம் 68-வது செய்யுளில் பின் ஆகிய இலட்சுமணன் முன் ஆகிய இராமனைவிட்டு என்னும் பிரியாமலிருப்பதினால் பின் என்ற மொழிக்கு அருகானான் என்பதை விளக்கினார். அச்செய்யுள் :—

“அறந்தானே யென்கின்ற வயனின்ற டனைநோக்கி யையவன்பின்
நீதந்தானே புரையென்ன நெறிதிறம்பாத் தன்மெய்யை நிற்புதாக்கி
இறந்தான் னினந்தேவி யாங்குந் தொழுகுலமா யிராமன்பின் பு
பிறந்தானு முன்னென்னப் பிரியாதான் றனைப் பயந்த பெரியானேன்
[முன்”

தம்பின் என்பது கடைக்குரையாய்த் தம்பி என்றாயது என்பர். இங்கே கனகராய முதலியின் வீட்டுப் பெயர் தம்பி என்று கொள்க. துணை - சகோதரன். கமலம் - ஜலம். மாமுகில் பிரதிபுபகாரம் கரு தாது கொடுக்குந் கொடையாளிக்கு உவமானமாயது. கமலநாயகி சேர்ப்புன் - வரலட்சுமி விலாசன்.

கங. வெதிர - மூங்கில். மால் - பெருமையான்.

கச. வனசம் - தாமரை. மதாசலம். மத+அசலம் - மதம் பொழியும் மலை; யானை. சதுரம் - புத்தி.

கரு. தளவம் - முல்லையரும்பு. களபம் - கலவைச்சாந்து.

கசு. தண்டலை - சோலை. வேயிலவன் - சூரியன். எயில்-மதில்.

கள. பொங்கர் - சோலை. பூவை - நாணவாய். மேவும் - பெய ரெச்சம்; குயில், பூவை, புற எணம் பெயர்ச் சொற்கள் கொண்டது.

கஅ. தெறுதல் - அழித்தல். பூகம் - கழுது. கறுமி - சினந்து.

கக. வருக்கை - பலா. கன்னல் - கரும்பு. “கன்னல் என்னவே செந்நெல் வளந்தோங்கும்” என்பதைப் பெரிய புராணம் திரு நாட்டுச் சிறப்பு 15-வது செய்யுளில் “கரும்பல்ல நெல்லென்

னக் கமுகல்ல கரும்பென்ன” என்பதனுடன் ஒப்பிடுக. கன்ன லென்னவே செந்நெல் வளந்தோங்கும் என்பது மயக்கவணி.

உ௦. புதிய சந்தம் துதிசெய்து மீளும் - புதிய தம்பதிகளும் முதன்முதல் கோவில் தரிசனத்திற்குப் போய்த் திரும்புவர்.

உ௨. கஞ்சம் - தாமரை. அஞ்சம் - அம்சம் - அன்னம்.

உச. ஆம்பல் - அல்லி, குமுதம். வண்டானம் - நாரை.

உரு. அஞ்செழுத்து - பஞ்சாட்சரம். அறநெறி - சத்திய விரதம்

உசு. பொலி - தூற்றநெல்.

உஅ. கனகன் - இரணியன். முத்தம் - உதடு. கோகனகம் - தாமரை. விளக்கம் - விளக்கு. கண்ணன்கமலை - துவாரகை. அகத்தி யர் பதினெண் குடி வேளிருடன் அவணிருந்து தமிழ்நாடு போந்தமை யின் - கமலையை விட்டுக் கடிதாய் வந்தீர் என்றார். ஆகம் - உடம்பு.

ருக. உதாசனர் - விருப்புலவறுப்பில்லாதவர். உலோக உதாசன ரில் விஷ்ணு பூமிக்குரியர்; இப்படி மற்றவர்களும் மற்றைய உலோகங் கட்டு வேண்டும்கால் அவதாரம் எடுத்துக் குறையை நீக்குவர். பின் னலை - பின்னர். வேலை மீதினில் - சிருட்டித் தொழிலில். அயன்முக மீதினில் செய்ய தான் மறையோர் (தோன்றிட) புயமீதே வையம் காக்கும் அரசர் (தோன்றிட) கவான்மிசை வாய்ந்த நாய்கர் (தோன் றிட) மரைமலராக ஏர் பொருந்து சுகியுடைத்தாளினில் ஏராளர் தோன்றிட எனவமைத்துக் கொள்க. ருக முதல் ருரு வரையுள்ள யுட்கள் குளகம்.

ருரு. கக்குலில் அரற்கு முனையமுது கொடுத்து உபசரித்தவர் - இனையான்குடிமாறர் என்னும் வேளாளர் திலகர். இவர் காதையைப் பெரிய புராணத்தில் பாக்கக் காண்க. வெந் - முதுகு.

ருசு. ஒரு வேளாளப் பிரபு தன்னுடைய அரசன் முன்னர் நிற கையில் அவ்வரசன் அவர் தொடையில் உண்டாயிருந்த சிலந்திப்பரு வைக் காண்பிக்கும்படி உத்தரவு செய்தார். அப்போது தான் உடுத் திருந்த துணியைத் தொடை வரை தூக்கிக் கொண்டு பருவைக் காண்பித்தல் பிரியப்படாதவராய், அந்தப் பருவுக்கு நேரே துணியைக் கிழித்து அந்தப் பருவை அரசனுக்குக் காண்பித்தார். இந்தக்கதை

கன்ன பரம்பரையாய் ஒரு வேளாளப் பிரபுவின் கவுரவத்தைச் சொல்லுகிறது. இந்தப் பிரபு திருவெண்ணைய நல்லூர்ச் சடையப்ப முதலியாரென்று சொல்வாருமுள்.

௩௩. வடமலை - மகாமேரு.

௩௪. அருந்துய்ப்பு - கிடைத்தற்கரிய இன்பதுகர்ச்சி. அரம்பையர் - தேவமாதர் போன்ற பெண்கள். வாழநர் - வாணர் ஆயது ; பாவாணர் முதலியோரைக் குறித்தது.

௩௫. சம்பிரமம் - இடம்பம்.

௩௬. நீர் - நீர்மை - குணம். அமார் - பூதேவர்.

௩௭. புயல் - மேகம்.

௩௮. தத்தை - கிளி. குதட்டல் - அதக்குதல். கவைக்கால் - பிளவு பட்ட காற்குளம்பு.

௩௯. நாரிபங்கன் - சிவபிரான். பின்னை - விநாயகன்.

௪௦. ஏதம் - குற்றம். தருமபாலன் - தருமத்தைப் பரிபாலனஞ் செய்வோன் ; இது பூபாலன், நரபாலன், கோபாலன் என்றும் போலது.

௪௧. இந்திரதாரு - கற்பகவிருட்சம். ஓயில் - சாயல். ஓயில் எழுதல் - இலட்சணத்தை மனதில் தியானித்தல்.

௪௨. பாலன் - நரசிங்கமாக வந்த சிறுவன். “ தூணம் பயந்த மாணவர் குழவி ” கல்லாடம்.

௪௩. மதிதோயு மாடம் - உயர்வு நவீகியணி.

௪௪. சுதன் - மகன்.

௪௫. புட்பகராயன் - புட்பகலிமான முள்ள அரசன் - குபேரன். மகராயன் - இந்திரன்.

௪௬. பிங்கலன் - அரிதார கிறமுள்ளவன் ; பொன்மை கிறமுள்ளவன். ௪௭. வது பாவில் பிங்குதங்கப் பொன் என்பதில் பிங்கு நிறத்தைக் காண்க.

௪௮. மயிலை - இருவாட்சி. தாணு - சிவபிரான். காமர் - அழகு.

௪௯. கேள் - அன்பு. அரி - கண்ணிற் சிவந்த ரோகைகள். கேழ் - கிறம்.

௪௭. நீதன் - நீதி நெறியுள்ளவன்.

௪௮. அம்பந்தம் தரும் - ஆசையைக் கொடுக்கின்ற கனக செம்பந்தம் விம்பம்-பொன்மையும் செம்மையுஞ்சேர்ந்த கொவ்வைப்பழம். பொருவும் - போன்ற; உவமை உருபு அடியாகப்பிறந்த பொருச்சம்.

௪௯. நீபமலர் - கடப்பமலர். குஞ்சு - குஞ்சிதபாதம் என்பதன் மருவு. குஞ்சிதபாதன் - ஈடேசர். குஞ்சிதம் - குந்தியிருத்தல். குஞ்சிதபாதம் - குந்தியிருந்த பாவனையாக நின்று தூக்கியபாதம். குஞ்சிதபாதம் என்று பெயருள்ளவரை குஞ்சு என்று அழைப்பது, விஷ்ணு என்பது விட்டு என்றும், கிருஷ்ணன் என்பது கிட்டு என்றும் வந்தாற்போல உலக வழக்கின் மருவு.

௫௦. தேனு - காமதேனு. ஐந்துதரு - பஞ்சதரு.

௫௧. துடை - தொடையின் மருவுமொழி.

௫௨. மேழிசோர்வில்-விளைவு குறையாத.

௫௩. ஆலைநிகர்சாவி - கரும்பை யொத்த நெல்.

௫௪. விதானன் - ஒழுங்குள்ளவன்.

௫௫. வில் - ஒளி.

௫௬. விதனீவன் - விதன் + ஈவன் - கற்றோர்க்கு உபகாரி; நான் காம் வேற்றுமைத் தொகை ; கொடைப்பொருளில் வந்தது. விதன் - பண்டிதன். சந்தம் - அழகு.

௫௭. தும்பியிசை பம்பு-“வண்டுபொண் மிழற்றும்.” தும்பிமுகத்... ...தம்பி - சுப்பிரமணியக்கடவுள். அம்புயப்பொன் - இலக்குமி.

௫௮. சொற்றனை - பாக்கள்

௫௯. தேன் - வண்டுகள். வான் குறிக்கும் - வானிடத்து உதிகும் ; கு. உருபுமயக்கம்; இடப்பொருளில் வந்தது. காண் - வாசனை.

பதிப்பாளர் குறிப்பு:—செய். எஸ். நளவாத்தை - வேலன் - வேலாத்தை, நீலன் - நீலாத்தை என்பவைபோல் நான் - நளவாத்தை என்றாயினதா? அல்லது, “ அலத்தை தந்தை அடுபோற் செழியர் ”, “ நீன்பந்து C. F. Andrews ” என்பவை போலவதோர் சிறப்புப் பெயரா? “ தாயகம் போலன்பன் ” என்றார் இந்துல். கூஅ-ம் செய்யுளினும்.

அசு. கரியோன்-சனி. மதிமருமான்-- மதிமகன்-புதன். பார்க்க வன் - வெள்ளி. "கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளிதென்புலம் படரினும்" சிலப்பதிகாரம்.

அசு. கண்டன்-கற்கண்டுபோல் இனியவன். வண்டல், கழங்கு, அம்மனை - இவை மகளிர் விளையாட்டுகள்.

கூ. "எழுமுகில் நீள் கலமகள் உருவத்திலவி" என்பதை ஸைததம் நாட்டுப் படலத்தில் "கருவி மாமழை கலமகளுருவென விளங்கி" என்பதோடு ஒப்பிடுக. ககனம் - ஆகாயம்.

கஉ. இந்திரசிலை-வானவில்.

கங. உழை-மான். உழுவை-புலி.

கசு. வீட்கும் - மீத்கும். தேம்பல் - மெலிதல்.

கடு. முசு - குரங்கு. எகினம் - பல்மரப் பொதுச்சொல். புளி, புளிமா, அழிஞ்சில், செம்மரம் முதலியவை இவ்விடங்களினா.

கக. கம்புள் - வானம்பாடி.

கஅ. மின்னாட்டு மணி - இடைவிட்டு ஒளியைக் காணுகின்ற ரத்தினம். சுருதியோன் - பிரமன்.

கக. மணியும் கிரணக மணியும் - ரத்தினங்களும் அவற்றின் ஒளியைப் பிரதிபிம்பம் செய்யும் பொருள்களும். நிழற்ற - ஒளியைக் கால. புரவி - குதிரை. கசி - ஜலதாரையின்வாய். எள்ளல் - நின்றதை செய்தல்.

கர. காலுமரத்தின் - சரிந்து தொங்கும் மரங்களில். ஆறுபெருக்கும் - ஆறுகூட்டி வாரிக்கொண்டுவரும். நாகம் உழுவை - யானைகளும் புலிகளும்; உம்மைத் தொகை. பழுவை - காடு. வேதாளி - தூர்க்கை.

கக. பாலைக்கிழத்தி - தூர்க்கை. படுகர் - குளம், பள்ளம். படுகர் மேவி-குளம் முதலிய பள்ளங்களை நிரப்பி; படுகர்தாவி - இழிந்தேறும் வழிகளாற் சென்று. தாம்பை - கொடியின் தன்மையுள்ள. தாம்பு - கொடி. மூலக்கருணை - கருணை(யுள்ள ஆதி)மூலம் - விஷ்ணு.

கஉ. சுந்தரி - இந்திராணி. பணை மிகுத்த மருதம் - கொப்புகள் கிளைத்த மருதமரம்.

கங. நறைகாட்டு நெய்தல் - நெய்தற்பூ.

கரச. "கார்க்கடலின் உதரங்கிழித்து உலாவியே" என்பதை ஸைததம் நாட்டுப் படலத்தில் "ஆழ்திரைக் கடல் அகடுகிண் டொழுகிய தன்றே" என்பதோடு ஒப்பிடுக. தவளம் - வெண்மை. மகாவலிகங்கை இலங்கையிலுள்ள ஆறுகளிற் பெரிது. அது திருக்கோணமலை என்னும் புரடல்பெற்ற ஸ்தலத்திற்குப் பக்கரில் சுழத்திரத்தைச் சேர்கின்றது. அது வேகமாய்க் கருப்பொருட்களை உருட்டிக்கொண்டு போவதால் அதற்கு மகாவலிகங்கை யென்று பெயர் வைத்தனர். திருஞான சம்பந்த சுவாமிகள் இந்தத் தலத்திற்குச் சொல்லிய தேவாரத்தில் இந்த ஆற்றின் வேகத்தையும் அதுகொண்டுபோகும் கருப்பொருள்களையும், வர்ணித்துள்ளார். வெள்ளத்தை மகாவலிகங்கை என்பது உருவக் அணி.

"நிரைகழ லாவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலனீ நணிதிரு மேனி [யர் வரை கெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவின் கொடியணி விடை கரை கெழு சந்துக் காரகிற் பிளவு மனப்பருங் கனமணி வான் றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே." என்பது சம்பந்தர் தேவாரம்.

இங்கும் வெள்ளப்பெருக்கு ஐந்திணைப் பொருள்களையும் வாரிக் கொண்டு வேகமாய்ப் போயதால் மகாவலிகங்கை யென்று ரூபக்ரு செய்தார்.

கரசு. மரு - ஒரு வாசனைப்பூண்டு. இதன் கொழுந்தை மருக் கொழுந்து என்பர்.

கர. தூறுதலை - வாரிவடிக்காத மயிர்சிலம்பிய தலை.

கக. விஞ்சுதல் - மிகுதல். மந்தி முகத்தழகரை - பூரண நோடை.

கக. பொதியக்கால் - பொதியமலைக்காற்று - பொதிய மலையை அளர்விகுந் தென்றல். சுழநாட்டார் தென்றலைச் சோழகம் என்பர். சோழகம் - தெற்கு.

ககஉ. உதாரன் - கொடையாளி.

ககங. இதழி - கொன்றை. சுள் - கருவாடு. வெண்குடையான் - திங்கட்குடையான்.

ககச. அனகன - கடவுளொத்த. தேனுக்கும்பாலாய் - கசிவாய், ஒற்றுமையாய் "பாலொடு தேன் கலந்தற்றே" என்பதிற்காண்க. மாலாய் - மயக்கக் கொண்டு.

ககடு. சந்தியில் இழுத்தல் - பிறர் அறியத் துற்றல். கோட்டி - பயித்தியம் : கொள் என்னும் வினையடி நீண்டு அதன் அடியாய்ப் பிறந்த பெயர்ச்சொல். ஒன்றைக் கொள்கையாகக் கொண்டு அதையே சாதித்து நிற்பது.

ககசு. களிதூங்கி-இன்பத்துயில் கொண்டு. பொருப்பு வில்லோன் பதி - கயிலாயமலை. மலை முலைக்கு உவமானம். ஆயன்பதி - ஆலிலை; இது வயிற்றுக்கு உவமானம். பொன்பதி - தாமரை; இது முகத்திற்கு உவமானம். இங்கே இவை உவமை ஆகுபெயராய் முறையே முலை, வயிறு, முகம் இவைகளைக் குறித்தன.

ஒளவையார் அங்கவை சங்கவை என்னும் பெண்களைத் தெய்விக னுக்குக் கலியாணஞ்செய்து கொடுத்தபோது சொல்லிய வாழ்த்துப் பாவில்,

"ஆயன் பதியி லரன்பதிவந் துற்றளக
மாயனா துங்கருவி யானாஹ்—தாயவிரு
குன்றுபோல் வீறு குவிமுலையார் தம்மோடு
இன்றுபோ லென்று மிரு"

என்றனர்.

[தெய்வீகனே! இப்பெண்கள் முதிர்ந்த வயசு உடையராய் இவர்களுடைய (அரன்பதியாகிய) முலைகள் (ஆயன்பதியாகிய) வயிற் றில்வந்து விழுந்துகொள்ள, இவர்களுடைய கூந்தல் கிருஷ்ணப்பகவான் ஊதும் சங்கின் நிறக்கொள்ள நரைத்துப் போனாலும் இப்போது நீ கொண்டுள்ள அன்போடு இவர்களுடன் அப்போதும் இருக்கக்கடவாய்.]

கருப்பு வில்லோற்கு அரசளித்து - காம விகாரத்தை உண்டாக்கி. குழை - காது. குழையிற் சருவி கறுவுக்கண் - காதளவோடி. நீண்டு கோபம் செய்யுங்கண்கள்.

ககக. பஞ்சி - இட்டல் - இடைஞ்சல் - பஞ்சம்.

கஉ0. பிச்சு - பித்து - பைத்தியம். பின்னம் - பிரித்தல். குடும் பத்தைப் பிரித்தல்.

கஉக. தீயோர்கையன் - ஒரு கையில் அக்கினியைக் கொண்ட சிவபெருமான்.

கஉஉ. காகமும் வில்லும் - பகை. வில்லைக்காணில் காகம் பறந்து விடும். பருந்தும் நீழலும்போல் தொடர்தல் - விடாது தொடர்ந்து போதல். இதைப் பாற்றியக்கமும் நீழலும் என்பர். பாறு - பருந்து. ஒருவர் பாட மற்றொருவர் இன்னிசைக் கருவிகொண்டு பாடியவழியே இசைத்தலையும் பருந்தும் நீழலும்போல் தொடர்தல் என்று உவ மாணிப்பர்; கந்தபுராணம் திருக்கலியாணப் படலத்தில்,

"ஏற்ற தம்புரு காதர் விஞ்சையர்யாரும்
பாற்றியக்கமு நீழலு மாமெனப் பாட"

என்பதில் காண்க. ஓர்மம் - மனவயிரம்.

கஉக. தேன் இரைத்த - வண்டுகள் ஒலிக்கும்.

கஉச. நஞ்சுமுகன் - நம்+சுமுகன். சுமுகன் - சுக+முகன் - நகைமுகன், சகான் - முதல் வள்ளல் எழுவரில் ஒருவன். தாமரை மயில் - இலக்குமி : ஆகுபெயராய்ச் செல்வத்தை உணர்த்திற்று. சுரி - சங்கு. கிரி - (கனகநாயகன்) வரை. கடை - ஏழாம்வேற்றுமை உருபு. வரிக்கடை தாலிய செங்கேழ் - செங்கேழ் வரிதாலிய கடை(க் கண்)—செவ்வரி படர்ந்து கடைக்கண் சிவத்தல். இது ஊடற்கண் உண்டாகியது.

"மாதர்வான் முகத்து மணித்தோட்டுக் குவளைப்
போதுபுறம் கொடுத்துப் போகிய டெங்கடை
விருத்திற் றீர்த் தில தாயின் யாவதும்
மருத்துத் தருங்கொலிம் மாசில வரைப்பு"

என இளங்கோவடிகள் கூறியபடி விருத்தினருடன் வந்தமை கண்டு தணிந்து மீண்டும் பள்ளியிடத்துத் தோன்றிய செங்கடைப் பெரு மைக்கு இரந்து தாழ்த்து அலத்தகச் சிறடியார் குஞ்சி தேய்வுண்டு சிறுமை புறத்தலை கைகண்ட மருத்து; மாசில வரைப்பில் வேறு யாதும் மருத்திலலை யென்பார் "செங்கேழ் மாறூப் பெருமை சிறு மையினால் மாற்றலாமே" என்றார். "தாமரை மயிலுதவு வள்ளல்", "சுரிக்கடை சென்று...சுமுகன்" என்பவற்றால் பதமஞ் சங்கம் ஆகிய குபோரிதி படைத்தவன் எனக் குறிப்பிட்டார். "பதுமநிதி

சங்கநிதி இருபாரிசத்திலும் பணிசெயுந் தொழிலாளர்போற் கேட்டது கோடுத்தவர" எனத் தாயுமானவரீ கூறியபடி யாவர்க்கும் வேட்டன வெல்லாம் முட்டின்றி ஈயும் கனகநாயகன் தன் கிரியில் ஊடலின்கண் வந்த செங்கேழ்மாறா வறுமையற்றானுக்கு அவன் குறை முடிக்க வல்லனல்லன்; அவன் சிறுமைப்பட விடுவானறினான் என்று வஞ்சுப் புகழ்ச்சியாய்ப் பாட்டுடைத் தலுவனது வரம்பில் செல்வத்தையும் வரையா ஈகையையும் எடுத்துப் புகழ்ந்தவாரும்.

கஉடு. சன்னைக் கொன்னை - கேட்பவர் பரிகாசஞ் செய்யும்படி யான திருத்த மற்ற பேச்சையுள்ள.

கஉசு. தாவிலாத புகழ் - தாழ்விலாத புகழ். தாவு-இடைக்குறை; எதுகை நோக்கி வந்தது.

கஉஎ. சிலம்பு - வரை, மலை. கொடிஞ்சிதேர் - கொடிஞ்சியுள்ள தேர். கொடிஞ்சிதேரிற் குவிந்துகொண்டு போகும் மேற்பாகம். மேற் பாகத்தில் நடுவே நட்டபடி முடிவரைக்கும் உள்ள மரம் கொடிஞ்சி மரம் எனப்படும். ஒலிகேட்டுச் சிலம் பார்க்கும் - இது சேம்மொழிச் சிலேடை (1) ஒலி கேட்டு மலைகள் எதிரொலி செய்யும் (2) ஒலி கேட்டவுடன் பிரிவுன்னி வருந்திய மகளிர் தங்கள் ஆடவர் வருகை காண முற்படுவதினாற் காற்சிலம்புகளார்க்கும்.

கஉஅ. கோட்டை - நெல்லின் ஓர் முகத்தல் அளவு. மாக்கால், குறுணி, புசல், பறை என்பவைபோல.

கஉக. பச்சைப்பெருமாள், மணல்வாரி, முத்து, சொரிசுரும்பை, கொட்டை - இவை விதம்விதமான நெல்லின் பெயர். போது - காலம். பொழுது அன்னுஞ்சொல் போழ்து, போது, போ என மருவும். போதுக்கு இல்லாமல் பொன்னுக்கு விற்பேன் - இந்த நெல்லைக் கட்டிவைத்திருந்து விலைவாருக் காலத்தை நோக்காது இப்போதே (அகப்படும்) பணத்திற்கு விற்புவிட்டேன். சிலேடை யாகத் திருமலை அவர் இஷ்டப்படி போகவிடாமல் இலக்குமிக்குக் கொடுத்துவிட்டேன் எனலாம். திருமால் என்று சொல்லப்பட்ட ஒரு வர் என்னிடம் மணல்வாரியையும் வாங்கிச்சேர் கட்டி வைத்தார். திரு மாலாகிய கிருஷ்ணமூர்த்தி சமுத்திரத்தில் மணலுள்ள இடத்தில் துவாரகை என்னும் பட்டினத்தைக் கட்டினார். எஞ்சியிருந்த முத்துச் சம்மா, சொரிசுரும்பை, கொட்டை நெல் முதலியவைகளைக் குடும்பச்

செலவுக்கு வைத்துவிட்டேன். தென்னை, பனை இவைகளிலிருந்து சொரியும் குரும்பைகளையும், மாக்களிலிருந்துவரும் கொட்டைகளையும், வெளவால் காக்கை முதலியவற்றால் போடப்படும் (குருவிக்) கொட்டைகளையும் வீட்டில் பாலிப்புக்கு வைத்திருக்கிறேன்.

கஉஓ. மால் கொண்டுபோனதோர் ஏழுகாளை - ஏழுகாளை புத்தி கொட்டு பசுக்களைத் தேடிக்காணாமல் போய்விட்டன. திருமால் ஏழு காளைகளை அடக்கியபின் நப்பின்னையைக் கலியாணஞ் செய்தார். அசுராவேசங்கொண்ட ஏழுகாளையை அடக்கிக் கொடுத்தால் நப்பின்னையைக்கொடுப்பதாக நப்பின்னை தகப்பன் வாக்குச்செய்யத் திருமால் அப்படிச் செய்துகொண்டார். பெருமாள் என்னும் மறுபெயருடைய குல சேகர ஆழ்வார், அவர் திருமொழியில்,

“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறு ஏழ்வென்றான் அடிமைத்திற மல்லால்
கூனேறு சங்க மிடத்தான்றன் வேங்கடத்துக்
கோனோரி வாழுக் குருகாய்ப் பிறப்பேனே.”

என்றார்.

அட்டித்தில் ஒன்று கிழக்கு, அக்கே மேடத்தையும் இடபத்தை யுஞ் சேர்த்துவிட்டிருக்கக் காணலாம். அரன் கட்டிடம் மாட்டை (நந்தியை) கோவில்களில் காண்பிக்கலாம். அரன் க(ர)ட்டிடம் ஆட்டை நடனஞ்செய்யும் போது பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் கண்டார்களாம். அவர்களை வணங்கி அவர்கள் உபதேசம் பெற்றுத் தெரிவிக்கிறேன்.

கஉக. பஞ்சவர்க்குள் மான் களவேள்வி-பாண்டவர்க்கு (மனைவியாக) அளித்தப்பட்ட திரௌபதை உதிக்க வேண்டி தருபதன் இயற்றிய புத்திர காமேட்டி யாகம்.

பேயன்வியிற் கலப்பைகள் - யாகத்திற்குரிய உபகரணங்கள்; இலை, சமித்த, சும்பம், நெய், தருப்பை முதலியன. கந்தபுராணம், தெய்வ யானையம்மை திருமணப்படலம், 251-ம் செய்யுளில் இந்தக் கலப்பைகளைக் கொண்டு வருமபடி பிரமதேவன் கேட்டதாகக் காணலாம். அப்படிச் செய்யுள் வருமாறு :-

“ஆயுத போழ்தினில் அம்புய முற்றேன்
காயெரி-தந்து கலப்பைகள் கூவித்

தாய மணம்புரி தொன்முறை வேன்வி
நாயகனைக் கொடு நன்றுசெய் வித்தான்."

கண்ணுவர் விசுவாமித்திரனுக்கு மேனணையிடம் பிறந்த சகுந்தலையை *எடுத்து வளர்த்தார். இந்தக் கலப்பான குழந்தையை ஒரு கலப்பையாகக் கட்டப்பட்டது.

பிரமதேவன் முன்னாள் வேளாளர்க்குவிதித்த ஆறுதொழில்களுள் கலப்பைகொண்டு உழுதலும் ஒன்றாதல் குறிக்கப்பட்டது. கலப்பை என்பது சேர்க்கப்படுவது. உழவுக்கு நாம் பாலிக்கும் கலப்பையும் படவான், மேழி, கொழு, ஏர்க்கால் முதலிய பல சேர்ந்து கலப்பை ஆயது. தச்சன் கலப்பை சேர்த்தான் என்று தற்காலத்திலும் உலக வழக்கிற் சொல்லப்படும்.

ககா. "வாங்குதடந்தொறும்...இருக்கின்றீரோ" கேம்மொழிச் சிலேடை. தலைவி காவியமலர்களைப் பார்த்து நீவிரும் என்போல் தலைவனைப் பிரிந்தீர்களா என வினாவல். தலைவிக்குக் கண்ணீரும், காவிய மலருக்குக் கள் நீரும் எனப்பிரித்துக் காண்க. தண்ணீர்-பிரிந்தீர். வம்பு - வாசனை அலர். வாய்வின்னல் - பேசுதல்; விரிதல். அரி - கண் ரோகை; வண்டு.

ககா. பூட்டுக்கயிறு - பூட்டாங்கயிறு; மாடுகளை நுகத்தில் பூட்டும் கயிறு.

ககா. கந்தரம் - மலைமுழைஞ்சு, முலையாண்டின் நடு, சமுத்து, கடற் பாசி, மேகம்.

கசா. கூன் - கூனன். கூன் - இடைக்குறை. கூனன் - ஆமை-கூர்மாவதாரம். இறம்பூது - அகிசயம். தேன் பிலிற்றுமதெரியல் - தேனைத் துளிக்கும் புஷ்பமாலே. பிலிற்றுதல் - துளித்தல். பாஞ்சு சன்னியத்திற்கும் இவன்சுழுத்திற்கும் வேற்றுமை காண்டாரிதென் பார் திருமால் கையிற் குடியாகிக் கொண்ட தென்றார்.

கசக. கண்தர் - சோதிடர்.

கசஉ. பஞ்சான் - பச்சைக்குழந்தை. பஞ்சானும் குஞ்சும் தழைத் தை குஞ்சுகள்.

பதிப்பாளர் குறிப்பு :—* இவன் மகன் பாதன் பிறப்பதற்கு பிரசுதிகை ஏற்படுத்த நிலமுழுதமை குறிக்கப்பட்டது.

இந்நூலைப் பற்றிய பலவித ஆராய்ச்சிக் குறிப்புகள்

I நூல் வரலாறும் நூற்பெயர்க் காரணமும்.

தண்டிகைக் கனகராயன் என்பவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பள்ளுப்பாட்டுத் தண்டிகைக் கனகராயன் பள்ளு எனப்படும். "பள்ளுப்பாட்டு" "உழத்திப் பாட்டு" என்னுந் தொடர் மொழிகள் ஒரு பொருளான. உழத்தி, பள்ளி என்பன உழவர், பள்ளர் என்பவற்றின் பெண்பாற்பெயர்கள். பள்ளர் என்பது மள்ளர் என்பதன் திரிபென்பர்.

பண்டைக்காலந் தொட்டு வயல்களில் வேலை செய்வோர் ஏர் பூட்டி உழும்போது ஏர் மண்கல்மெனும் பாட்டும், கொத்து, நாற்று நடுகை, அருவிவெட்டு இவைசுட்குரிய பாட்டுகளும், நெற்போர் குவித்துக் கடாவிட்டுப் பொலி தூற்றி அளக்கும்போது பொலிப்பாட்டு என்னும் முகவைப் பாட்டும், நெற்பரிசில் பெறுவோர் பாடும் கிணை நிலைப்பாட்டு எனப் பலவகையான பாட்டுகளையும் நெற்போர்க்களத்திற் பாடுவது தமிழ்நாட்டு வழக்கு. பழைய பழக்க வழக்கங்கள் நாளடைவிற்கு நூற்றாண்டுகளும் இக்காலத்தினும் இவை நடந்து வருவதை யாழ்ப்பாணத்தில் இன்றும் காணலாம்.

இப்பாட்டுகள், தொல்காப்பியம் - பொருளதிகாரம் - புறத்திணையியலுள், "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்" என்னுஞ் சூத்திரத்தில், ஆகிரியர், "இருமுன்று மார்பினோர் பக்கமும்" என வணிகரையும் வேளாளரையும் வேறு பிரித்துக் கூறுது, "ஏனோர்" என ஒருங்கு சேர்த்தோதி, "கூதிர் வேனில்" என்னும் அடுத்த சூத்திரத்தில்

“ஏரோர் களவழியன்றிக் களவழித் தேரோர்” எனக் குறிப்பிட்ட அறக்கள வேள்வியின் பார்ப்பிவன.

அறக்கள வேள்வியாவது. வேளாண்மக்கள் விளையுட்காலத்து நெற்கதிரைக் கொன்றுகளத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச் சுற்றத்தோடு நுகர்வதற்கு முன்னர்க் கடவுட் படுகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளரும் விளையாளரும் முகந்து கொள்ள வரிசையின் அளிக்கும் வேளாண் வாகையாம். இனி,

“தன்பண்ண வயலுழவனைத்

தெண் கிணைவன் திருந்துபுகழ் கிளர்ந்தன்று.”

என்றது, மருத நிலத்துக் கழனியிடத்து வேளாளனைத் தெளிந்த கிணை கொட்டுமவன் நல்ல சீர்த்தியைச் சொல்லியது. எவ்வாறெனின்,

“படுவாழ் கென்று பனிவயலு ளாமை

அகடுபோ லங்கட் டடாரித்—அகடுடைத்துக்

குன்றுபோற் போர்விற் குருசில் வளம்பாட

இன்றுபோ மெங்கட் கிடர்.”

“ஏர் வாழ்கவென்று சொல்லிக் குளிர்ந்த கழனியுள் ஆமையினது வயிறு போன்ற அழகிய கண்ணினையுடைய கிணையை மாசைத்துடைத்து, மலையை யொக்கும் நெற்போர் விளக்கத்தையுடைய உபகாரியாகப் வேளாண்டலைவனின் செல்வத்தை வாழ்த்த, அப்போதே எங்கட்கு மிடிநிற்கும்” என்பதே. இது, புறப்பொருள் வெண்பாமாலை-வாகைப்பட்டலத்தில், வேளாண்டலைவனிடம் பரிசில் பெறுவான் நெற்போர்க்களத்துப் பரிசிலாளர் ஏர்ச் செல்வத்தை வாழ்த்திய கிணை நிலைத்துறைப் பாட்டிற்கு இலக்கியமாகக் கூறப்பட்டது.

“கடிமலர் களைந்து முடிநாற் முத்தித்

.....

.....
செங்கய நெடுங்கட் சின்மொழிக் கடைசியர்
வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணியும்
கொழுந் கொடி யறுகையுந் குவலையுந் கலந்து
வீண்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பண்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு கின்றோர் ஏம்மங் கலழும்
அரிந்துகால் குவித்தோர் அரிகடா வறுத்த
பெருஞ்செய்ந் செல்லின் முகவைப் பாட்டும்.”

எனச் சிலப்பதிகாரம் - நாடு காண்காதை - வரி 127-137 லும் இப்பாட்டுகள் குறிக்கப்பட்டன.

பிற்காலத்தார் இவற்றை ஒருங்கு சேர்த்து உழத்திப் பாட்டு அல்லது பள்ளிசை எனப் பெயர் கொடுத்துப் பிள்ளைக் கவி முதற் பெருங் காப்பிய மீறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்றாக்கினர். பிற்கால இலக்கணப் படி பள்ளென்னும் பிரபந்தத்தின் உறுப்புக்கள் நார்பத் தெட்டு. அவை வருமாறு:—

1. கடவுள் வணக்கம். (காப்பு).
2. மூத்த பள்ளி வரல்.
3. இளைய பள்ளி வரல்.
4. குடும்பன் (பள்ளன்) வரல்.
5. பள்ளியர் குடித்தரங் கூறல்.
6. பள்ளியர் பெயர்ப் பெருமை கூறல்.
7. நாட்டு வளங் கூறல்.
8. நகர் வளங் கூறல்.
9. குயில் கூக்கேட்டு மகிழ்தல்.
10. மழை வேண்டிக் கடவுட் பரவல்.
11. மழைக் குறியேர்தல்.
12. மழை பொழிதல்.

(வெள்ளப் பாய்ச்சல்)

13. ஆற்றிப் புக காண்டல்.
14. அதன் கூறல்.
15. ஐந்திலைவன் வரவு.
16. பண்ணைதறயிடு.
17. பள்ளிகண்ணைத்தலைவன்.
18. இளையாளைப்படல்.
19. பள்ளன் வெணவல்.
20. பண்ணைச்சிறல்.
21. பள்ளனைத்தல்.
22. ஆயரை வரவு.
23. ஆயர் வருக கூறல்.
24. ஆயர் பெற முறையிடு.
25. மூத்த பிழையிலிருந்தான்.
26. பள்ளன் தொழுவின் மாட்டில்.
27. அவன் புலம்பல்.
28. அவன் பள்ளி அருகில் கொடு வரல்.
29. பள்ளன் அவனோடு கூறல்.
30. அவன் அவனை மன்னிப்பு கேட்கவேண்டிதல்.
31. அவன் மறுத்தல்.
32. அவன் குற்றம்.
33. அவன் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்.
34. விரை வளக் கூறல்.
35. கிடைவளக் கூறல்.
36. காளைவளக் கூறல்.
37. ஏர்பூட்டி முதல் (ஏர் மங்கலம்.)
38. காளை வெட்டல்.
39. காளை பள்ளை முட்டப் பள்ளன் விழுதல்.
40. பள்ளிகள் புலம்பல்.

42. பள்ளன் எழுந்திருத்தல்.
43. பண்ணைத்தலைவன் கறிவித்தல்.
44. நூற்று நடுகை - களைபிடுங்கல்.
45. அருவி வெட்டல், கடாவிடுதல்.
46. நெற்பொலி தூற்றல் அளத்தல் (முகவைப்பாட்டு.)
47. மூத்த பள்ளி முறையிடு.
48. பள்ளிகளொருவர்க்கொருவரோசல்.

இவ்வுவப்புக்களிற் சில குறைந்துங் கூடியும் திரிந்தும் வருவனவுங் கொள்க.

இவ்வுவப்புக்களுற்பு பாட்டுடைத்தலைவன் பெருமைகளை ஆங்காங்கு எடுத்துக் கூறி, சிந்து, கலிப்பா, விருத்தம், தருவாகிய பாவினவகைகள் விரவப் பெற்று, நாடகத் தமிழாய் வருவது பள்ளன் என்னும் உழத்திப் பாட்டின் இலக்கணமாகும். பெரும்பாலும் பள்ளன் பள்ளி இவர்களின் கூற்றுக்களை அமையப் பெற்றிருத்தலின் இது பள்ளன் என்னும் பெயர்த்ததாயிற்று.

இனி, இந்நூலில் யாண்டும் எடுத்துப் புகழப்படும் பாட்டுடைத்தலைவன் கனகநாயக முதலியோரையும் இந்நூல் “கனகநாயகமுதலிப்பள்ளன்” எனப்புகாது “கனகநாயன் பள்ளன்” எனப்பெயர்கொண்டு வழங்கி வருவது என்னையோ வெனின், “கனகநாயன் களைக்கோர் விளக்காம் கனகநாயகமுதலி” என 28-ம் செய்யுளிலும், “கனகநாயன் வழிவரு” என 11-ம் செய்யுளிலும், “கனகநாய முதலி மருமகன் கனகநாயகமுதலி” என்று 12-ம் செய்யுளிலும் காட்டியபடி, “கனகநாயகமுதலி” கனகநாயன் சந்ததியில் வந்த ஒருவரே யாதலானும், இன்னும், நாட்டுவளக் கூறும் பாகத்தில், கனகநாயகமுதலியாரையும் அவருக்கு அண்ணன் தம்பி மாமன் மச்சான் முறையிலுள்ள நெருங்கியவருவனரையும் எடுத்துப் புகழ்ந்து சொல்லிப் பின் களைவளக் கூறுமிடத்துப் பாட்டு

டைத் தலைவனைப்போல அக்காலத்துப் பிரபலியுற்று விளங்கிய சிலரை மாத்திரம் விதந்தோதி, அப்பால் குயில் கூவலில் தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை என்னும் மூன்றுரினும் இவருக்குச் சுற்ற மித்திரராயுள்ளோர் அநேகருக்குத் தனித்தனி வாழ்த்துக் கூறி, அவ்வளவிலமை யாத குயில் கூவல் இறுதிச் செய்யுளில் “தெல்லி நகர்ச்சன மெலாம் அன்புடன் நீழேறி வாழ்க” என வாழ்த்தி முடித்த லால் இந்நூலாசிரியர் தமது நூல் பாட்டுடைத்தலைவர்க்கே யன்றி அவரது சுற்ற மித்திரர்க்கும் உரிமைபுற விரும்பிப் பாட்டுடைத் தலைவன் பெயரால் நூற்கு நாமஞ்சூட்டாது, அவரின் முன்னேனும், கி. பி. 13-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் யாழ்ப்பாணத்து ஆரிய சக்காவர்த்திகள் இராச் சிய ஸ்தாபனஞ் செய்த காலத்தில் அரசன் வேண்டுகோட் படி “குடிமுதற் சுற்றமும் குற்றினையோரும் அடியோர் பாக் கும் ஆயமும் உடன்வா” வந்து தெல்லிப் பழையைத் தமது உறைவிடமாகக் கொண்ட தண்டிகைக் கனகராயன் பெயரை இந்நூற்குப் புனைந்து “கனகராயன் பள்ளு” என்னும் பெயரால் விளங்குவதாயிற்று.

இனித் தண்டிகை என அடைபுணர்த்தியது அரசரும் ரரும் பரதகுமாரரும் தத்தம் மாபுக் கேற்பத் தண்டிகை, சிவிகை, வையம் முதலிய வரிசை உரிமைகளை இராச் சன் மானமாகப்பெறும் தமிழ் நாட்டுப் பண்டை வழக்கின்படி அத்தண்டிகை வரிசையைக் கனகராய முதலி பெற்றவராத லின் “தண்டிகைக் கனகராயன்” எனப்பட்டார்.

இக்கனகராயன் என்னும் தெல்லிப்பழை முதற் குடி பதியாளனை இணைத் தண்டிகையாளன் என்பர். எப்படி யெனில், யாண்டியர், சடவர்மன்-மாறவர்மன் எனவும் சோழ மன்னர், இராசகேசரி-பரகேசரி எனவும் மாறி மாறிப் பட் டஞ் குடியதுபோல, யாழ்ப்பாணத்தை யாண்ட ஆரிய மன்

னரும் செகராச சேகரன் என்றும் பராச சேகரன் என் றும் மாறி மாறிப் பட்டஞ் குடி அரசு கட்டிலிலேறுதல் வழக் கமாயிருந்தது. ஆகவே, முதலரசனால் செகராச சேகரத்தண் டிகை எனவும் அடுத்தவனால் பராச சேகரத் தண்டிகை எனவும் கொற்றவர் இருவரிடம் பெற்ற வரிசையுடையான் என்பது “இணை” என்னும் அடைமொழியின் கருத்தா கும். இவைகளிரண்டினும் சிலபாகம் பொன்னுலியன்றன் வாதலின் இணைக்கனக தண்டிகைக் கனகராயன் என்றும் இவர் கூறப்படுவர்.

II காரைக்காட்டு வேளாளர் வரலாறும் தெல்லிப்பழை மயிலிட்டி இருபாலைக் குடியேற்ற ஆராய்ச்சியும்

1. தெல்லிப்பழைக் குடியேற்ற ஆராய்ச்சி

தெல்லிப்பழையில் முதற் குடியேறியவர் தண்டிகைக் கனகராயன் என்றும் இந்நூல் இவர் பெயரால் வழங்குவது எனவும் மேற்கூறப்பட்டது. யாழ்ப்பாணக் குடியேற்றம் கி. பி. 13-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி யெனச் சரித்திர ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார். சோழ ராச்சியம் சென்னை மாகாணத்தின் பெரும் பாகத்தையும் பம்பாய் வங் காள மாகாணங்களில் சில பகுதிகளையும் இலங்கையையும், யாவா, சுமாதிரா, போர்னியோ முதலிய கீழ்த்திசைத் தீவாந்தரங்களையும் உந்த நிழையிலிருந்த காலத்துத் தன் னுடைக்கி விஸ்திரண முடைத்தாய், பத்தாம் நூற்றாண்டுப் பிற்பாதித் தொடக்கம் பதினமூன்றாம் நூற்றாண்டின் முற் பாதி (கி. பி. 1248) வரை தென்னிந்தியாவில் ஏகாதிபத்தி யஞ் செலுத்திய பின்னர் நிலை குலையத் தொடங்கிற்று. நிலை குலைந்த இப்பிறறைச் சோழராச்சியத்தின் பெரும்பாகத்தை அக்காலத்து உந்த நிலைக்கு வந்து கொண்டிருந்த பிறறைப் பாண்டியர் தமதாணைக்கு உட்படுத்தினர். நான்கு திசைகளி

ஹிந்து சித்தமண்ட துண்டு துணுக்கையான சோழராச்சிய பாகங்களிற் சில புதுராச்சியங்களுண்டாயின. அவைகளில், ஆரியசக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண இராச்சியமும் ஒன்று. இங்கு ஆரியர் என்றது தெலுங்கரை. சோழராச்சியத்தை நிலை குலைத்தவர்களில் தெலுங்கச் சோழரும் ஒரு பகுதியாவார்.

யாழ்ப்பாணத்தில் அரசியல் தொடங்கிய நான் முதல் ஆரியமன்னன் யாழ்ப்பாணத்து அரசியலுக்குத் தொண்டை மண்டலத்தையே படியெடுக்கத் தொடங்கினான். யாழ்ப்பாண நாட்டைக் கோட்டங்களாக்கி ஒவ்வொரு கோட்டத்திற்கும் தொண்டை மண்டலத்தில் அக்காலத்துப் பிரபல முற்று விளங்கிய வேளாண் பிரபுக்களை அழைத்துக் கோட்டப் பிரதானிகளாக அமரச்செய்து அவர்களால் தான் முடிசூட்டப்பெறவும், அவர்கள் சிற்றரசர்கள்போல் கோட்டங்களிற் கோனெறி முறைமை குறைவற நடத்தத் தான் சக்கரவர்த்தியாக அரக புரியவும் தீர்மானித்தான். இவ்வரசியல் ஆரம்பம் கி. பி. 1260க்கும் கி. பி. 1275க்கும் இடையிலேன ஒருவாறு நிச்சயிக்கலாம். இம்முடி சூட்டுக்கு அழைக்கப்பட்ட முடி தோட்ட வேளாளர் பதினேண் மருள் தெல்லிப்பழையிற் குடியேறிய கனக தண்டுகைக் கனகராயரும் ஒருவரென்பர். (யாழ்ப்பாண வைபவ கௌமுதி - பக். 199)

யாழ்ப்பாணத்துக் குடியேற்றத்தை விவரமாகக்கூறும் நூல்கள் இரண்டு. அவை: சுமார் 200 வருடங்களுக்குமுன் முத்தராச கவிராயர் இயற்றிய கைலாய மாலையும், 150 ஆண்டுகட்குமுன் மயில்வாகனப்புலவர் இயற்றிய யாழ்ப்பாண வைபவமாலையுமாடீ. தெல்லிப்பழைக் குடியேற்றத்தைப்பற்றிக் கைலாய மாலே கூறுவது:—

“—மெத்தியசீர்

வாலிநகர் வாசன் மருள்செறிவென் னாமாசன்

கோலமிரு மேழிக் கொடியானன்—மூலமிரு செண்பகமாப் பாணனையும் சேர்ந்த குலத்திலவந்த தண்குவளைத் தார்ச்சந்தர் சேகரனும்—பண்புடைய மாப்பாண பூபனையும் மாசில்புகழ்க் காயனகர்ப் பூப்பாண நென்னவந்த பொன்வசியன்—கோப்பாண சீரகத்தார் மாப்பண் செறிகனக ராயனையும் பாரகத்துள் மேன்மை பலவுடைத்தாய்—சீரகத்தாய்த் தொல்லுகோர் நாளுந் தொகுத்துப் பிரித்துரைக்குந் தெல்லிப் பழையிற் நிகழுவைத்து”

என்றது, வாலி நகரிலிருந்து வந்தவனும் வேளாண்குல அரச சனுமாகிய செண்பக மாப்பாணனையும் அவன் குலத்தினனாகிய சந்திரசேகர மாப்பாணனையும் காயல் நகரிலிருந்து வந்தவனும் சீரகமாலையை அணிந்தவனுமான பொன்வைசியன் கனகராயனையும் தெல்லிப்பழையிற் குடியேற்றினார் என்பதாம். வைபவமாலே, “வாவிக்கை நகர் வேளாளன் செண்பக மாப்பாணனையும் அவன் ஞாநியரான சந்திர மாப்பாணனையும் காயல் நகர் வேளாளன் கனகராயன் என்பதுஞ் செட்டியையும் தெல்லிப் பழையிலிருத்தினான்” எனக் கூறுகின்றது. “ஆகவே தெல்லிப் பழையில் குடியேறிய மூலரும் ஞாநியரார் தொடர்பு உடையவரென்பதும், கனகராயன் செட்டி காயல் நகரிலிருந்தும் வனைய இருவரும் வாலி நகர் அல்லது வாலிக்கை நகரிலிருந்தும் இவண் வந்தனர் என்பதும் பெற்றும்.

காயல் என்பது கன்னியாகுமரிக்கு அணித்தாயுள்ள கொற்கையம் பெருந்துறையைக் கடல் தூர்த்தலினாலே அது உள்நாடாகிவிட இதற்குக் கிழக்கடையச் சற்று தூரத்தில் கடற்கரை யோரத்தில் 10-ம் நூற்றாண்டு முதல் பாண்டிய அரசரது பிரதான துறைமுகமாய் விளங்கிய காயலிபட்டினமாகும்.

யாழ்ப்பாணக் குடியேற்றகாலத்துக்குச் சில்லாண்டின் பின் இந்தியா இலங்கையாதிப சீமைத் தேச நாடுகளிற் பிர யாணஞ் செய்த மார்க்கோ போலோ என்னும் இத்தாலியர் தமது “யாத்திரிகம்” (Marco Polo's Travels) என் னும் நூலில் “பச்சிமநாட்டிலிருந்து புறப்படும் வியாபாரக் கப்பல்கள் அரபியநாட்டுக் குதிரைகளையும் மற்றும் தீர விபங்களையும் இந்தியாவிலிறக்கும் பிரதான துறைமுகம் காய விப்பட்டினம்” எனவும், இந்தியாவிலுள்ள எல்லா நாட்டு வர்த்தகரும் செட்டிகளும் காயலிற் குழுமி அவ்விடத்தில் இடைவிடாத பெருங்கணக்கான வியாபாரம் நடைபெறுகிற தெனவும், “அரசன் (குலசேகர பாண்டியன்) பிறநாட்டு வர்த்தகர்க்கும் பிரயாணிகட்கும் வெகுதயை காட்டி அவர் கள் காயலில் தங்கும் காலத்தில் இடுகை வாராமற் காக்கும் படி நகர அதிகாரிகளுக்குக் கட்டளை யிடுகலிலே பிற நாட்டு வர்த்தகர்கள் தமது சொந்த ஊர் போலக் காயலில் உறைவாராயினர்” எனவும் கூறியுள்ளார். வியாபார நோக்க மாகக் காயலிலுறைந்த கனகராயன் செட்டி தனது ஞாபிய ரான மேற்குறித்த இருவருடனும் வந்து தெல்லிப் பழை யிற் குடியேறினான்.

இனி, வடகாரை - தென்காரை என்றும் பாசுபாடு நூல் முழுவதிலும் காணப்படுவதனாலும் பாட்டுடைத்தலை வனையும் அவன் சுற்றத்தாரையும் “காரை நாட்டினர்” “காரையார்” எனப் பலவிடத்தும் கூறுவதனாலும் காரை நாடு யாழ்ப்பாண நகரத்தின் அருகிலும்.

காரைக்காட்டு வேளாளர் வரலாறு

“காரைக்காட்டு வேளாளர்” என்பது ஐதிகப் பேச்சு. இவர்களே “கார்காத்த வேளாளர்” என முகிலுக்கு அபயங் கொடுத்த பாண்டிநாட்டு ஐதிகமரபினரென மயங்குவர்.

முகிலுக்கு அபயம் கொடுத்த கார்காத்த வேளாளர் என் னும் தொடர் மொழியுடன் மயங்கி அல்லது மருவி இக் காரைக்காட்டாரையும் கார்காத்தார் என்று வழங்கி வந் திருக்கலாம். தற்கால வடதென் ஆற்காடு ஜில்லாக்களையும் செங்கற்பட்டு ஜில்லாவையும் அடக்கிய பிரதேசமே தொண் டைமண்டலம் என்பர். பட்டினப்பாளையில் சொல்லியபடி கரிகாற் சோழன் “காடு கொன்று நாடாக்கிக் கோயிலொடு குடிநிறீஇய” ஆறு காடுகளில் (ஆற்காடு - ஆறுகாடு - சடா ரணியம்) காரைக்காடு (கிருஷ்ணா ரணியம்) ஒன்றாகும். காரைச்செடி அடர்ந்திருந்ததால் இது அப்பெயர் பெற்றது. கார்காலத்திற் செழித்து வளருஞ் செடியாதலாற் காரை எனப்படும். கார் என்னும் பதம் முதலில் “கழப்பு” எனப் பொருள்படுதலால் “கிருஷ்ணாரணியம்” காரைக் காட்டின் வடமொழிப் பரியாயமாய் வழங்கலாயிற்று.

செங்கற்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்குச் செல்லும் ரெயில் பாதைக்குக் தெற்கே காஞ்சிபுரத்திற்குக் கிழக்காகத் “திருக்கச்சி நெறிக்காரைக்காடு” என்னும் பெயருடைய ஒரு சிவஸ்தலம் உளது. அது தற்காலம் பழுதடைந்த நிலை யில் இருப்பினும், கரிகாற் சோழன் காரை வனத்தை யழித்து நாடாக்கி இத்தலத்தின் மருங்கிலுள்ள இந்திர தீர்த்தம் புததீர்த்தம் பிரமதீர்த்தம் எனப்படும் குளங்களையும் புதக்குவித்துக் கோவிலையுஞ் சீர்ப்படுத்தித் துருவ வேளாண் குடிகளையும் அழைப்பித்துக் குடியேறச் செய் தான் என்பதும், கி. பி. 12-ம் 13-ம் நூற்றாண்டில் கச்சி நெறிக் காரைக்காடும் அதன் மருங்கிலுள்ள பிரதேசங் களுடன் சிறந்த நகரியாய் அதிவுந்த நிலையில் இருந்தது என்பதும் “செந்தமிழ்” 18-ம் 19-ம் தொகுதிகளிற் பிரசுரிக்கப்பட்ட இத்தல சாசனங்களாலும் அவைகளின் பதிப்பாளர் குறிப்புரையாலும் விளங்கக் கிடக்கின்றன. இச்சாச

னங்களில் காரைக் காட்டு ஸ்தலமூர்த்தி “காரைக்காட் பிச்சன் கையாலித் தேவர்” அல்லது ஆலிக்கைத் தேர் எனப்படுகிறார். ஆலிக்கை என்பது (கருணை) மழை பொழியுங்கை எனப்பொருள்படும். இக்கருத்தே கொண்ட “வருஷ பிசுரா” என்னும் வடமொழிப் பரியாயமும் குறித்த சாசனங்களிற் காணப்படுகிறது. திருவாலிக்கையீசர் கோவில் கொண்ட பிரதேசம் திருவாலிக்கை நகர் என வழங்கியிருத்தல் கூடும். மேற்குறித்த சாசனங்கள் 12-ம் நூற்றாண்டில் அரசு செலுத்திய சோழ மன்னர் காலத்திற் செதுக்கப்பட்டவை. யாழ்ப்பாணக் குடியேற்றம் 13-ம் நூற்றாண்டு நடுப் பகுதியென மேலே காட்டினும்.

ஆகவே, கனகராயன் செட்டியின் ஞாபியாய்த் தெல்லிப் பழையிற் குடியேறிய சந்திர மாப்பாணன் செண்பக மாப்பாணன் இவர்களின் நாயகமெனக் கைலாய மாலையில் “வாலிநகர்” எனவும் வைபவமாலையில் “வாலிக்கை நகர்” எனவும் கூறப்பட்ட இடம் மேல் விளக்கியபடி திருக்கச்சி நெறிக்காரைக் காட்டுப் பிரதேசமாகிய திருவாலிக்கை நகரென நிச்சயித்தல் தவறாகாது.

பராச சேகரனுலா, இராச முறை முதலிய பழைய ஆதாரங்களைக் கொண்டு, யாழ்ப்பாணக் குடியேற்றம் நிகழ்ந்து சுமார் 400-430 வருடங்களின் பின் அச்சம்பவங்களைக் கைலாய மாலையிலும் வைபவமாலையிலும் கூறிய ஆசிரியர்கள் “திருவாலிக்கை”யிலுள்ள “வ” கரம் உடம்படு மெய்யாதலறியாது, “திரு” என்னும் அடையை நீக்கி எஞ்சி நிற்கும் பதம் “வாலிக்கை” எனக்கொண்டு ஈற்மெழுத்தை நீக்கி “வாலிநகர்” எனவும், “லி” “லி” என்பன ஒரே மாதிரி எழுதப்படுதலின் “வாலிக்கை நகர்” எனவும் கூறியுள்ளாரென யூகிக்கவேண்டியதாயிருக்கின்றது.

இன்னும் இக்கொள்கையை வலியுறுத்தும் பிற சான்றுகள் பலவுள். கனகராயனும் தெல்லிப்பழைக்கு அவனுடன் வந்ததாகச் சொல்லப்படும் ஏனைய இருவரும் - “கனகராயன் பன்”-ளில் பல விடங்களிலுங் குறிப்பிட்டபடி - காரைக் காட்டு வேளாளர் என்ற ஐதிகம் இன்றும் வழங்கிவருகிறது. கனகராயன், “பொன்வசியன்.....சீரகத்தார் மாப்பன்” எனவும் “காயல்நகர் வேளாளன் கனகராயன் என்னுஞ் செட்டி” எனவுஞ் சுட்டப்படுகிறான். எனவே, இவர் வேளாண் செட்டி அல்லது செட்டி வேளாளர் வகுப்பினரென்று தெரிகிறது. இச்செட்டி வேளாளர் என்னும் வகுப்பினரே இன்றும் கச்சிநெறிக் காரைக்காட்டு ஸ்தலத்தின் முதலாளிகளாக அதனைப் பரப்பித்து வருகிறார்கள். கரிகாலனுக்குச் சுமார் மூன்று நூற்றாண்டுகட்குப் பின் அவதரித்த திரு ஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய “வாரணவு முலை மங்கை” என்றற்றொடக்கமுடைய திருப்பதிகத்தில் “கலிக் கச்சி நெறிக்காரைக்காடு” என்ற தொடர் ஒவ்வொரு செய்யுளிலுங் காணப்படுகிறது. இத்தொடரில் “நெறி” என்பது உண்மை - சத்தியம் எனப் பொருள்படும்.

“சத்தியவீரதே காரைத் தருவனஞ் செறிதலாலே
செத்தி சேர்த்தவர்க்கு நல்குந் திருநெறிக் காரைக்காடு”

என்பது காஞ்சிப்புராணச் செய்யுள். இத்தலம் வடமொழியில் சத்திய வீரத சேஷத்திரம் என்னும் பெயர்கொண்டு வழங்கும். சுவாமிக்கும் சத்திய வீரதேசுவரர் என்னும் பெயருளது. சத்திய வீரதர் என்பது காரைக்காட்டுப் பிரதேசங்களிற் கரிகாலனை குடியேற்றப் பெற்ற செட்டி வேளாண் வகுப்பினர் பெயர். சத்திய வீரதர் குமுளினருறை விட மாதலின் காரைக்காடு சத்திய வீரத சேஷத்திரம் ஆயிற்று.

சேட்டி வேளாளர் மாபு

இனி இச்சத்திய விரதர்தாம் யாவரென ஆராய்வாம். இற்றைக்கு 2200 வருடங்கட்கு முன் இந்தியாவில் ஏக சக்ரவர்த்தியாய் அரசு வீற்றிருந்த அசோகன் சாசனங்களில் சேர சோழபாண்டியர் என்னுந்தமிழ் நாட்டு மூவேந்தருடன் “சத்திய புத்திரர்” என ஒரு குழுவினர் நான் காவது இராச்சிய பதிகளாயும் அசோகனது தெற்கு மேற்கெல்லையாளராகச் சொல்லப்படுகிறார்கள். சரித்திர ஆராய்ச்சி விற்பன்னரான மெஸ். வின்சென்ட் சிமித் (Mr. Vincent Smith) தமது “இந்திய பூர்வீக சரித்திரம்” (Early History of India) என்னும் நூலில் அசோக சாசனங்களிற் சொல்லப்படும் சத்தியபுத்திர ராச்சியம் துளுவகொங்கண நாட்டுப்பிரதேசமே எனச் சாதிக்கின்றார்.

கிறிஸ்துவுக்குமுன் பின்னாக 200 வருடங்கட்கு இடைப்பட்ட நிகழ்ச்சிகளையும் அரசாண்ட மன்னரையும் குறிப்பிடும் அகநானூறு முதலிய பழைய சங்க நூல்களையும், கி. பி. 1-ம் நூற்றாண்டினதாகிய சிலப்பதிகாரத்தையும் ஆராயின் “கோசர்.....துளுநாடன்” (அகம் - 15) “கொங்கிளக்கோசர்” (சிலப்) ஆதிய தொடர்களிற் சொல்லியபடி, கோசர் எனத் தமிழ் இலக்கியங்களிற் கூறப்படுபவரே அசோக சாசனங்களிற் சத்திய புத்திரரெனக் குறிப்பிடப்பட்டவர் என்பது புலனாகும். இன்னும் இக்கோசர் உண்மை நெறிதவறாது கடைப்பிடிக்கும் சத்தியவிரதரென்பது “வாய்மொழி நிலைய கோசர்” (அகம் 205) “ஒன்று மொழிக்கோசர்” (குறுந்தொகை 73.), “நல்லூர்க் கோசர் நன்மொழி போல வாயாகின்றே” (ஐடி 15) என்னுந் தொடர்களாலும் தமிழ் இலக்கிய நூல்களிற் காணப்படும் பிற தொடர்களாலும் பெறப்படும்.

எனவே, அசோக சாசனங்களிற் சொல்லிய சத்திய புத்திரரும் கோசர் எனத்தமிழ் நூல்களிற் கூறப்படுபவர்களும் ஒரு குழுவினரே யென்பதும் இவர்கள் காரைக்காட்டுப் பிரதேசங்களிற் குடியேறுதலினாலே காரைக்காட்டுத் தலம் சத்திய விரதசேஷத்திரமெனப் பெயர் பெற்ற தென்பதும் தேற்றம்.

இன்னும் இக்கோசர் கி. மு. 2-ம் நூற்றாண்டில் பாக்நியா (Bactria) நாட்டையும் கி. மு. 1-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்குப் பிரதேசத்தையும் தம் அடிப்படுத்தி அரசு செலுத்திய கோசன் சாதியாராயிருத்தல் வேண்டுமென அபிப்பிராயங் கொண்டார், “1800 வருஷங்களுக்கு முற்பட்ட தமிழர்” என்னும் அரிய ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் இயற்றிய திருவாளர் கனக சபைப் பிள்ளை அவர்கள். இக்கோசனர் (1) ஆசியோய் (Asioi) (2) பாசியானோய் (Pasianoi), (3) தோகாரோய் (Tocharoi), (4) சாகர உலோய் (Sakarauloi) எனப்பட்ட நான்கு குழுவினருக்குத் தலைவர்களாயுள்ளவர் எனவும் இவர்கள் சிவ வணக்கக்காரர் எனவும் கூறுவர் கிரேக்கரான ஸ்திராபோ (Strabo) என்னும் சரிதநூலாளர். “நான்மொழிக் கோசர்” “நாலூர்க் கோசர்” என்னும் தமிழிலக்கியக் கூற்றும் மேற்குறித்த நால்வகைப் பிரிவைக் குறிப்பதாகும்.

சேக்கிழார் புராணம் அருளிய உமாபதி சிவாசாரியார்.

“நாடெங்குஞ் சோழன்முனக் தெரிந்தே யெற்று

நற்குடி நாற்பத்தெண்ணு யிர்த்துவந்த

[கிழான்”

கூடல்கிழான், புரிசைமீதான், துலவுசீர் வேண்துளப் பாக்

எனக் கூறிய கிழான் பிரிவுகளையும் மேற்குறித்த கிரேக்க மேதாவி கூறிய கோசனர் கிளைப் பிரிவுகளையும் ஒப்புநோக்கின், ஆசியோய், பாசினோய் என்பன நற்குடியார், பசங்குடி

யார் என்னும் பாகு பாட்டையும், கோட்டையெனப் பொருள்படும் “தோக்கம்” என்னும் கிரேக்க பதத்தினடியாகப் பிறந்த தோகோரோய், புரிசை கிழான் - கோட்டை வேளாளர் வகுப்பினரையும், சாகர உலோய் - (சாகரம் - கடல்) தொண்டை மண்டலத் “திரையர்” - “வெண் குளப் பாக்கிழான் வகுப்பினரையும் குறிக்கும் ஒற்றுமை கண்டு கொள்க.

இனி “கோசர்” என்னும் பதம் கோட்சார் எனப் பிரிக்கப்பட்டு மன்னர்க்குச் சமமாக அல்லது அடுத்தபடியினராக மதிக்கப் படுபவரெனப் பொருள்படும். இக்கருத்தமைத்து, இக்குழவினரைக் குறித்தே “மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப” என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் எழுந்ததெனக் கருத இடமுண்டு. இச்சூத்திரம் “மன்னர் பாங்கிலாகுப”, “மன்னர் பின்னோர் ஆகுப” என இரு முடிபு கொண்டதாகும். ஆசிரியர் நச்சினர்க்கினியர் “வேளாளரும் உழுதுண்டோரும் உழுவித் துண்போருமென இருவகையாரென்ப. அவருள் உழுவித் துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடலூரும், அழந்துளும், நாங்குளும், நாலூரும், ஆலச்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும் ஆகிய பதிகளிறோன்றி வேள் எனவும் அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டுக் “காவிதி” ப்பட்டம் எய்தினோரும், குறுமுடிமன்னர் குடிப்பிறந்தோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளர் ஆகுப” என ஐடி சூத்திர உரையில் விளக்கிப் போந்தார். இவர்களுள் மன்னர் பாங்கினர். ஏனையர் உழுதுண்போராய் மன்னர் பின்னோர். இப்பாகுபாடுபற்றியே திவாகரம், பிங்கலத்தை, சூடாமணி நிகண்டு என்னும் நிகண்டு நூல்களில்

இளங்கோக்கள், மன்னர் பின்னர் என இருபெயர்கள் வேளாளர் பெயராகக் கூறப்பட்டுள்ளன.

சேட்டி வேளாளர் வநனுச்சீரமதர்ம ஒழுக்தங்கள்

இன்னும் துருவநாட்டிலிருந்து வேளாண் குடிகளை அழைப்பித்துத் தொண்டை மண்டலத்து 24 கோட்டங் களிலுங் குடியேற்றியவனாகச் சொல்லப்படும் கரிகாற்பெரு வளத்தானைச் சிறப்பித்துப்பாடிய பட்டினப்பாலையில் வேளாளர் சிறப்புக்கூறும் பாகத்தை ஆராயின் மேலாராய்ந்த விஷயங்களின் உண்மை நன்கு புலப்படும்.

“வலைஞர் முன்றில் மீன்பிறழவும்
விலைஞர் குரம்பை மாவீண்டவும்
கொலை கடித்துக் களவு நீக்கியும்
அமர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்
நல்லானோடு பகடோம் பியும்
நான் மறையோர் புகழ் பரப்பியும்
பண்ணிய மட்டியும் பசும்பதல் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடு மேழி நசை யுழுவர்
நெடு தகத்துப் பகல் போல
நெடுவின் நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வது உயிரை கொளது கொடுப்பது உஞ்ஞறப்படாது
பல் பண்டம் பகர்ந்து விசும்
தொல் கொண்டித் தவன்றிருக்கை.”

—பட்டினப்பாலை.

இதில், “நல்லானோடு பகடோம்பியும்” என்றதனால் (1) பசுக்காத்தலும், “கொடு மேழி நசையுழுவர்” என்றதனால் (2) வேளாண்மையும், “பல் பண்டம் பகர்ந்து விசும்” என்றதனால் (3) வாணிகமும் ஆகிய முத்தொழிலும் ஒருங்கு


செய்யும் ஒரு குழுவினரை இத்தொடர் குறிப்பதற்கும். பசுக்காத்தலுங் கிருஷிகத்துள் ஒருவாறு அடங்குதலின் முன்னையதை வேறுகூறுது இரண்டினையும் ஒருங்குசேர்த்து, வேளாண்மை செய்தலின் வேளாளர் எனவும், கிருஷிகத் தின் பலனாகப் பெற்ற தங்கள் கூலவகைகளையும் மற்றும் முதிரைப் பண்டங்களையும் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைபடாது வாணிகம் நடாத்துதலின் செட்டிகள் எனவும் இருதொழிலும் ஒருங்கு செய்தல் குறிக்க வேளாண் செட்டிகள் அல்லது செட்டி வேளாளர் எனப்படுமவர்களே இப்பட்டினப் பாலையில் எடுத்துப் புகழ்ந்து கூறப்பட்ட குழுவினராவர்.

இன்னும், “வடுவஞ்சி வாய் மொழிந்து” என்ற தனல் பண்டைக்காலத்துச் சத்திய புத்திரர் எனத் திசையெலாம் இசை பரப்பியவர்களது முதுகுடிப்பிறந்த தாம், எஞ்ஞான்றும் வாய்மையே கூறும் தம் குல ஒழுக்கத்திற் திறிது தவறினும் தங்குடிக்கு வடுவாமேன அஞ்சி உண்மையே பகர்வார்கள் இச்செட்டி வேளாண் மரபினர் என்பது வற்புறுத்தப்பட்டது. அன்றியும் நடுவு நிலை தவறாதார் என்பது போதா அவர்கள் கிருஷிகத்திற்கு இன்றியமையாத கலப்பை நுகத்து மதியாணியை நடுவு நிலைமைக்கு உவமையாக்கி “நெடு நுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்றார். பிறமரபினரான வணிகர்போல், தாம் வாங்கும் பொருள்கட்குக் கூடிய அளவினவும், தாம் விற்கும் பொருள்கட்குக் குறைந்த அளவினவுமான ரீட்டல் முகத்தல் நிறுத்தலளவக் கருவிகளை உபயோகியார் இவ்வேளாண் செட்டி மரபினர் என்பார். “கொள்வதூஉ மிகை கொளாது கொடுப்பதூஉங் குறைபடாது” என அதிக லாபத்திற்கு ஆசை கொள்ளாது தம் தொழிலுடையத்திற்குத் தக்க சிறிது லாபமே கூட்டி,

கண்டிப்பான ஒரு விலையே கூறி விற்பவர் என்பது போதாரப் “பல் பண்டம் பகர்ந்து வீசம்” எனவும் பட்டினப் பாலையில் விதந்து கூறியவற்றை நுணுகி ஆராய்ந்து அறிவற்பாவது.

அன்றியும், இவ்வேளாண் செட்டிகள் புலாலுண்ணல், களவு முதலிய பாவத் தொழில்களினின்றும் விலகி ஒழுகு பவராதலின் மீன்பிடி காரரின் முற்றத்தில் மீன்கள் சுயேச்சையாகப் பிறழ்ந்தோடித் திரிவனவாயின. மீனாண்பார் உண்டாபினன்றோ, வலைஞர் மீன்களை வலையில் அகப்படுத்திக் கொல்வர். அஃதிலதாகவே, தம்மை வேட்டஞ் செய்யும் பாதவர் முன்றிலிலும் மீன்கள் சற்றும் அஞ்சாது சுயேச்சையாய்த் திரிவனவாயின. இறைச்சியுண்பார் இல்லையாகவே விலங்குகளும் தமக்கு வரும் ஏதம் அஞ்சாவாய்க் கொலைஞர் குடிசையிற் குழுவின். “கொலை கடிந்துங் களவு நீக்கியும்” என்றதனால் கொல்லாமை மாத்திரமன்று உயிர்கட்குச் சிறிதேனும் வருத்தஞ் செய்யாமையாகிய அஹிம்சா தர்மத்தை மேற்கொண்டு ஒழுகுபவர்கள் என்பதும், பிறர் பொருளை அவரறியாமற் கைப்பற்றுதலை மாத்திரமன்று, தற்கால நர்க்கிக முறை பற்றி வலியோர் மெலியோரது நிலம் புலங்களை வரம்பு வேலிகளை மாற்றிக் கூட்டிப் பிடித்தல், சட்டப் பிரமாண எல்லைக்கு மேற்பட்ட காலஞ் சென்றமையால் கடன் கொடுத்துத்தீர்ப்பதில்லையென வாதாடி அபகரித்தல், பதிவு சட்ட ஒழுங்குகளுக்கு அமையாததால் முற்பதிவு இல்லையென வாதாடி அபகரித்தல் முதலியவை போன்ற யோக்கியக் களவு மார்க்கங்கள் எவற்றையும் விலக்கித் தம் வேளாண் தருமத்தைப் பாதுகாப்பவர் என்பது குறிக்கப்பட்டது.

இன்னும், இப்பட்டினப் பாலையிற் கூறிய பல் பண்டம் பகர்ந்து வீசல் முதலியவற்றை இம்மரபினரது விதச்



செயல்களாகக் கூறுவர் ஆசிரியர் நச்சினர்க்கினியர். தொல்-
பொருள். அகத்தினையியல் 28-ம் சூத்திர உரை பார்க்க.

சத்திய விரதர் என்னும் பெயர் சத்தியத்தைக் கடைப்
பிடித்தல் அவர்கள் விரதச் செயல்களில் ஒன்றாதலின்
அதனால் வந்த பெயரெனக் கொள்ளவேண்டியது. இத்
தகைய நன்மையும் நல்லொழுக்கமுமுடையார் தொண்டை
நாட்டிற் குடியேறிய வேளாண் மக்கள் என்பது பட்டினப்
பாலை முதலிய சங்ககால நூல்களில் மாத்திரமன்றிப் பிற
காலத் தமிழ் நூல்களிலும் நன்கு வலியுறுத்தப்படுகின்றது.

“வஞ்சப்படுத் தொருந்தி வாழ்நாள் கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும் பழையனூ ராலக் காட்டெம் மடிகள்”

என்னும் சம்பந்த சுவாமிகள் தேவாரத்திற் குறிக்கப்
படும் அஞ்சதலும், “வடுவஞ்சி வாய் மொழிந்து” என்
னும் பட்டினப் பாலையிற்போலத் தாம் கூறிய வாக்குட
பிழைத்துப் பிறர்க்கு ஏதம் நிகழ்ந்தமைக்கு அஞ்சியதையே
குறித்து நின்றது.

சம்பந்த சுவாமிகள் கூற்றிலுள்ள கதையை விரித்து,

“மாறுகொடு பழையனூர் நீலிசெய்த

வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத்தாங்கள்
கூறியசொற் பிழையாது துணிந்துசெத்திக்
குழியிலெழு பதுபேரும் முழுக்கக்கை
ஆறணிசெஞ் சடைத்திருவா லங்காட்டப்
ரண்டமுற நியிர்தாடு மடியின்பீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமையெம்மாற்
பிரித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ”

என உமாபதி சிவாசாரியரும் வேளாளர் பெருமைக்கு
உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

“வையம் பெறினும் ஒரு பொய்யுரைக்க மாட்டார்
தொண்டை வளநாட்டார்” “நற்றொண்டை சான்றோ

ருடைத்து” என்னும் வாக்கியங்களும் வேளாண் பகுப்பி
னரது சத்திய விரத நெறியையும் அதனான் அவர்கள் சான்
றோரெனத் தமிழ் நாட்டில் மிக் கூறப்படுவதையும் காட்டு
வனவாகும்.

ஆகவே மேல் நிகழ்த்திய ஆராய்ச்சியால், “சத்திய
புத்திர”ரென அசோக சாசனத்திலும், “இளங்கோசர்”
“கோசர்” எனப் பழைய தமிழ் நூல்களிலும் கூறப்பட்ட
குழுவினரே சத்திய விரத சேஷத்திர மெனப்படும் கச்சி
நெறிக் காரைக்காட்டுப் பிரதேசங்களிற் குடியேறினார்கள்
என்பதும் இவர்களே பிற்காலத்துக் காரைக்காட்டுவேளாள
ரெனச் சொல்லப்பட்டவர்க ளென்பதும், யாழ்ப்பாண சரித்
திர நூல்களாகிய கைலாய மாலைமலும், வைபவ மாலைமலும்
தெல்லிப் பழையிற் குடியேறிய சண்பக, சந்திர மாப்பா
ணர்களிருந்து வந்ததாகச் சொல்லப்படும் “வாலிநகர்”,
“வாலிக்கை நகர்” என்னும் இடம் “காரைக்காட்டுப் பிச்
சன் கையாலித் தேவர்” ஸ்தலமாகிய காரைக்காட்டுப் பிர
தேசமே என்பதும் தெல்லிப் பழையிற் குடியேறியவர்கள்
காரைக்காட்டு வேளாளர் வருப்பினரே என்பதும்பெற்றும்.

இனி, காரைக்காடு வடகாரை தென்காரை என்னும்
பாகுபாடுடைத்தாயிருந்ததாகத் தெரியவில்லை. காரைக்
காட்டு வேளாளர் தொண்டை மண்டலத்து எல்லையைக்
கடந்து, சோழ மண்டலம் பாண்டி மண்டலங்களிற் பரவிய
காலத்து, “காரைக்கால்,” “காரைக்குடி” எனத் தாங்கள்
புதிதாகக் குடியேறிய இடங்களுக்குப் பெயரிட்டு வழங்கு
தலினாலே, கச்சி நெறிக் காரைக்காட்டுப் பிரதேசங்கள் வட
காரை எனவும், காரைக்கால் முதலிய இடங்கள் தென்காரை
எனவும் பிரித்துக் கூறும் வழக்கம் வந்து பரவியது.

மேல் விளக்கியபடி, காயலிப்பட்டினமும் காரைக்காட்டு
வேளாண் செட்டி மாரபினருறைவிடமாக இருந்தமையின்

தென்காரையுள் அடங்கும். ஆகவே, வடகாரையி (கச்சி நெறிக்காரைக் காட்டி)விருந்து கனகராயனின் ஞானியிரு வரும் தென்காரைப் பிரதேசத்தில் அடங்கியதாகக் காட் டப்பட்ட காயலிவிருந்து கனகராயனும் வந்தமையால் வட காரை தென்காரை இரண்டும் அவர்கட்கு முன்னுரிமை பூண்டிருத்தல்பற்றி இக்கனகராயன் பள்ளில் நாட்டிச்சிறப் புக் கூறலிலும் பிற இடங்களிலும் வடகாரை தென்காரைப் பாகுபாடு எடுத்தோதியமை விளங்கிக் கொள்க.

இன்னும் கச்சிநெறிக் காரைக் காட்டு ஸ்தல விசாரணை கர்த்தர்களுக்கும் காஞ்சிபுரம் முதலிய அதன் சுற்றுப் புறங்களில் வசிக்கும் செட்டிவேளாண் மரபினர்க்கும் தீட்சை முதலிய வைதிகக் கிரியைகள் செய்யும் சைவ, சூருமார் இன் றும் ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீகாழித் திருப்பதி யிலுள்ளவர்களா யிருத்தலாலும் வடகாரை தென்காரையி லுள்ள வேளாண் செட்டிகளுக்குள் காணப்படும் கோத்திர சூத்திர முறைகளினாலும் ஒழுக்க வழக்க ஒற்றுமையாலும் இருபகுதியினரும் ஒரு குழுவினராயிருந்து பிரிந்தவர்க ளென்பது தெள்ளிதிற்புலப்படும்.

2. மயிலிட்டிக் குடியேற்ற ஆராய்ச்சி

கனகராயன் பள்ளில் குயில் கூவல் என்னும் பாகத்தில் பிராமணர் தபோதனர்களையும் அரசரீதியையும் செங்கோலையும் முதலில் வாழ்த்திப் பின்னர் அக்காலத்துச் சிரோஷ்ட முற்று விளங்கிய பிரபுக்களை மூன்றாகப் பகுத்து வாழ்த்தி யிருப்பதைக் காணலாம். முதலாவதாக, “பங்கமான சங்க தோங்கிய வாவிமேலிடு தெல்லிப் பழைநாளும் வாழ்வென்று கூவாய் குயிலே” “மயிலையம் புயம்பொருந்து வயலுந்தண் பணைக்காமர் மயிலையம் பதிவரழக் கூவாய் குயிலே” “தெல்

லிப்பழை நாளும் வாழ்வென்று கூவாய் குயிலே” எனத் தெல்லிப் பழையை வாழ்த்திச் சில பிரபுக்களைக் குறிப்பிட்டு, பின்னர், “மயிலையம்புயம்பொருந்தி வாழுந்தன் பணைக் காமர் மயிலையம்பதி வாழக் கூவாய் குயிலே” என மயிலிட்டி யை வாழ்த்தி வேறு சில பிரபுக்களைக் குறிப்பிட்டு, அதன் பின்னர், “ஒரு பாலை வயல் மேவும் இருபாலை நகர் நாளும் உற்ற செல்வம் பெற்று வாழக் கூவாய் குயிலே” என இரு பாலையை வாழ்த்தி வேறு சில பிரபுக்களைக் குறிப்பிட்டு வாழ் த்தி முடிக்கின்றார். இந்நூல் பாடிய காலத்தில் மாத் திரமன்று கன்னபரம்பரையாய் இன்று வரையும் தெல்லிப்பழை, மயி லிட்டி, இருபாலை என்னும் மூன்று ஊரிலும் உள்ளவர்கட் கிடையில், சுற்றியித்திர பான்மை, பந்தி போசனம், விவாக சம்பந்தம் இவைகள் இடையீடின்றி நடந்து வரு கின்றன. இந்த மூன்று இடங்களிலும் வந்து குடியேறிய பிரபுக்கள் தொண்டை நாட்டிலிருந்தே வந்தவர்கள் என்ப தையும் ஒத்த குலமும் பண்பும் உடையவர்கள் என்பதை யும் புலப்படுத்த மயிலிட்டி இருபாலைக் குடியேற்ற ஆராய்ச்சி செய்வது இந்நூல் விளக்கத்திற்கு அவசியமாயிற்று. தெல் லிப் பழையில் குடியேறியவர்கள் காரைக்காட்டிலிருந்து வந்தவர்க ளென்பது முற்காட்டினும். இனி,

“.....—தக்கவர்கள்
எல்லாரும் ஏத்தும் இரவிசுல மன்னவனார்
சொல்லும் பெயர்புனைந்த சுத்தபான்—நல்லபுகழ்
சூழுங்கங் காதலத்துத் துய்யதுளு வக்கூட்டம்
வாழும் படிக்குவந்த மாகிலிமணி—ஏழு கடல்
சுற்றுபுவி முற்றுந் துதிக்குஞ் சுகபோசன்
சுற்றவருக் கீபுங் கனகதரு—வெற்றிதரு
காவீமலர் மார்பன் கருதும்வெள் ளாமரசன்
மேவுகலை ஞான வினோததுரை—காவிரியூர்ச்

செய்ய நாசிக்க தேவனைத் சீர்வனங்கள்
வைகுமயி லீட்டிதனில் வாழவைத்து"

எனக் கைலாய மாலையினும், "காஷியூர்ப் புரவலாதி
தேவன் (புரவலார்தி தேவன்) மூத்த குமாரனாகிய நாசிக்க
தேவனை மயிலிட்டியில் இருத்தினான்" என வைபவ மாலே
யினுங் கூறியவாற்றால் மயிலிட்டியிற் குடியேறியவன் நா
சிக்க தேவன் எனத் தெரிகிறது.

இவர் தேவன் என்னும் பெயருடையாராதலானும்,
இக்காலத்துத் தேவன் என்னும் பெயர் வழங்குஞ் சாதி
மறவராதலானும், இவர் வேளாண் மரபின ரல்லர் என்
றும் மறவனாதல் வேண்டு மெனவும் சிந்திப்பர் சிலர்.
இது, சரித்திர ஆராய்ச்சி ஞானம் சிறிதும் இன்மையாலும்
அகூயையாலும் உண்டாய தென்பது தெற்றெனப் புலகு
கும்.

தேவர் என்னும் பெயர், சேரர், சோழர், பாண்டியர்,
பல்லவரெனத் தென்னிந்தியாவில் இராச்சியஞ் செய்து
மன்னர் யாவர்க்கும் பொதுப் பெயராக வழங்கியமை அவ்
வரசர்களின் சாசனங்களால் தெரிய வருகிறது. மந்திரி
கள் பிரதானிகளாய் விளங்கிய வேளாண் தலைவர்க்கும்
இப்பெயருண்மை "அத்தகைய புகழ் வேளாண் குலத்திற்
சேக்கிழார் குடியில் வந்த அருண்மொழித் தேவர்" என
வரும் சேக்கிழார் புராணச் செய்யுளால் வலியுறும். பாண்
டியராச்சியம் நிலை குலைந்துபோக அதிற் சில பாகங்களைக்
கைப்பற்றி அரசுபுரிந்த மறவரும் தேவ ரென்னும் பெயரை
வழங்கினமையின், தேவரென்னும் பெயருடையாரால்
லாரும் மறவரெனச் சாதித்தல் தகுதியன்று.

அன்றியும், மேலே எடுத்துக் காட்டிய கைலாயமாலைத்
தொடரில், "இரவிகுல மன்னவனார் சொல்லும் பெயர்

புனைந்த சுத்த பான்" என்றது, சூரிய குலத்தரசராகிய
சோழருக்குரிய தேவரென்னும் பட்டப்பெயரை யுடைய
வர் நாசிக்க தேவன் என்பதைக் குறித்து கின்றது. இன்
னும் ஷ்டி தொடரில் "கங்காருலம்" எனவும் "துளுவக்
கூட்டம்" எனவும், "காஷிமலர் மார்பன்" எனவும் "வெள்
ளாமாசன்" எனவும் விதந்தோதியவாற்றால், நாசிக்க
தேவன் தொண்டை மண்டலத்துத் துளுவ வேளாண் குலத்
தினர் என்பதும் சிறிதும் ஐய மில்லை.

இவரது தந்தை பெயர் புரவலார்தி தேவனென
வைபவ மாலையிற் கூறப்பட்டுள்ளது. இது இவர் தந்தை
யின் உத்தியோகப் பெயராகத் தோற்றுகிறது. புரவ
லார்தி என்பது புறவரியாதி என்பதன் சிதைவு எனப் பின்
வரும் ஆராய்ச்சியால் நிச்சயிக்க வேண்டியிருக்கிறது. கி. பி.
9-12-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியா முழுதுழ் தம்
மழப் பேடுத்தி யாண்ட சோழ மன்னர்கள் தமது அரசிய
லைச் செவ்வனே நடாத்த அநேக வரிகள் ஏற்படுத்தி இருந்
தனர். அவைகளுள் அதிக வருவாயை இராச டிஹைசேரி
யில் சேர்ப்பது நிலவரி யாகும். நிலவரியும் பண்ணைவரி,
புறவுவரி அல்லது புறவரி என இருவகைத்தாம். நேரே
ஆற்றில் அல்லது குளத்திலிருந்து வாய்க்கால்களால் நீர்ப்
பாய்ச்சப்படும் வயல்கள், தோப்புகள் முதலியன விதத்
தற் கூடிய வரியான பண்ணைவரி இறுக்கற்பாலன. மேட்டு
நிலங்கள், தோட்டங்கள், (புறவு - புறவம் என்பன மூல்
லைத் திணையைச் சேர்ந்த காட்டு மேட்டு நிலங்கள் என்னும்
பொருளிற் சங்க நூல்களிற் பயின்று வருவன) வயல்கள்
பொல் ஆற்றினால் நீர் பாய்ச்சப்படாமல், இறை கூடையால்
குளம், கிணறு, கேணி, இவற்றின் நீரை இறைத்துச்
செய்கை பண்ணப்படுதலால் குறைந்த வரியான புறவரி
இறுக்கற்பாலன. குறித்த காலத்துச் சோழரது சிலாசாச

னங்களில் புறவரியார், புறவரிக் கணக்கன், புறவரி நாயகம் என்னும் தொழிலாளர் குறிப்பிடப்பட்டிருத்தலால் புறவரியாதி என்பது புறவரிக் கணக்கர்கட்கு முதல்வராய் நாடு முழுவதிலும் இவ்வரியால் சேரும் பணத்தை அரசனிடம் ஒப்புவிக்கும் உத்தியோகத்தரைக் குறிக்கும். எனவே நரசிங்க தேவன், தந்தை இவ்வுத்தியோகத்தை வகித்திருந்தான் என்பது பெறப்பட்டது. புறவரியாதி என்பதில் ற-ர மயக்கத்தாலும் பிறகாரணங்களாலும் அப்பெயர் புரவலாந்தி எனச் சிதைந்தது போலும்.

மேற்காட்டிய பிரகாரம் நரசிங்க தேவரின் தந்தை அரசிறை வருமானங்களை அறவிடும் உத்தியோகத்தராய்க் காவிரியூரில் இருந்தாரென யுகித்தற்கிடமுண்டு. இவர் உத்தியோக நிமித்தம் காவிரியூரிலிருந்த போதிலும் இவரது பூர்வ இருப்பிடம் திருவொற்றியூருக்கு அணித்தாயுள்ளதும், திருவள்ளுவர்க்கு உறைவிடமாயிருந்ததும், திருஞான சம்பந்தப் பிள்ளையார், “மட்டிட்ட புண்ணையங்கானன் மட மயிலை” என்றற் றெடுக்கத்த திருப்பதிகம் பாடி, பூம்பாவையின் எலும்பைப் பெண்ணாக்கியருளிய திருப்பதியும் ஆகிய திருமயிலாப்பூரென யுகித்தற்கு இடமுண்டு. நரசிங்க தேவர் வந்து குடியேறிய இடம் மயிலிட்டி என வழங்கப்படும். மயிலாப்பூர் என்பது கடைக் குறையாய் மயிலை எனவும் வழங்கப்படும். நரசிங்க தேவன் தான் குடியேறிய ஆருக்குத் தனது சனன நகரமாகிய திருமயிலையின் பெயரையே இட்டமையின் மயிலை என வழங்கலாயிற்று. பிற்காலத்தில் சப்புமால் குமாரையன் ஆரிய சக்கரவர்த்தி ஒருவனைச் சபித்து, சிங்கள ராச்சியத்தைச் சிறிதுகாலம் நிலை நிறுத்தினமையின் பாழ்ப்பாணத்திலுள்ள பல ஊர்ப் பெயர்களும் சிங்களப் பெயர்களாயின. இடங்களின் பெயர்களும், மயிலை, மயிலறிட்டியா அல்லது மயிலிட்டி

என மாறிப் பின்னர் மயிலிட்டி என வழங்கலாயிற்று. “இடப் பெயராய்ச்சி” என்னும் நூலில் சிங்கள இடப் பெயர்க் காரணங்களும் பிறவும் ஆராய்ச்சி விற்பன்னரான எமது நண்பர் காலஞ்சென்ற திருவாளர் S. W. குமாரசுவாமி அவர்களால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

இடப் பெயரானந்தித் தேவன் என்னும் பட்டப் பெயரானும் நரசிங்க தேவர் மயிலாப்பூரிலுள்ளவர் என்பது வலியுறுகின்றது. பல்லவ அரசர்கள் சேர சோழ பாண்டிய மன்னரைக் கீழ்ப்படுத்தி கி. பி. 4 முதல் 8-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் ஆதிக்கமடைந்திருந்தார்கள். தொண்டை மண்டலத்தில் காஞ்சி, மாவலிபுரம், மயிலாப்பூர் என்னும் இடங்களே அவர்கள் பிரதான இராஜ தானிகளாயிருந்தன. பல்லவ அரசனொருவன் ஒரு சிலாசா சனத்தில் “மல்லிகாவலன் மயிலை வேந்தன்” எனப் புகழ்ப்படுகிறான். இதில் மல்லை என்றது மாவலிபுரம்; மயிலை என்றது மயிலாப்பூர். சோழர் ஆதிக்கத்திலும், மயிலை முதலிய இடங்களில் பல்லவ பிரதானிகளே சோழருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசராக ஆண்டு வந்தார்கள். பெரியபுராணம் அருளிச் செய்த சேக்கிழார் நாயனார் வேளாண் மா பினராயினும், அவருக்குத் தேவர் என்னும் பெயரும் உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டமும் பல்லவர் தொடர்பால் ஏற்பட்டது போல, புரவலாந்தி தேவனுக்கும் தேவனென்னும் பட்டமும் புரவரியாதி உத்தியோகமும் பல்லவ பிரதானிகளாற் கொடுக்கப் பட்டனவாகும்.

பாழ்ப்பாணத்தில் பிரபுக்கள் குடியேறிய காலம் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதும், பிற்பைச் சோழராச்சியம் நிலை குலைந்து வலி குன்ற, இந்த விஸ்தீரணமான ராச்சியத்தைப் பாண்டியரும், ஓய்சளரும், பல்லவ மண்டலீகரும், கரகத்தியரும், தெலுங்கச் சோழரும் பங்கிட்டுக் கொண்

டார்களென்பதும், இச்சோழராச்சியத்தின் அழிவே ஆரிய சக்கிரவர்த்திகள் வடஇலங்கையில் அரசுசிலையிடுதற்கு அடிப்படையாய் நின்ற காரண மென்பதும் முன்னர்க் காட்டப்பட்டன. பல்லவமகாமண்டலிகளுள் கோப்பெருஞ் சிங்கதேவன் “அவனியாளப் பிறந்தான்” என்னும் பட்டத்துடன் இராசரிகஞ் செய்யத் தொடங்கி, ஏனைய பல்லவ மண்டலிகரின் உதவிகொண்டு, தானும் தன்முன்னோரும் திறைகட்டிக்கீழ்ப் பட்டொழுதிய சோழ வரசனைச் சேர்ந்தமங்கலங் கோட்டையில் மறியலிட்டு, அவனை வலி கெடுத்ததுமன்றித் தொண்டை மண்டலத்தில் பெரும்பாகம் தனது ஆணையில் அடங்கச் செய்துகொண்டானென்பது சரித்திர விற்பன்னர் ஆராய்ச்சியில் தெளிந்த நிகழ்ச்சிகளாம். காவிரியுறும், மயிலாப்பூரும் தொண்டை நாட்டிற்களாதலின் இவை நர சிங்க தேவர் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்ட காலத்தில், கோப்பெருஞ் சிங்க தேவன் ஆணைக்கு உட்பட்டிருந்த இடங்களென நிச்சயமாகக் கூறலாம். நரசிங்க தேவர் தந்தை காவிரியூரில் புறவரியாதியாக அமர்ந்து, அவ்வரி களை வாரிக்கணக்கரும் கிராமவாரியார்களும் அறவிட்டுக் கொடுக்கத் தாம் இராச வாரியாராக இருந்து அவ்வரிகளை ஏற்றுக் கோப்பெருஞ் சிங்க தேவனுக்குச் செலுத்தவேண்டிய திறைப் பகுதியைச் செலுத்தி, மிகுதியைத் தாம் கொண்டு தமதாணைக்குட்பட்ட காவிரியூர்ப் பிரதேசங்களில் அதிகாரஞ் செலுத்தி வந்தார். துளுவ வேளாளரான இவருக்குத் தேவன் பட்டம் உத்தியோகத்தால் வந்ததாகும். இவ்வாறு புரவலாதி தேவன் காவிரியூரில் இராசரிகஞ் செய்யுங் காலத்துக் கூழங்கைச் சக்கிரவர்த்தியின் அழைப்பைச் சன்மானித்து, தமது தூத்த குமாரனான நர சிங்க தேவனை அனுப்பிவைத்தான். நரசிங்க தேவனும்

வந்து தாம் குடியேறிய இடத்திற்குத் தமது ஜன்ம தேசமாகிய மயிலாப்பூரின் பெயரையே வழங்கச் செய்தார்.

மயிலிட்டி என்னும் இடப்பெயரும், தேவன் என்னும் பட்டப்பெயருமேயன்றி, நரசிங்க தேவனுக்குப் பல்லவர் தொடர்புண்டு என்பதற்கு மயிலிட்டியில் இன்னும் வேறு சான்றுகளுமுண்டு.

(1) மயிலிட்டியார்களது குல தெய்வம் பூதராயர் என்ப. இப்பெயரின் உற்பத்தியை ஆராய் மிடத்து, இது “போத்தரையர்” என்பதன் திரிபாகக் காணப்படுகிறது. போத்தரையர் என்பது பல்லவ மன்னரின் பரியாய நாமம். இந்தியாவில் பல்லவரின் கீழ் இராசரிகஞ் செய்தவர்களின் சந்ததியார் அவ்வரசரைத் தெய்வமாக்கிக் கோவில் அமைத்து வணங்குவாராயினர் என்னுங் கொள்கை வழுவாகாது.

(2) மயிலிட்டியில் “பள்ளந்தரை” என்று ஓர் இடம் உண்டு. இது, பழைய உறுதிகள், தோம்பு பதிவு, காணிப் பதிவு புத்தகங்களில் “பள்ளந்திரை” எனக் காணப்படுகிறது. உண்மையை ஊன்றி ஆராயின், பல்லவ திரையர் ஒருவர்க்கு உறையிடம் ஆயினமையின் “பல்லந்திரை” எனப்பட்ட இடம் “பள்ளந்திரை” ஆகிப், பின் “பள்ளந்தரை” ஆக மாறினமை அறியக்கிடக்கின்றது.

(3) மயிலிட்டியில் உள்ள “வேள்ளைக் கூட்டம்,” “கறுப்புக் கூட்டம்” என்னும் பழைய குழுஉப் பிரிவுகளும் பல்லவ தொடர்பு காட்டுவனவே. காடவர் என்பது பல்லவருக்கு ஓர் பரியாய நாமமாதலின், ஆரிய சக்கிரவர்த்தி அழைத்து மயிலிட்டியிற் குடியேற்றிய துளுவ வேளாண் கூட்டத்தார், வேளரிர் கூட்டத்திலிருந்து பிரித்தறியப்படுதற்கு “காடவர் கூட்டம்” என்றழைக்கப்பட்டார்கள். வேளரிர் கூட்டமும் பிற்காலத்தில் “வேளார் கூட்

டம்” ஆகிப் பின் “வெள்ளைக் கூட்டம்” ஆயிற்று. வேளார் என்னும் பதத்திரிபாய் “வெள்ளை” என்னும் நிறப்பெயர் கொண்ட வெள்ளைக் கூட்டத்துக்கு இனையாகக் காடவர் கூட்டமும் இன்னொரு நிறப்பெயர் கொண்ட கறுப்புக் கூட்டமாயிற்று.

மேற் கூறியவாற்றால் நாகிக்க தேவனும் கனகராயன் செட்டியைப் போலத் தொண்டை நாட்டிலிருந்து வந்தவர் என்பது விளங்கும்.

3. இருபாலைக் குடியேற்ற ஆராய்ச்சி

இனி, குயில் கூவலிற் கூறிய மற்ற இடமாகிய இருபாலையிற் குடியேறிய பிரபுவின் விருத்தார்த்தங்களை ஆராய்வாம். இருபாலையிற் குடியேறிய பிரபுவைப் பற்றி,

“.....—நாவியுஞ்
சீர்த்றியுறு செம்மல் செழுந் தொண்டை நாட்டரசன்
கோத்தமணப் பூந்தார்க் குவளையினுன்—ஆர்த்தகவிக்
கம்பனுரைத்த கவியோ ரொழுபதுக்குஞ்
செம்பொனபிஷேகஞ் செய்குலத்தான்—பைம்புயனேர்
மண்ணாடு கொண்ட முதலியெனு மன்னவனை
உண்ணாட்டி நுபாலையூரில் வைத்து”

எனக் கைலாய மாலைநிலும், “ஏரொழுபது என்னும் பிரபந்தம் கம்பனாற் பாடப் பெற்ற உயர்குல வேளான் மரபினான் தொண்டை மண்டலத்து மண்ணாடு கொண்ட முதலியை இருபாலையில் இருத்தினான்” என வைபவ மாலைநிலுங் கூறப்பட்டிருக்கிறது.

கனிச் சக்கிரவர்த்தியாகிய கம்பரை ஆதரித்து வந்தவர் நிருவேண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியார். கம்பர் மகன் அம்பிகாபதியின் விவாக மண்டபத்தில் கற்றோரும் மற்றோரும் குழுமி எள்விழ இடமின்றி நெருங்கியிருந்தனர். அப்பொழுது ஆங்குச் சென்ற சடையப்ப முதலியாரைக்

கண்ட பலர் தத்தம் இடத்தைச் சடையப்ப முகலியாருக்குக் கொடுப்பதாக முற்பட, முதலியார் மறுத்து, அவர்களைத் தத்தம் இடங்களில் அமரச் செய்து, தாம் சாக் கடையருகான வெளித்திண்ணையில் உட்கார்ந்திருந்தனர். அது கண்ட கம்பர்மனைவி பதைபதைத்துச் சென்று கம்பரைக் கண்டு, “எங்கள் அன்ன தாதாவாகிய சடையண்ணை வை இந்த விசேஷ நாளில் சாக்கடை யருகிலாவிட்டீர்கள்!” எனச் சினந்து கூறினவளுக்குக் கம்பர் “உன் அண்ணாவை வைக்கவேண்டிய இடத்தில் வைக்க நான் அறிவேன். உனக்கு அதைப்பற்றிய கவலை வேண்டாம்” எனக் கூறித் தாம் பாடிய இராமாயணத்தில் ஆங்காங்கு சடையப்ப முதலியாரைச் சிறப்பித்துப் பாடினார். இராமர் முடிசூட்டுப் படலத்தில், “வெண்ணை யூர்ச்சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மொளவி” என்ற விருத்தத்தில் இச்சடையப்ப முதலியார் முடி தொட்ட வேளாளர் மரபினர் என்பதை வற்புறுத்திச் சடையப்ப முதலியாரையும் வைக்கவேண்டிய இடத்தில் வைத்தார் என்பர். இதுவுமன்றி, இம்மரபினரைச் சிறப்பித்தே “ஏரொழுபது” “திருக்கை வழக்கம்” என்னும் பிரபந்தங்களும் கம்பராற் செய்யப்பட்டன.

இம் மண்ணாடுகொண்ட முதலியும் அம்மரபினராதவின “கம்பனுரைத்த கவியோ ரொழுபதுக்குஞ் செம்பொன் அபிஷேகஞ் செய்குலத்தான்” என விதந்தோதப்பட்டார். எழுபதுக்கும் என எண்ணின் பின் தொடுத்த உம்மையின் ஆற்றலால் ஒவ்வொரு பாட்டு அரங்கேற்ற முடிவிலும் செம்பொன் அபிஷேகம் நடந்தமைபெறப்பட்டது.

ஆயின் இம்மண்ணாடு கொண்ட முதலி கம்பர் காலத்தினரா? ஏரொழுபது அரங்கேற்றப்பட்ட காலத்தில் இவரும் உடனிருந்து கனகம் வழங்கினரா? என ஆசங்கை நிக

மும். அவ்விஷயத்தை ஆராய்ந்து அப்பாற் செல்வாம். கம்பராமாயண அரங்கேற்ற காலத்தைக் குறிக்கும் “எண்ணிய சகாத்தம் எண்ணுற்றேழு” என்ற விருத்தத்துடன், யாழ்ப்பாணத்து நல்லூர் நகரியும் கந்தசுவாமி கோவிலும் கட்டிய காலத்தைக் குறிக்கும் “இலகிய சகாத்தம் எண்ணுற்றேழுபதா மாண்டினெல்லை” என்ற விருத்தத்தையும் ஒருங்கு சேர்த்து ஆராயின், இராமாயணம் அரங்கேறி 63 வருடங்களின் பின் நல்லூர் நகரியும் கந்தசுவாமி கோவிலும் கட்டப்பட்டன என்று ஏற்படும். ஆகவே, இராமாயண அரங்கேற்றத்துக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளின் பின்னே தான் பிரபுக்கள் வருகையுங் குடியேற்றமும் என்பது பெறப்படும்.

அறிஞர்கள், எண்ணுற்றேழு, எண்ணுற்றேழுபதா எனக்குறிக்கப்பட்ட ஆண்டுகளில், எண் என்னும் பதம் பேரெண் ஆகிய 1000 ஐக் குறிக்கும் எனவும் இராமாயணம் அரங்கேறியது சகாத்தம் 1107 (கி. பி. 1185)ல் எனவும், நல்லூர் நகர் தாபித்தது சகாத்தம் 1170 (கி. பி. 1248)ல் எனவுங் தொண்டார்கள். இராமாயண அரங்கேற்ற காலத்தில் அரசு புரிந்தவன் 3-ம் குலோத்துங்க சோழன். இவன் கி. பி. 1218 வரை அரசு விற்பிறந்தான். இவனுக்கு அடுத்த பட்டத்துக்கு வந்த 3-ம் இராசராசசோழன், தன்னிலும் அதிகமாக ஓங்கல் நாட்டரசன் உருத்திர கணபதியைக் கம்பர் பாராட்டுதல் கண்டு, கம்பர் மேல் வெறுப்புற்று, அவரை அவகடமாகக் கொலை செய்வித்தான். இறக்கின்ற கம்பரும்,

“வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ஈரம்பு
வில்லம்பு சொல்லம்பை வெல்லாதாம்—வில்லம்பு
பட்டதா என்மார்பிற் பார்வேத்தே நின்குலத்தைச்
சட்டதா என்வாயிற் சொல்”

எனச் சபித்த சொல்லாற்றலானே, இவ்வரசன் காலத்திலேயே, சோழராச்சியம் நிலை குலைந்து முற்கூறியபடி பல தேசத்தரசர்களாற் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கம்பர் இறந்தது கி. பி. 1225 அளவிலென நிச்சயிக்கலாம். ஏரெழுபது இராமாயணத்திற்குக் காலத்தால் பிற்திய நூலாதலின், கி. பி. 1220-ம் ஆண்டளவில் அரங்கேறிய தெனக் கொள்ளல் இழுக்காகாது. கி. பி. 1255-ம் ஆண்டளவில் இருபாலையில் வந்து குடியேறிய மண்ணாடு கொண்ட முதலியார், கி. பி. 1220-ம் ஆண்டளவில் அரங்கேறிய கவியேரெழுபதுக்குஞ் செம்பொன் அபிஷேகஞ் செய்தாரெனக் கூறுவது கால முரணாகாமை காண்க.

இனி, முதலிப் பட்டம் பெற்றவரே தொண்டை மண்டலத்து வேளாளருள்ளும் உயர்ந்த வகுப்பினர். தெரண்டை மண்டல சதகச் செய்யுள் ஒன்றில், தில்லை நடராசப் பெருமான் தேவர்களுள் முதன்மை பெறுதலால் “தில்லை வாழ் முதலியார்” எனப்படுதல் போல், வேளாண் முதன்மை பெறுதலால் இவர்களும் முதலி எனப்படுவர் என்னும் கருத்தை அமைத்து,

“சீரொன்று தேவர் முதலாத லாற்றில்லை வாழ்முதலி
யாரொன்று நாமம் படைத்தது போல்மற் றவருமந்தப்
பேரொன்று பெற்றது வேளாண் முதன்மையைப் பெற்றல்லவோ
வாரொன்று பூண்முலை யாடுவளி தோதொண்டை மண்டலமே”
என்ப படிக்காசுப் புலவரும் பாடிப் போந்தார்.

இன்னும், “மண்ணாடு கொண்ட” என்பது, “இலங்கை கொண்ட,” “மதுரை கொண்ட,” “மதுரையும் ஈழ முங் கொண்ட,” “கங்கை கொண்ட” என்பவைபோல, மண்ணாடு என்னும் ஊரை வெற்றி கொண்டு தமதரசனாடிக் கீழ்ப்படுத்தியமை குறிக்கும். இது, இவரோ அன்றி இவர் முன்னோன் ஒருவனோ யுத்தத்தில் வெற்றி கொண்டு மண்

ணாட்டை அடிப்படுத்தினமை காரணமாக மன்னன் அளித்த பட்டப் பெயராகக் காணப்படுகிறது.

மேலும், தொண்டை மண்டலத்து 24 கோட்டங்களுள் ஒன்றாகிய ஊற்றுக் காட்டுக் கோட்டத்திலே பாழையூர் என்னும் ஓர் இடம் உளது. மண்ணாடு தொண்டை முதலி பாழையூரிலிருந்து வந்தவர் என்றும், யாழ்ப்பாணத்தில் தாம் குடியேறிய இடத்திற்குத் தமது சன்ம தேசத்தின் பெயருடன் “பெரிய” என்று பொருள்படும் “இரு” என்னும் அடைபுணர்த்தி “இரு பாழையூர்” எனப் பெயர் புனைந்து வழங்குகின்றோம் அனுமானித்தல், இழுக்காகாது.

இது வரை செய்த ஆராய்ச்சியால், (1) தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை ஆகிய மூன்று இடங்களிலுங் குடியேறியவர்கள் தொண்டை நாட்டிலிருந்து வந்தவர்கள் எனவும், (2) கணகராயன் செட்டி, எயிற் கோட்டத்துடைய நாட்டுச் சிறுகச்சிப் பேட்டையைச் சேர்ந்த காரைக்காட்டினர் எனவும்; (3) நரசிங்க தேவன், புலியூர்க் கோட்டத்துப் புலியூர் நாட்டு மயிலை அல்லது மயிலாப்பூரினர் எனவும்; (4) மண்ணாடு தொண்டை முதலி, ஊற்றுக் காட்டுக் கோட்டத்துப் பாலை நாட்டுப் பாழையூரினர் எனவும் முடிபு கண்டாம்.

4. இராசநாயக முதலியாரும், யாழ்ப்பாணக் குடியேற்றமும்

இஃதிலவ்வாறாக, பிரபுக்கள் கூழங்கைச் சக்கிரவர்த்தியால் அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறினார்கள் என்னுஞ் சம்பவத்தை, “புராதன யாழ்ப்பாணம்” (Ancient Jaffna) என நாமமிட்டு, யாழ்ப்பாண பூர்விகங்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் ஓர் அரிய ஆராய்ச்சி நூலை 1925ல் வெளியிட்ட திரு. இராசநாயக முதலியாரவர்கள் தமது நூலில் மறுத்திருக்கின்றார். அவர் சொல்வது:—

“வேளாளர் குடியேற்றத்தைக் கைலாய மாலைபிற கண்டபடி மயில்வாகனப் புலவர் (தமது வைபவ மாலைபிற)

பெயர்த் தெழுதிவிட்டார். கிழக்கே காஞ்சி முதல் மேற்கே வஞ்சி பரியந்தம் தென்னிந்தியாவிலுள்ள வேறு வேறு மண்டலங்களில் வசித்த கண்ணியமும் செல்வாக்குமுள்ள பிரபுக்களை ஓர் அரசன் ஊரூராகத் திரிந்து ஒருங்கு சேர்த்தான் என்பதும், அவர்களும் அவன் வேண்டு கோட்கிணங்கிக் குடி முதற் சுற்றமும் குற்றினையோரும் அடியோர் பங்கும் ஆயமுஞ் சேர்ந்து தத்தம் ஜன்ம தேசத்திலுள்ள காணியூமிகளை விட்டு வேற்று நாட்டைய மனம் ஒருப்பட்டார் என்பதும் அசம்பாவிதம். கொடிய பஞ்சமும் இவ்வாறு செய்க்க வல்லதல்ல. தமக்கும் தம் மனைவி மக்களுக்கும் அவமரியாதையும் செல்விக்கை இழப்பும் நிகழ்தற்கு ஏதுவான தொன்று நிகழ்ந்தாலன்றி அவர்கள் வெளியேறியிரார். அப்படியான சந்தர்ப்பம் பாண்டிய சோழராச்சியங்கள் நிலை குலையவும், குடிகள் அல்லோல கல்லோலப் படவும் மாலிக்கபூர் (Malik Kafur) என்னுந் துலுக்கன் தென்னிந்தியாவுக்குப் படையெடுத்து வந்து கொள்ளை அடித்த பொழுது நிகழ்ந்தன. அக்காலத்திற்குள் இவர்கள் இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறினார்கள்” என்கிறார். முதலியாரவர்கள் நூலிற்கண்ட கொள்கைகளைப் பெரும் பான்மை தழுவிபுஞ் சிறுபான்மை கண்டித்துஞ் செல்லும் “யாழ்ப்பாண வைபவ விமர்சனம்” என்னும் நூலில், யாழ்ப்பாணக் குடியேற்றத்தைக் குறித்து முதலியாரின் கொள்கையை ஆராய்ந்து, “14-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலிக்கபூர் என்னும் மகமதியனும் அவன் குழுவினரும் சோழ பாண்டியராச்சியங்களிற் பெரும் பாகங்களை அப்பிக்கொள்ள, மதுரை நூர் தஞ்சாவூரிலும் விசுவநாத நாயக்கன் தெலுங்குப் பொலிகார்களை அமைக்க, இப்பிரசண்டத்தில் அல்லோல கல்லோலப்பட்டுத் தமிழ்ப் பெருங்குடிகள் தென்றிசை நோக்கிப் புறம்போந்து, இலங்கையிற் சிங்

கள அசர்களால் ஆதரிக்கப்பட்டனர் என்பதும் அன்றோர் தாம் யாழ்ப்பாணக் குலக் குடிகளாயினர் என்பதும் முதலியாரது யுகம். போதிய சான்றுகள் ஏற்படும்வரை இது ஒரு மதிவல்ல யுகம் மாத்திரமேயாய் நிற்கும் என்க” என முடிவு கூறினர் வணக்கச் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள்.

மதிவல்ல யுகமாயினும் சந்தர்ப்பத்துக்குப் பொருத்த மாகவன்றோ கூறவேண்டும்? முதலியாரவர்கள் கூற்றைப் பிரித்துச் சிறிது ஆராய்வாம்.

காஞ்சி முதல் வஞ்சி ஈராக வுள்ள தென் இந்தியாவின் பற்பல இடங்களிலுமிருந்து இப்பிரபுக்கள் வந்தார்கள் என்கிறார். இது உண்மையாகத் தோற்றவில்லை. மேலே ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்ட தெல்லிப்பழை, மாலிட்டி, இருபாலை என்னும் மூன்று இடங்களிலுக் குடியேறியவர்கள் முறையே காரைக்காடு, மயிலை, பாலைபுரம் என்னும் தொண்டை மண்டலப் பிரதேசங்களிலிருந்தே வந்தவர்களென முடிவு கண்டாம். ஏனையோரைப்பற்றி எண்டு ஆராய்வது அனாவசியம். ஆயினும் முதலியார் கூற்றின் உண்மை அறிதற்கு, கைலாய வைபவ மாலைகளில், யாழ்ப்பாணத்து ஆங்காங்குக் குடியேறிய பிரபுக்கள் இன்ன இன்ன இடங்களிலிருந்து வந்தார்களென்று கூறியவற்றை மாத்திரம் ஆராய்வாம்.

(1) பேராபிர முடையான் பதி-கோவலூர்: இதுதென் ஆற்காடு ஜில்லா, திருக்கோயிலூர்த் தாலுக்காவிலுள்ளது.

(2) கனக மழவன் (கைகண்டன்) பதி-கச்சூர்: இது செங்கற்பட்டு ஜில்லா, செங்கற்பட்டுத் தாலுக்காவிலுள்ளது.

(3) கூபகாரேந்திரன் பதி-கூவும்: இது செங்கற்பட்டு ஜில்லா, திருவெவ்வுறூர்த் தாலுக்காவிலுள்ளது.

(4) இரு மாபுந்துய்ய தனி நாயக முதலியின்பதி-சேய் யூர்: இது செங்கற்பட்டு ஜில்லா, மதுரைத்தகம் தாலுக்காவிலுள்ளது.

(தப)

(5) பல்லவராயன் பதி-காஞ்சிபுரம்: இது செங்கற்பட்டு ஜில்லா, காஞ்சிபுரம் தாலுக்காவிலுள்ளது.

[இவ்விடம் வஞ்சி என்று கயிலாய மாலை கூறினும் பல்லவர்களின் ஆதிக்கத்தில் 2-ம் நூற்றாண்டு தொடக்கம் அதாவது தொண்டைமான் இளந்திரையன் காலந்தொட்டுப் பல்லவராச்சியத்துக்குத் தலைகராய் விளங்கினமையால் மயில் வாகனப் புலவர் தமக்குக் கிடைத்த வேறு தக்க ஆதாரங்களைக்கொண்டு கைலாய மாலை யிலுள்ள வஞ்சியைக் காஞ்சியாகத் திருத்தியிருக்கிறார்.]

(6) கோயிலாக் கண்டியில் அமர்ந்த தேவ இராஜேந்திரன் பதி-புல்லூர் என இரு தாலுகளுக்கிடையில். கிலா சாசனங்களால் இது செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த சைதாப்பேட்டையிலுள்ளதென ஒருவாறு யூதிக்க இட முண்டாயினும் நிச்சயித்தற்கு முடியவில்லை.

(7) பாண்டி மழவன் பதி-போன்பற்றியூர்: இது மிழலைக் கூற்றத்தைச் சேர்ந்த இடமெனத் திருவோற்றியூர்ச் சாசனம் ஒன்றால் தெரிகிறது. இம்மிழலைக் கூற்றம் மலைய மாநாடாகிய கோவலூர்ப் பிரதேசத்தில் உள்ளதாதலின், இதுவுந் தென் ஆற்காடு ஜில்லாவில் உள்ளதே. தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள பட்டுக்கோட்டைத் தாலுக்காவிலும் இப்பெயர் கொண்ட இடம் ஒன்றுண்டு. ஆயின், மிழமைக்கூற்றத்தவராகிய “விரசோழிய” ஆசிரியர் - புத்தமித்திரர், சோழ அரசன் இராஜேந்திரனால் இவ்விடத்துக்கு அதிகபாக நியமிக்கப்பெற்ற காலத்து (அந்நியமனங்காரணமாக) இவ்விடம் அப்பெயர் பெற்றது போலும்.

(8) புலோலியிற் குடியேறிய கனகமழவன் பதி-சிகரமாகர்: இது எவ்விடத்ததென்று ஆராய்ச்சிக்கு எட்டவில்லை. ஆனால் இவர் மழவன் என்னும் பெயருடைமையால் இவ

ரும் மிழலை நாட்டினர் எனவும், சிகரம் என்றது மிழலை நாட்டு முள்ளூர் மலை எனவும் யூகிக்கலாம்.

தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கற்பட்டு என்னும் மூன்று ஜில்லாக்களையும் அடக்கிய பிரதேசமே தொண்டை மண்டலமாதலின் இந்த எட்டு இடமும் தொண்டை நாட்டிலுள்ளன என்று அறியலாம். ஆகவே, சேர சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் பிரபுக்கள் வந்தார்கள் என்னுங் கூற்று வலியற்றதாகும்.

மேலும், “மாவிக்கபூரின் படையெழுச்சியும் நாயக்க அரசரின் கொடுங்கோலும் தொண்டை மண்டலத்திலுள்ள வேளாளரைத்தான் அல்லோல கல்லோலப்படச் செய்தனவா? அதிலும் மேற்குறித்த பதினொருடங்க்களிலுள்ள ஒவ்வோர் குடும்பத்தினர் மாத்திரம் உபத்திரவம் அடைந்து வெளியேறினார்களா?” என்னுங் கடைக்களுக்கு முதலியாரின் மதிவல்ல யூகத்துக்கு இசைய விடை இறுக்குமறில்லை.

மாவிக்க கபூர் படையெழுச்சி காலத்திலும், பின்னர் முகமதியர் தென் இந்தியாவில் கோவில்களையுஞ் சூரையாடிக் குடிகளையுங் கலக்கிய காலத்திலும், மதுரை நாயக்கர் காலத்திலும் பல குடிகள் வடதேசத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து பற்பல இடங்களில் குடியேறியிருக்கிறார்களென்பதை மறுக்க முடியாது. அவர்கள் வரலாறு முதலியவற்றை, வயாவிளான் - திரு. க. வேலுப்பிள்ளை அவர்கள் இயற்றிய “யாழ்ப்பாண வைபவ கௌமுதி” என்னும் நூலிற் பாக்கக் காணலாம்.

ஆனால், கைலாய மாலையிலும் வைபவ மாலையிலுங் கூறப்பட்டவர்கள் முதலியார் சொல்லுங் காரணங்களால் அல்லது அவர் சொல்லுங் காலத்தில் வந்தவரல்லர். தொண்டை நாட்டாழிந்த பிற இடங்களிலிருந்து வந்தவருமல்லர். தொண்டை நாட்டிலிருந்தே வந்திருக்கிறார்கள். அவர்கள்

அவ்வாறு வந்தமைக்குக் காரணங்களெவை என்பதையுஞ் சிறிது ஆராய்வாம்.

“வையக மெல்லாங் கழனியா-வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் றேயங்கள்—செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு—வான்கரும்பின்
சாதேயந் நாட்டுத் தலையூர்கள்—சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாங்—கட்டியுட்
டானேற்ற மான சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்.”

என்றது, “உலகம் வயலைப் போலும்; வயலுட் செய்கை பண்ணப்பட்ட இடங்களை ஒப்பன பல தேசங்கள்; தொண்டை வளநாடு கரும்பை நிகர்க்கும்; கரும்பை ஆலையிலிட்டுப் பிழிந்தெடுத்த சாற்றை ஒக்கும் அந்நாட்டுத் தலையூர்கள்; கச்சிப் பிரதேசம் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சி எடுத்த கட்டியைப் போலும்; ஏகாம்பர நாதர்கோவில் கொண்டருளிய கச்சியே கம்பம் கட்டியில் விளைந்த கற்கண்டை நிகர்க்கும்” என்பதாம்.

இங்ஙனம் தொண்டை நாடும் அதன் தலையூர்களும் கச்சிப் பிரதேசமும் கச்சியும் சிறப்பித்துக் கூறப்பட்டது எதனாலெனின் கூறுகும்.

“அஞ்சொன் முதுதமிழ் னவ்வேந்தர் வைகு மவையி லெனவை
செஞ்சொற் புனைகின்ற வேளாளர் வைகுஞ் சிறப்புடைத்தால்
விஞ்சிய ‘வேழமுடைத்’தென்னும் பாடல் விளம்பிப் பின்னும்
‘வஞ்சி வெளிய’ எனும்பா மொழிதொண்டை மண்டலமே”

என்றது, “பழைய தமிழ் நாட்டு வேந்தராகிய சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர் நால்வரும் இருந்த சபையில் ஓனவைப் பிராட்டியார் இவர்கள் ஆளும் நாடு ஒவ்வொன்றினும் ஒவ்வோர் விசேஷங் கூறுவான் தொடங்கி,

“வேழ முடைத்த மலைநாடு; மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்த;—பூழியர்கோன்

தென்னுடு முத்துடைத்து; தெண்ணீர் வயற்றெண்டை
நன்னுடு சான்றே ருடைத்து”

எனப் பாடியதோடு அமையாது, பின்னும்

“வஞ்சி வெளிய குருகெல்லாம்; பஞ்சவன்

நான் மாடக் கடலிற் கல்வலிது;

சோழ னுறந்தைக் கரும்பினிது; தொண்டைமான்
கச்சிபுட் காக்கை வரிது”

எனவும் பாடி முடித்தார்.

“செஞ்சொல்லாகிய வாய்மையை எஞ்ஞான்றும் தமக்கு
ஓர் ஆபரணமாகப் புனைந்த (வையம் பெறினும் ஒரு பொய்
உரைக்கமாட்டாத) வேளாண் மக்கள் உறைதலினாலன்றோ
“தொண்டை நன்னுடு சான்றேருடைத்து” என ஒளவையு
பும் பாடியது” எனத் தொண்டை மண்டல சூதக ஆசிரியர்
கூறிப் போந்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களாத
லாற்றான் தொண்டை மண்டலத்துப் பெருமக்கள் யாழ்ப்
பாணத்திலும் குடியேறி யாழ்ப்பாணத்தைத் தொண்டை
மண்டலம் போலச் சான்றேருறையும் நாடாக்குமாறு வேண்டி
டப் பட்டார்கள்.

“தொண்டை மண்டல வரிசை முலாறு குடியுக்கள்
.....பரிவட்டமுங் கட்டியே வருவர்” என ஏகாம்பரேச
வரர் கோவில் பட்டயத்திற் சொல்லியபடி தொண்டை மண்
டலத்திலிருந்து வந்த வேளாண் மரபினர் சந்ததியார் வீடு
களில் பரிவட்டங் கட்டும் வழக்கம் இன்று வரையும் நடந்து
வருதலே அவர்கள் உற்பத்தி ஸ்தானம் தொண்டை மண்ட
லம் என்பதற்குப் போதிய சான்றாகும்.

அதுவுமன்றி, யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதானிகள்
ஒவ்வொருவரும் ஒவ்வோர் விசேஷ காரணத்திற்காகத்
தெரியப்பட்டு அழைப்புப்பெற்று வந்தவர்கள். அவை யெல்
லாம் எடுத்தோதுவதற்கு இவ்வாராய்ச்சி இடமன்று. நூலிற்

சொல்லிய மூன்று இடங்கட்கு வந்தவர்களைப்பற்றி மாத்
திரம்சில கூறுவாம்.

இருபாலைபிற் குடியேறிய மன்னாடு கொண்ட முதலி,
“வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மாபுளோர் கொடுக்க
வாங்கி வகிட்டனே புனைந்தான் மௌலி” எனக் கம்பர்
கூறியபடி ஆங்கில அரசருக்கு முடி கவிக்கும் உரிமை ‘ஏள்’
(Earl), “டியூக்” (Duke) பட்ட வர்த்தனர்க்கு இருப்பது
போல—தமிழ் நாட்டு மன்னர்க்கு முடி சூட்டும் உரிமை
யுடையோர் வேளாண் மரபினராதலின் முடி சூட்டுக்கிரியை
நடத்துதற்கு விசேஷமாக அழைக்கப்பட்டவர் இம்மண்
னுடு கொண்ட முதலி என்பது சொல்லாமலே விளங்கும்.

இனி, கனகராயன் செட்டி அழைக்கப்பட்டதற்கு
விசேஷ காரணம் இன்னதெனக் காட்டுவாம். “துலாபாரந்
தாங்கும் தனியரசும் பொன்னும் துலாபாரந் தட்டினிற்
நாக்குக்கை” எனக் கம்பர் திருக்கை வழக்கம் என்னும்
நூலிற் காட்டியபடி, மன்னர் முடிசூட்டுக் காலத்தும் திக்கு
விசயம் முடித்து வீராபிஷேகம் செய்யும்போதும், அரசனை
ஒரு தட்டிலும் பொன், முத்து முதலிய விலையுயர்ந்த
வற்றை எதிர்த் தட்டிலும் ஏற்றிச் சமன்கண்டு நிறுத்து அரசன்
நிறைக்குச் சமனான திரவியங்களைக் கோவில் நித்திய
நைமித்திகாதி தர்மங்கட்குக் கொடுக்கும் அக்கால வழக்
கப்படி துலாபார தானஞ் செய்யுமிடத்து அரசனைத் துலா
பாரமேற்றி நிறுக்குங் கடமையும் உரிமையுமுடையவர்
வேளாண் செட்டி மரபினரே.

சுமார் கி. பி. 1250 அளவில் திக்கு விசயஞ் செய்து,
வீராபிஷேகஞ் செய்த சுந்தர பாண்டியன் சிதம்பரத்திலும்
முநீரங்கத்திலும் துலாபார தானஞ் செய்தான் என்பது
அக்கோவில்களிற் செதுக்கப்பட்டிருக்கும் அவனது சாச
னங்களாற் றெரியக் கிடக்கின்றது. ஆரிய சக்காவர்த்தியம்

யாழ்ப்பாணத்தில் துலாபாரத் தாங்கித் தனி அரசு வீற்றிருக்க முடி சூடும்பொழுது துலாபாரதானஞ் செய்வதற்குத் தன்னையும் பொன்னையும் நிறுத்துச் சமனிடை காணும் தலைமையுடைய வேளாண் செட்டி மாபிலுதித்த கனகராயனை வரவழைத்தானென அறியலாகும்.

மயிலிட்டியிலமர்ந்த நரசிங்க தேவனின் பிதர் புரவலார்தி தேவன் என்பதும் அது “புறவரியாதி” என்பதன் திரிபாய் உத்தியோகத்தால் வந்த பெயர் என்பதும் மேலே காட்டப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் அரசியல் தொடங்கிய ஆரிய மன்னர் தொண்டைமண்டலத்து அரசியல் முறைகளைப் பின்பற்றிச் செய்த ஒழுங்குகளுள், பிறறைச் சோழர் போல், நிலவரி முதலிய பொருள் வருவாய்களை நிரல்படுத்திக் கிராமமாக அறவிட்டு அரசியலின் பல அறைப்பட்ட செலவுக்கும் உபயோகித்த முறைமையே மிக முக்கியமானது.

காணிகளுக்குத் தோம்பு எழுதும் வழக்கம் பறங்கியரசினரால் யாழ்ப்பாணத்தில் முதலிற் கையாளப்பட்ட தென்னுங் கொள்கை மிகத் தவறானதாகும். புத்தகம் எனப் பொருள்படும் “தோழு” என்னும் பறங்கிப் பாஷைச் சொல் வழங்கி வருதலே இப்பிழைக்குக் காரணமாகலாம். தமிழரசர் காலத்தில் ஓலையிலும் ஏடுகளிலும் எழுதிய நிலவரி முதலியவற்றைப் புத்தகங்களிற் பெயர்த் தெழுதியதே யல்லாமல் பறங்கியர் முன்னரில்லாத நிலவரி முதலியவற்றைப் புதிதாகத் தொடங்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இக்காலத்திலும் காணிப் பதிவு கந்தோரில் காணிகள் பதிவு செய்வதற்கு இறை - கோவிற்பற்று என வகுத்திருக்கும் ஒழுங்குகளும் தமிழரசர் காலத்தனவே. இக்காணிக்கு இன்ன கிராமத்தில் அதிகாரிக்கு இவ்வளவு பணம் இறை கொடுத்தல் வேண்டுமென இறை ஏட்டில் எழுதப்படுதலின்

இறை யெனவும், கோட்டம் அல்லது கோவிற்பற்றின் அதிகாரி அக்கோவிற்பற்றுக்குரிய அரசிறைகளைப் பற்றிக் கொண்டு பற்றுச்சீட்டு முடித்துப் பற்றேட்டில் பற்றெழுதுவதால் கோவிற்பற்று எனவும் தமிழரசர் காலந் தொட்டு இறை, கோவிற்பற்று என்பன வழங்கலாயின.

நாட்டில் ஆங்காங்கு வரிவிஷயமான கணக்குகள் வைத்திருக்கும் உத்தியோகத்தர் பலராதலின், இவர்கள் து கணக்குகளைச் சரி பார்த்து நாடு முழுவதற்கும் வரிக் கணக்கு எழுதிவைத்து எல்லா விடங்களிலுமிருந்து வரும் வரிப் பணங்களையும் ஒருங்குதிரட்டி அரசனது பொக்கிஷத்திற் சேர்க்கும் இடம் புறவரித்திணைக் களம் (Head quarters of the Revenue Department) எனப்படும். இதில் தொழில் செய்யும் உத்தியோகத்தர் “புறவரித் திணைக் களத்தார்” எனப்படுவர். இவர்களுள் தலைமை வகிப்பவர் புறவரித் திணைக்கள நாயகம் அல்லது புறவரியாதி எனப்படுவர். தந்தை காவிரியூரில் புறவரி நாயகமாய் இருக்க, அவருடன் கூடவிருந்து அரசியல் முட்டின்றி நடத்தற்கு இன்றியமையாததான வருவாய் சேர்த்தலிலும் வரி அறவிடுதலிலும் அனுபவம் பெற்ற நரசிங்க தேவன் புறவரி நாயகம் என்னும் முக்கியமான உத்தியோகத்தை வகிப்பதற்கே இங்கு அழைக்கப்பட்டாரெனத் தெரிகிறது.

ஆகவே, இருபாலை மண்ணாடு கொண்ட முதலி முடி சூட்டும் உரிமை உடையவருள் முதல்வராகவும், தெல்லிப் பழை கனகராயன் செட்டி துலாபாரதானக் கிரியைக்கு அதிகாராகவும், மயிலிட்டி நரசிங்க தேவன் அரசிறை வருமானங்களைப் பொக்கிஷத்திற் சேர்க்கும் வரிநிலைக் கள அதிகாராகவும் விசேஷ அழைப்புப் பெற்று, கி. பி. 13-ம் ஆற்றாண்டு மத்தியில் யாழ்ப்பாண ஆரிய மன்னர் அரசியலரம்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறியவர்

களே என்பதும், ஏனைய பிரபுக்களும் கைலாய வைபவ மாலைகளில் சொல்லியபடி தொண்டை மண்டலப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்களென்பதும் இராச நாயக முதலியார் சொல்லுகிறபடி மாலிக்கபூரின் படையெழுச்சியால் அல்லோல கல்லோலப்பட்டு 14-ம் நூற்றாண்டில் பல மண்டலங்களிலுமிருந்து வந்தவர்களல்ல என்பதும் மேலே நிகழ்த்திய ஆராய்ச்சியாற் பெறப்பட்ட முடிபுகளாம்.

ஆரிய மன்னர் அரசியல் தொடங்கிய காலத்தொட்டு, ஏறக்குறைய 670 ஆண்டுகளாகத் தமிழ்ப் பெருமக்களுக்கும் அறிஞர்கட்கும் உறைவிடமாய் விளங்கிய யாழ்ப்பாணம் சான்றோருறையும் தமிழ் நாடாக என்றும் நிலவுவதாக.

III பாடப்பட்டோர் வரலாறு

1. தண்டிகைக் கனகநாயக முதலியார்

நூற்பெயர் தண்டிகைக் கனகநாயகன் பன்னெனவழங்கி வரினும் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கனக நாயக முதலியாரே என்பது இந்நூலைப் படிப்பவர் எவர்க்கும் எளிதிற் புலப்படும். இவர் ஒல்லாந்த அரசியல் இலங்கையில் முடிபு போருங் காலத்தில் வலிகாமப் பகுதி அதிகார முதலியாராகத் தெல்லிப்பழையில் இருந்தார். தற்காலத்து மணியகாரன்போலத் தத்தம் பிரிவில் அரசியல் கடப்புக்குப் பொறுப்பாக இருந்து ஊர் நடவடிக்கைகளை மேலுத்தியோர் கத்தருக்குக் காலத்துக்குக் காலம் அறிவிப்பதோடு, தோம்பின்படி வரிசை அறவிட்டுப் பொக்கிஷத்தில் சேர்த்ததும் அதிகார முதலியாரின் கடமைகளாக இருந்தன. இவருக்கு முன் முதலியார் உத்தியோகத்தில் அமர்கிருந்த பத்த னான தண்டிகைக் கனக நாயக முதலியார் மகளை விவாகஞ் செய்துகொண்டார். தமது மகனுக்குத் தமது தந்தையின் பெயராகிய கந்தப்பர் என்னும் நாமத்தையே சூட்டினார்.

இவர் காலத்தில் யாழ்ப்பாணம் முழுவதற்கும் வரிநிலைகள் அதிபராக இருந்தவர் பெரிய குமார சூரிய முதலி என்னும் ஆரியப் பிரதானி. இக்குமார சூரிய முதலியார் மகள், தங்க நாச்சனுக்கும் கனக நாயக முதலியார் மகன், கந்தப்பருக்கும் நடந்த விவாகம் இக் “கனகநாயகன் பன்” ஏடுகளில் தனிச் செய்யுள் ஒன்றாற் குறிப்பிடப்படுகிறது. அதிற் சொல்லிய சகவருடம் முதலியவற்றைக் கொண்டு கணக்கிட்டால் இவ்விவாகம், கி. பி. 1792-ம் ஆண்டு, ஜூலாய் மாதம், 11-ந்திகதி, புதன்கிழமை, இரவு 10 மணிக்கு நடந்ததெனக் குறிப்பிடலாம். (பக்கம் 38 பார்க்க)


இவ்விவாகம் நடந்த சிறிது காலத்திற்குள் அதாவது கி. பி. 1793 வரையில் கனக நாயக முதலியார் இறந்தாரென ஐதிகம் உண்டு. இறக்குந்தனையும் கண்ணிய மிக்க புண்ணிய சீலராக வாழ்ந்தாரெனத் தெரிகிறது. அஞ்சு “மான்” பொருந்தியவர் என்றும் “ஒரு தண்டிகைக்கு ஏழு தண்டிகை” உடையவரென்றும் இன்றும் அவர் புகழை எடுத்த விரிப்பர் முதியோர். குடிப்பிறப்பு, நல்லொழுக்கம், கல்வி, செல்வம், செல்விக்கை என்னும் ஐந்தும் ஒருங்கே அமையப் பெற்றவராதலின் இதனைச் “சாதி மான்” முதலிய ஐந்து “மான்” வாய்பாட்டாற் பிசர் மீக்கறுவர். “ஏழு தண்டிகை” என்றது இருமுது குரவர் மனைவி என்னும் மூவர் தொடர்பால் வந்த எழுவகைச் சுற்றத்தினரெல்லாம் “தண்டிகை” என்னும்பட்டமும் வரிசையும் பெற்றவர் என்பது பற்றியேயாம்.

புண்ணிய சீலர் என்பதற்கு, இலங்கை முழுவதிலும் பிரசித்தி பெற்ற கிரிமலைத் தீர்த்தக் கரையில் முதலில் எழுந்த தரும மடம் இன்றும் அவர் பெயரால் வழங்குவதே சான்றாகும். அன்றியும் ஐடி தீர்த்தக் கரையில், ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவத்திற்கு மாவை - கந்த

வித்துவான்களைச் சன்மானிப்பது இவர் இயற்கைக் குணம். கனகராயன் பள்ளாப் பாடிய சின்னக்குட்டிப் புலவர் இவரது சமஸ்தான வித்துவான் எனலாம்.

2. கந்தப்பர்

தூலிற் சொல்லிய குறிப்புகளைக் கொண்டும் பிற ஐதிகங்
களைக் கொண்டும் கனகநாயக முதலியாரின் வம்சாவளியைப்
பின்வருமாறு குறிப்பிடலாம் :—



3. கணகநாயக முதலியார் கர்த்தப் பர்

இவர் கணகநாயக முதலியாரின் ஒரே புத்திரர். இவரின் மாதா பெரிய பத்தனான தண்டிகைக் கணகநாயக முதலியாரின் மகள் என்பர். இவர் தகப்பன் இறக்கச் சிறிது காலத்துக்குமுன் பெரிய குமார சூரிய முதலியார் மகள் தங்கநாச்சனை விவாகஞ் செய்தார். விவாகம் நடந்தது 11-7-1792ல் என ஒரு தனிப் பாடலால் தெரிகிறது. (பக். ௯௯ பார்க்க.)

இவர் மணப் பரிசிலாகப் பெற்ற கொம்பாளை கட்டிய காரணத்தால், இவர் மண மகனாயிருந்து சென்ற வளவு, போன் (நாயின் தந்தை) பெயரால் பத்தர் வளவு என முன் அழைக்கப்பட்டது. இவர் மணத்தின் பின் கம்பளை (கொம்பாளை) வளவு எனவும் பத்தர் கம்பளை வளவு எனவும் வழங்கும். விவாகத்தின் பின் தெல்லிப்பழையை விட்டு மனை விபூராகிய நவாஸியைத் தமது உறைவிட மிக்கினர். தகப்பன் இறந்தபின் கந்தனான கணகநாயக முதலியேன இவருக்குப் பட்டல் கட்டப்பட்டது. அரசினர் உத்தியோக சாசனங்களிலும் காணித் தோம்பு உறுதி முதலியவற்றிலும் டொன் சுவாம் செனாத்தின முதலியார் என்னும் இவர் உத்தியோகப் பெயர் காணப்படுகிறது. இவருக்கு வள்ளியம்மைப் பிள்ளையேன ஒரு புத்திரி யுண்டு. அப்புத்திரியின் சந்ததியார் பொறுப்பில் கணகநாயக முதலியாரின் கிரிமலை மட தர்மபராபரிப்பு இன்றும் நடந்து வருகிறது.

4. ஏழர் நாயக முதலியார்

பாட்டுடைத் தலைவன் “ஏழர்நாயகன் மகிழ் நற்றிணை” “தம்பின் என்னத் தாணியில் வந்தோன்” (செய்யுள் 12) எனத் தெளிவாகக் கூறப்பட்டிருத்தலால் கணகநாயக முதலியார் தமையன் இவரென்று தெரிகிறது. குயில் கூவலில் மயிலிட்டி வாழ்த்தை அடுத்து (செய் - 66) இவர் பெயர்

காணப்படுதலால், இவர் மயிலிட்டியில் விவாகஞ் செய்து அங்கு குடிபதியாயிருந்தாரென அனுமானிக்கவேண்டியது. தெல்லிப்பழை, இருபாலை, மயிலிட்டி ஆகிய மூன்று இடத்திலும் “ஏழார் கோத்திரத்தார்” என உரிமை பாராட்டும் பல குடும்பங்களுக்கு இவரே மூல புருஷர்.

5. துலவீரசங்க முதலியார்

இவரும் கணகநாயக முதலியாரின் சகோதரராகக் கூறப்படுகிறார். ஏழார் நாயகத்தைப்போல இவரும் மயிலிட்டி வாழ்த்தின் கீழ்க்குயில் கூவலிற் (செய் எஉ) சொல்லப்படுதலால், ஏழாரைப்போல இவரும் மயிலிட்டியில் விவாகஞ் செய்து அங்கு வசித்ததாகத் தெரிகிறது. கோத்திர மூல புருஷரென ஏழாருக்குச் சொல்லியது இவருக்கும் ஒக்கும்.

“கலைகிறியேயிலங்கு துடைமீதிலெழும் பருவைக்காவ லன்முன் காட்டிய காராளன்” (செய். எஉ) எனக்குயில் கூவலில் இவர் மேலேற்றிச் சொல்லிய கதை சடையப்ப முதலியாரைக் குறித்துத் தொண்டை மண்டலத்தில் வழங்கியதாகும். இருபாலையிற் குடியேறியவரே இப்புகழுக்கு உரிமை பூண்டவர். ஆயின் இந்நூலிலும் இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் வாதபண்டிதர் பாடிய கிள்ளைவிடுதூதில் “—பட்டுவர்ணச், சேலையரிந்து சிலந்திப் பருத்திறந்து, காலேமுடி மன்னவர்க்குக் காட்டினேன்” எனவும் மயிலிட்டிக் குடிபதிகளே புகழப்பட்டார்கள். இவை, இருபாலையிற் குடியேறிய மண்ணாடு கொண்ட முதலியார் ஆண்சந்ததியில்லாது இறந்துவிட்டாரென்றும் அநாதப் பிள்ளைகளாயிருந்த அவரது பெண்மக்கள் இருவரும் அவர்களுயிருக்கு அபாயம் விளைக்கக்கூடிய ஓர் ஆபத்தைவிளக்க மயிலிட்டிக்குக் கொண்டு வரப்பட்டு, தெல்லிப்பழையில் ஒரு பெண்ணும் மயிலிட்டி.

யில் மற்றொரு பெண்ணும் விவாகஞ் செய்து, தெல்லிப் பழையிலும் மயிலிட்டியிலும் அவர்கள் சந்ததி பெருகியதென்று வழங்கும் ஐதிகத்தை வலியுறுத்தும். இதுவே இம்முன்று குறிச்சிக்கு முள்ள அடிப்பாவணித் தொடர்பை யுண்டு பண்ணிய தென்பர். கலைகீறித் தொடை காட்டிய கதை, “பொதிதருங் கலைகீறிக் காணினிற் பொருந்து புண்ணினை வேந்தர்முன் காட்டி” (செய். ௩.௬) எனக் காரைக்காட்டு வேளாளர் புகழாகக் கனகநாயக முதலி களை வளங்கூறு மிடத்திலுங் காட்டப்பட்டுள்ளது.

6. கந்தர் - கதிர்காமர்

இவர் “கந்தரன் பாகிய மைந்தன்” (செய். ௧௪) “மாணர்க்கெதிர் காமனா கந்தர் கதிர்காமபூபன்” (செய். ௬௦) “கதிர் காமன்றமையனா கனகநாயகன்” (செய். ௧௪) என இந்நூலிற் குறிக்கப்படுதலால் இவர் கனகநாயகமுதலியாரின் தம்பி எனத் தெரிகிறது. இவரைத் தங்கோத்திர முதல்வராகக் கூறுஞ் சில குடும்பங்கள் தெல்லிப் பழையிலும் இரு பாலையிலும் உள்ளன.

7. பெரிய பத்தனா தண்டிகைக் கனகநாயக முதலியார்

இவர் பாட்டுடைத் தலைவனின் மாமனார். “கனகநாயக முதலி மருகன் கனகநாயகன்” எனத் தலைவன் குடும்பப் பெருமை கூறுமிடத்து செய்யுள் ௧௨-ல் எடுத்துக் காட்டப்பட்டதேயன்றி வேறே குறிப்பு நூலில் இல்லை. மாமனுடைய பட்டத்துக்கும் உத்தியோகத்துக்கும் மருமகன் உரிமை பூண்டு வந்தாராதலின் இந்நூல் பாடிய காலத்தில் இவர் இறந்து விட்டாரெனக் கொள்ளவேண்டியிருக்கிறது. “பத்தர் தந்தருள மைந்தன்” (செய் ௫௧) என இவர் மகன் கதிர்காமர் வாழ்த்தப்பட்டிருத்தலும் இக்கொள்கையை வலியுறுத்தும். மருகனுக்கு வந்த கண்ணியம் செல்லிக்கை யெல்

லாம் மாமனானுண்டாயதென்றும் பாட்டுடைத் தலைவனிலும் மேம்பாடாக இசைபட வாழ்த்தவர் என்றுங் கூறுவர். தேகத்தில் உண்டாய சரும உதிர்ச்சியால் “பொருக்கன் தண்டிகை” எனச் சாமானிய பேச்சில் சொல்லப்படினும் செல்வந்தராயும் இராச சன்மானம் உடையவராயும் இருந்தார் என்பர். யாழ்ப்பாணம்—காங்கேசன்துறை றோட்டில் 8-ம் 9-ம் கட்டைக்கிடையில் இருக்கும் பத்தன் கம்பனை வளவே இவருக்கும் மருகருக்கும் கிருகமாயிருந்தது. இங் கிருந்தே கந்தப்பர் மணமகனாக நவாலிக்குச் சென்றார்.

8. பத்தர் - கதிர்காமர்

இவர் மேற்குறிப்பிடப்பட்டவரின் மகன். பாட்டுடைத் தலைவன் சகோதரியை இவரும் இவரின் சகோதரியை அவரும் மாற்று முறையாய் விவாகஞ் செய்துகொண்டார்கள். குடித்தாங் கூடும் இடத்தில் “கதிர்காம மகிபதிக்கன்பு சேர் மைத்துனன்” (செய் ௧௩) எனவும் குயில் கூவலில் “மாமன் (மாபுமன்-பெரிய அரசன்) கதிர்காமன்” (செய் ௫௬) எனவும் புகழ்ந்து சொல்லப்படுகிறார். கனக நாயக முதலியார் மகன் கந்தப்பர் குமார சூரிய முதலியார் மகளை மணந்து நவாலிக் குடிபதியாய்விடச் சிறிது காலத்தில் கனக நாயக முதலியாரும் இறந்துபோனதனால் கனகநாயக முதலியாரின் பட்டத்துக்கும் உத்தியோகத்துக்கும், கதிர்காமரின் புத்திரனும் கனகநாயக முதலியாரின் சகோதரி மகனும் ஆகிய பத்தர், சின்னப் பத்தனாகிய தண்டிகைக் கனக நாயக முதலியார் என்னைப் பட்டத்துடன் நிர்வாகப் பொறுப்பு ஏற்கலானார். இவரே தண்டிகை முதலியார் கோத்திரத்தார் எனப்படும் தெல்லிப்பழையிலுள்ள பிரபல குடும்பத்தாரின் முதல்வர். இச்சந்ததியாரே “தண்டிகைக் கனகநாயகன் பள்ளா” அழிந்துபோகாது ஏட்டில் பெயர்த்துப் பெயர்த்து எழுதிப்

பாதுகாத்து வந்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒவ்வொரு ஏடு வைத்திருக்கிறார்களென வதந்தி இருந்தும் எனது பரிசோதனைக்கு உபயோகமானது ஒன்று மாத்திரமே. அதிலும் நூற்று நடுகைவரை புள்ள பாடல்களே. ஏனைய கிடைத்த பிரதிகளில் குயில் கூவல் மாத்திரம் இருந்தது.

9. கந்தப் - சங்கரப்பிள்ளை

“சங்கரப் பிள்ளை மைத்துனனாய்” (செய் ௧௫) எனக் கனக நாயக முதலியார் புகழப்படுதலால் இவர் கனக நாயக முதலியாரின் சகோதரியை விவாகஞ்செய்தவர் எனத் தெரிகிறது. குடித்தரங்குறுமிடத்து இவர் தகப்பன் பெயர் கூறப்படவில்லை. குயில் கூவலில் “சூரியன் தன் தவப்பிள்ளை நேரியன் சங்கரப்பிள்ளை” (செய் ௫௬) எனப்படுகிறார். இதற்குச் சூரியனது தவத்தால் உதித்த பிள்ளையெனச் செம்பொருள் கொள்ளின் இவர் தந்தை பெயர் சூரியர் என்னல்வேண்டும். சூரியர் சங்கரப்பிள்ளை என்ற பெயருடன் கனகநாயக முதலியாரின் மைத்துன முறையினர் ஒருவரும் இல்லையென வாதாடிச்சிலர், “நாரிபங்கன்றரும் பிள்ளை” “வேளாஞ் சூரியன்றவப்பிள்ளை” என்னுந் தொடர்களை ஒருங்கு சேர்த்து, “வேள் ஆம்+சூர்+இயன்ற+அப்பிள்ளை” எனப் பிரித்துக் கூட்டிச் செவ்வேளாய், சூரபன்மனுக்கு (சேவலாகவும் மயிலாகவும் தனது பரிவாரமாகும்படி) அதுக்கிரகஞ் செய்த பிள்ளை - எனவே, கந்தப் பிள்ளை எனக்கொண்டு இவரைக் கந்தர் சங்கரப் பிள்ளை என்பர்.

10. தில்லைநாதர் - சிற்றம்பலவர்

இவரும் கனகநாயக முதலியாரின் மைத்துனர். குடித்தரங்குறையில் “மதுரவாசகன் சிற்றம்பலவர் மனமகிழ்ந்திடு மைத்துனன்” (செய் ௧௬) எனப் புகழப்பட்டார் பாட்

கிடைத் தலைவர். குயில் கூவலில் “தில்லைநாதரான் பரவு செல்வன் திருவாசன் பனகமணியார் நித்தம் புலவர் பெற விசு சிற்றம்பலவர்” (செய் ௭௮) என இவர் வாழ்த்தப்படுகிறார். இருபாலை வாழ்த்தின் கீழ் இவர் வாழ்த்தப்படுதலால் இவர் இருபாலையை உறைவிடமாகக்கொண்டவர் எனத் தெரிகிறது.

பாட்டுடைத் தலைவனுக்கு நெருங்கிய உறவினராக மேலே காட்டிய ஒன்பதின்மரைவிட வேறு இருவர் இவர் சுற்றத்தவராயும் இவரோடொத்த பிரசித்தியும் நட்பு முடையவர்களாயும் கிளைவளங் கூறவில் குறிக்கப்பட்டார்கள். வடகாரை (காரைக்காடு) தென்காரை (காயல்)களிலிருந்து வந்து தெல்லிப்பழையிற் குடியேறியவர்கள் மூவராதலின், வம்சத்துக் கொருவராக இவர்களிருவரும் கனக நாயக முதலியுடன் இணையொத்தவர்களாகக் கூறப்பட்டார்களெனக் கொள்ளலாம்.

11. சேனாதராய முதலியார்

இவர், “தெல்லியம்பதியில் வருநெல்லைநாதக் குரிசில் செய்தவமெனவுதித்த சேனாதிராசகலை ஞானாதிராசன்” என அமிரக்கன் மிஷன் ஆதரவில் 1828-ல் இவரார் பதிப்பிக் கப்பட்ட தமிழகராதிப் பாயிரத்திற் சொல்லியபடி நெல்லை நாத முதலியாரின் புத்திரர். இவர் இருமுதுகுரவரும் சம்புத்திரப் பேறு விரும்பிக் கந்தபுராணம் விதிமுறையால் தம்தில்லத்திற் படனஞ்செய்து பூர்த்தியில் ஆயிரம் நாழி அரிசியும் அதேயளவு அன்னமும் தானஞ்செய்து அதன் பலனாக இவரைப் பெற்றனர் என்ப, கூழங்கைத் தம்பிரானிடமும் மாதகல்-சிற்றம்பலப் புலவரிடமும் தமிழ் இலக்கண இலக்கியக் கற்றுத் தேறியவர். நன்னூல் முழுவதையும் நற்பது காலிற் படித்து முடித்தார் என்பர். நெல்லைக் கந்தர் வெண்பா,

19. சேகராச்சேகரத் தண்டிகைக் கனகராயர் பெரிய தம்பி.
20. வள்ளிப் பெருமாள் கங்கைத் தம்பி.
21. வள்ளிப் பெருமாள் கங்கைத் தம்பி.

மயிலிட்டி.

22. குலவீர சிங்கக் கனகராயர்.
23. ஏழி நாயகர் கங்கைத் தம்பி.
24. சம்பந்தர் - கந்தர்.
25. நாசியகர் குஞ்சுத்தம்பி.
26. நாசியகர் இராமநாதர்.
27. ஷே. சோமநாதர்.
28. ஷே. பொய்யா மொழியார்.
29. குஞ்சுத்தம்பி - பூதத்தம்பி.
30. நளவாத்தை - கந்தப்பர்.

இருபாலே

31. வள்ளிய சிங்க முதலியார்.
32. தில்லைநாதர் கந்தப்பர்.

இவர் கனகராயக முதலியாரின் மைத்துனர் சிற்றம் பலவரின் சகோதரர்.

33. குழந்தைத் தம்பி - பூதத்தம்பி.
34. கந்தப்பர் - துமாவேலர்.

மேலே பாடப்பட்டோராய்க் குறிக்கப்பட்ட 34 பெயர் களின் சந்ததியார் முதியோராய் அபூர்வமாக ஐந்தாம் தலை முறையினராயும், பெரும்பான்மையும் ஆறாம் ஏழாம் தலை முறையினராயும் சூயில் கூவலிலெடுத்துக் கூறப்பட்ட தெல் விப்பழை, மயிலிட்டி, இருபாலேயிலன்றி இவற்றின் அயற் கிராமங்களானன்றி விவாக சம்பந்தங்களாற் றொடர்புடையனவான மாவிட்டபுரம், இளவாலே, கருகம்பாளை, கோப் பாய், வயாவிளான், பலாவி, மல்லாகம், சுன்னாகம், கந்த ரோடை, உடுவில், சங்காலை, முளாய், தொல்புரம், சுழிபுரம்,

தவாலியாதிப பற்பல இடங்களிலும் தனவந்தராயும் நாட் டாண்மைக் காரருமாய் வாழ்கின்றனர்.

IV. பாடினோர் வரலாறும்,

அவர் கூறிய வருணக்கொள்கை மறுப்பும்

தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பாடியவர் மாவிட்ட புரத்தில் இருந்த சின்னக்குட்டிப் புலவராவர். தந்தை தம் பெயர் கூறுவதினும் குருசிஷ்ய பரம்பரை கூறுவதே வித்து வான்களுக்குச் சிறப்பாகும். வேதாரணியத்தைச் சேர்ந்த கணபதிக்குருக்கள் சுமார் 170 வருடங்கட்குமுன் இருந்தவர். இவர் பஞ்ச லக்கணங்களுங் கற்றுத் துறைபொய்வராதலின் “பஞ்ச லக்கணக் கணபதி” எனப் பெயர் பெற்றவர். மாத கல் - சிற்றம்பலப் புலவர், பருந்தும் நிழலும்போலப் பதி னன்காண்டு இடைபிரியாது இவருடனிருந்து கற்றுப் பாண் டித்தியம் அடைந்தவர். சிற்றம்பலப் புலவர் அக்காலத்து யாழ்ப்பாணத்தில் அநேகர்க்கு வித்தியாகுரு என்பர். பாடப் பட்டோர் வரலாற்றில் சொல்லிய சேனாதிராய முதலியாரும் சின்னக்குட்டிப் புலவரும் இவரிடம் பாடங்கேட்ட சகமாண வர். சின்னக்குட்டிப் புலவர், “சின்னப் புலவரும் குட்டிப் புலவருமாகாது மகா சிறந்த புலவராயிருந்தவர்” என்பர் பாவலர் சரித்திர தீபக நூலார்.

கனகராயன் பள்ளில் வெள்ளப் பாய்ச்சல் என்னும் பாகம் ஒன்றுமே அவர் வித்துவத்திறமையை விளக்கிநிற்கும். ஐந்திணை சிலங்களுக்கும் ஊடாக வெள்ளம் பாய்ந்து செல்வ தைக் கூறுமுகத்தால் ஐந்திணை வளங்களை யிகச் சிறப்பாக விரித்துள்ளார். இது அவரின் ஆழ்ந்த அகப்பொருளிலக் கண அறிவை நன்கு காட்டுவதாகும். திணைச்சிறப்புக் கூறு வதுடன் சொல்லடையும் வெள்ளம் விரைந்து செல்லும் யான்மையாக வெகு துரிதமாய் இருத்தல் நூலைப் படிப்ப

வர்களுக்கு, வெள்ளப் பாய்ச்சலை நேரே கண்ணாற் பார்த்துத் தாற்போன்ற இன்பத்தைக் கொடுக்கின்றது. இவ்விதமே மழைபெய்தல் என்னும் பாகத்திலும் இயற்கை நிகழ்ச்சிக்கு ஏற்பச் சொல்நடையும் இருத்தல் வியக்கத்தக்கது. மூத்த பள்ளியும் இனைய பள்ளியும் தமிழில் இகல் வடகாலை தென் காலைச் சிறப்புக் கூறிய பாகம் அநேக காவிய நூல்களின் நாட்டு நகர வருணனைக்குத் தாழ்ச்சி அடையாது. இவ்வாறே நூல் முழுவதும் திறமையும் நுணுக்கமும் காட்டுவதாய் உத்தம புலவனால் இயற்றப்பட்டதென விளங்குவதாகும். பெரியபுராண முதலிய சமய நூலறிவும் சைவசித்தாந்த முதலிய நூலறிவும் காட்டும் சுந்தரப்பங்களுமுள்.

ஆயினும் வேளாளரைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்ட இந்நூலில் கிளைவளங் கூறுமிடத்து, “என்பொருந்துச் சிறிபுடைத்தாளினில் ஏராளர் தோன்றிட” (செய்-ந.உ) என வேளாளர்க்கு வருண உற்பத்தித் தானம் பிரமாணம் பாதம் என்று கூறியுள்ளார். காரைக் காட்டு வேளாளர் உற்பத்தியைப்பற்றி மேல் நிகழ்த்திய ஆராய்ச்சியால், வேளாளர் நான்காம் வருணத்தார் என்னும் கொள்கை முழுத் தவறான தென உள்வங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதிற புலப்படும. தாழ்ந்த வருணத்தாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு செய்யுளியற்றும் புலனெறி வழக்கும் தமிழ்நாட்டுக்கில்லை. பிங்கலத்தை சூடாமணி நிகண்டுகளும் வேளாளரை வைசிய வருணத்தினராகக் கொண்டன. திருக்கை வழக்கத்திலும்,

“மாமறையேர் மன்னரோடு வந்தடுத்த சூத்திரரும்
தாமலையாமற் கொடுத்துத் தாங்குங்கை”

எனவும்,

“பிற்பொருளுந் தம்பொருள் போற்பேணிய மூன்றும்
அற வளவையா லங்கள்க்கும் கை”

எனவும், மூன்றும் வருணத்து (வைசிய) அறமே வேளாளர்க்கு உரியதென மலையிலக்காகக் காட்டினர் கம்பநாட்டாழ்வாரும். கம்பர் கொள்கை தமிழ்நாட்டில் சோழ இராச்சியம் உந்த நிலையில் இருந்த காலமாகிய கி. பி. 12-ம் 13-ம் நூற்றாண்டுக்கு உரியது. கனகராயன் பள்ளியற்றியவர் கம்பருக்கு 550 ஆண்டுகட்குப் பின்னிருந்தவர். இதற்கிடையில் சோழராச்சியமும் ஏனைய தமிழரசரும் ஒழிந்துபோக, தமிழ்நாடு, நாயக்கர், துலுக்கர், மராட்டியர், ஆங்கிலர் முதலிய வேற்றரசர் கைப்பட்டது. கலியுகத்தில் கஷத்திரியரும் வைசியரும் முற்றாக அழிந்துபோனார்கள் என்றும் இக்காலத்துப் பிராமணர் அல்லாதார் யாரும் சூத்திரரே என்னும் ஒருநவீனகொள்கை தமிழ்நாட்டிற் பரவியது. இக்கொள்கை முற்றாய்த் தடித்து வேரூன்றியிருந்த காலத்திற்றான் சின்னக்குட்டிப் புலவர் இந்நூலை இயற்றினார்.

இக்கொள்கையிலுள்ள நம்பிக்கை காரணமாகவே சூடாமணி நிகண்டில் மண்டல புருடன் (பிங்கலத்தை நிகண்டைப் பின்பற்றி) இயற்றிய “இளங்கோக்கள் மன்னர் பின்னர்” என்றற்றோடக்கத்தனவான வைசியர் பெயர் கூறும் இரண்டு விருத்தங்களைச் சொகுபஞ் சிதைத்து ஒரு விருத்தமாக்கவும்,

“இந்த முக்குலத்துளர்க்கே ஏவல் பூண்டொழுதுகின்ற
வெத்திவளர் தாமே விதித்த சூத்திர ரென்றும்”

என்னும் சூத்திரர் பெயர் கூறும் விருத்தத்தை முற்றாய் நீக்கி “மண்மகள் புதல்வர்” என்ற புதுச்செய்யுள் ஒன்றை அதற்குப் பதில் செருகவும் நேர்ந்தது.

இக்கொள்கையில் நம்பிக்கையுடைய சில வேளாளர், மேல் மூன்று வருணத்தவருக்கும் தொண்டு செய்பவர்கள் எனப் பொருள்படும் “மூப்பாற்றொண்டுக்காரர்” ஆகிய சூத்திரப் பதவியில் வைத்தெண்ணப்படுவதற்கு மனம் ஒவ்வாதவராயினும் சமயாசார கிரியைகளில் நான்காம் வருணத்தாராகிய மூப்பாற்றொண்டுக்காரர் கிரியைகளே தமக்கு உரியவென அவற்றை அனுட்டித்துக்கொண்டு இரு மனப்பாடாம் இடும்பை எய்துகின்றனர்.

இக்கொள்கையால் சூடாமணி நிகண்டுச் செய்யுட்கள் மாற்றப்பட்ட விஷயம் பத்து வருடங்கட்குமுன் யாழ்ப்பாண “இந்துசாதனம்” என்னும் பத்திரிகையில் நன்கு ஆராயப்பட்டது. எமது அத்தியந்த நண்பரும் நியாய துரந்தரத் துறையினின்றி சனசமூக சேடேற்றம், அரசியல் திருத்தம், சைவ சமயவிரோத ஆகிய துறைகளிலும் பொதுச்சுயன்மைக்காக இருபது வருடகாலம் உழைத்துவந்து 1926-ம் ஆண்டில் அகால மாணமடைந்தவருமாகிய திருவாளர்-கனகசபை-தம்பையாபிள்ளையவர்கள் சென்னப்பட்டினம் துதலை சாலையிலுள்ள மிகப் பழைய சூடாமணி நிகண்டு எட்டு பிரதியின் முறைமையாய் முத்திரைக்கப்பட்ட நகல்கொண்டு ஷே. நிகண்டில் வைசியர் சூத்திரப் பெயர் குறியாகும் விருத்தங்களிற் செய்யப்பட்ட திருத்தங்கள் செருகக் களை வெள்ளிடை மலைபோல எடுத்துக்காட்டிச் சந்தேகத்தீர்த்தார். இப்பொழுதும் சென்னை துதலைசாலை நிகண்டு ஷே. நகல் இவ்விடத்துள்ள தாதலால் அதனைப் பார்வையிட விரும்புவோர் பார்த்துச் சந்தேகத் தெளிந்துகொள்ளலாம்.

ஆகவே, சின்னக் குட்டிப்புலவர் தமது பாட்டுடைத் தலைவரின் முன்னோருக்கு பிரமாவின் தாளில்-உற்பத்தி கூறியது அவரிருந்த காலத்துக் கொள்கைப்பிழை. தமிழிற் செய்யுள் இயற்றும் புலவர் புலனெறி வழக்கிற்கு மாறாக

நூலில் இப்பிழைக் கொள்கையைப் புதுத்திய பிழையே இவர் பிழை யெனக் கூறவேண்டும். அன்றியும் இந்நூலிற் “கங்கையங்குலத்தோர்” எனவும் “காரை நாட்டினர்” எனவும் புலவரால் விதந்தோதப்பட்டவர்களை அல்லது அவர் சந்ததியாரை மூப்பாற்றொண்டுக்காரரின் சமயாசார அனுட்டிப்புக்கு உரியவர் என்று வேதசிவாகம நுண்ணறிவும் சரித்திர ஆராய்வும் இல்லாத சிறுமனத்தரேயன்றித் தற்காலத்து நடுவு நிலைமையுள்ள சான்றோர் கூறார்.

இது நிற்க. சின்னக்குட்டிப்புலவர் தம்நூலிற் பல இடத்திலும் கடை வள்ளல்களில் ஒருவனான வேள்பாரியைக் கொடைக்கும் புலவர்களை ஆதரிக்கும் தன்மைக்கும், பாட்டுடைத்தலைவனுக்கேயன்றி வேறுசிலர்க்கும் உவமை கூறியுள்ளார். புலவர்க்கும் அவரை ஆதரிப்போர்க்கும் இடையில் கபிலர்க்கும் பாரிக்கும் உள்ள நட்பும் அந்நிபோன்னியமும் இருத்தல் வேண்டும் என்பது சின்னக்குட்டிப் புலவர் கொள்கை என்பது அவர் வாழ்க்கையில் பல தருணங்களில் நிகழ்ந்தவாற்றால் விளங்கும்.

கபிலரைப் போலவே இவரும் தண்டிகைக் கனகநாயக முதலியாரினும் அவர் குடும்பத்தவரிலும் அன்பு பாராட்டி வந்தார். முதலியார் மகன் கந்தப்பருக்கும் குமார சூரிய முதலியார் மகனுக்கும் நடந்த விவாகத்தைப் பேசி ஒழுங்கு செய்தவரும் இவரே.

கனகநாயக முதலியார் அரசிறை வருமானங்களை அறவிட்டுக் கட்டிப் வகையில் ஏதோ பாரதூரமான கணக்கு வித்தியாசங்கள் காணப்பட்டு, அக்காலத்து வழக்கப்படி முதலியார் கொழும்பு இராசதானிக்கு வந்து சரியாகக் கணக்குக் காட்டவேண்டுமென உத்தரவு ஆயிற்று. அப்படியே கனகநாயக முதலியார் கொழும்புக்குச் சென்றிருந்த-

காலத்தேயே மகனுடைய விவாகம் நிறைவேற்றினதாகத் தெரிகிறது.

தகப்பன் வந்த பின்னரே விவாகம் நடைபெற வேண்டுமென்ப பிடிவாதமாய்நின்ற கந்தப்பருக்கு விவாகம் விரைவில் நிறைவேறுவது, தகப்பன் சுலபமாகக் கணக்குக் காட்டி ஒரு குற்றச் சாட்டுமின்றித் திரும்புதற்கு உதவியாகுமென்று புத்திமதிக்கறித் தந்தைக்குப் பதிலாகத் தாமே நின்று விவாகத்தை நிறைவேற்றி வைத்தனர்.

விவாகத்தினைத்தன்று மணமகனுக்குத் தந்தை மணச் சிறப்புக் காணக் கவலை அறவே ஒழிந்து மணக்களிப்பு உண்டாகுமாறு தெல்லிப் பழையிலிருந்து புறப்பட்டு மணமகன் ஊர்வலமாக நவாலியில் மணமகள் வீடு சேரும் வரையும் உடன் சென்ற புலவர் ஓயாது பாடியி பொழிந்தார் என்பர்.

மணமகள் வீட்டு முன்றிலடைந்ததும் எதிர்கோள் வரிசை கொண்டு அட்ட மங்கலத்துடன் மணமகளின் தந்தையாகிய குமார சூரியரும் மணமகளின் மூத்த சகோதரி புருஷனாகிய வன்னியனாரும் மணமகளை வரவேற்ற தருணத்தில் சமயோசிதமாகப் பின் வரும் பாடலைக்கூறினர்:—

“ஊதிப் மிகுத்தபொருள் உள்ளியன தேடலாம்

உடைமை சில மைகள் தேடலாம்

உடலெடுத்தேயின்னர் காகிலி வாழ்படி

உயர்புண் ணியங்கள் செயலாம்

நீதிமிகு மன்னந்தரு பல்லக்கு மேறலாம்

நீனைத்தகரு மங்களை முடிக்கலாம்

நீணிலத் தத்புனா குமாரகு நியமுதலி

விச்சயந் தேட லாமோ

சாதியில் மிகுத்தவன் னியர்க்குத் தம் மதிபொரு

தலைமையுயர் தெல்லிப் பழையில்வாழ்

தண்டனைக் கனகநா யகமுதலி மகனையும்

தன்மரு காரம் படிக்கே

ஆதியய னன்றிட்ட நியதிவழு வாததன்

அரிவையர்க் குமணம் முடித்த

ஆண்பினைச் சிங்கமே குமாரகு நியமுதலி

அனவாத கல்யா ணனே.”

இந்தப் பாட்டைப் புலவர் கூறவே சபையிலுள்ளோர் யாவரும், மணப்பந்தலில் வந்த மணமகளின் பெருமையை யும், அவரை வரவேற்று நின்ற மணமகளின் தந்தை சகோதரி புருஷன் ஆகிய இவர்களின் பெருமைகளையும் ஒருங்கு சேர்த்து சந்தர்ப்பத்துக் கேற்பப் பாடிய புலவரின் கவித் திறத்தை விபந்தனர். குமார சூரிய முதலியாரும் வன்னியனாரும் புலவருக்கு நவமணியாரம் பட்டு வஸ்திரம் முதலிய தக்க வெகுமதி அளித்தார்கள்.

கந்தப்பரின் விவாகமும் வெகு ஆடம்பரமாக நிறைவேறியது. கனகநாயக முதலியாருந் சடங்கு நடந்த சில தினங்களுக்குள் அரசினை வருமானக் கணக்குகள் சரிவரக் காட்டி யாழ்ப்பாணத் திரும்பினர். ஊர்க்குத் திரும்பிய கால முதல் மணச் சஞ்சல முள்ளவராகக் காணப்பட்டார். மகனுடைய விவாகம் நிறைவேறியதால் உண்டாய் சந்தோஷத்தை அரசினை வருமானக் கணக்கில் பிழைகண்டு தான் கொழும்பு சென்று அடைச் சரிப்படுத்த வேண்டிய வந்த அவமானமும் துக்கமும் கெடுத்துவிட்டன. இத்துக்கமும் அவமானமுமே மனதில் குடிபுகொண்டு நாளடைவில் மனதில் வேலை செய்து நோயாளியானார். மயிர் நீப்பின் வாழாக்காலிமா அன்னராய், தனது சமஸ்தான வித்துவானும், தன் குடும்பத்தையும் தன்னையும் உயிரொனவே மதித்து நடந்தவருமான சின்னக்குட்டிப் புலவர், புராண இகிகாசங்களிலிருந்து மேற்கோள் எடுத்துக் காட்டி எவ்வளவு தேற்றியும் மனந்தேறராய் அபரபக்கச் சந்திரன்

போல் நாளுக்கு நாள்கலை குறைந்து மகன் மணமுடித்த ஒரு வருடத்துக்கு முன் பிள்ளை இறந்து விட்டார்.

தனது மாணஞ் சமீபமானது கண்டு மகனை அழைத்து, புலவர் முன் நிறுத்தி, மகனை நோக்கித் தான் ஆதரித்து வந்தது போலவே புலவரை அவரது சீவிய பரியந்தன் கை விடாது ஆதரிக்க வேண்டுமென்றும், புலவரை நோக்கித் தன்னைப் போல மகனைப் பாவித்து, மகனுடனிருந்து மந்திரிபோல அவருக்குப் புத்தி புகட்டி அவரை நடத்த வேண்டுமென்றும் இருவருக்கும் ஒம்படை கூறினார். புலவரும் தமது அன்னதாதாவின் விருப்பப்படி கனகநாயக முதலியாரின் மாணத்தின் பின் நவாலிக்குச் சென்று கந்தப் பருடன் உறைவாராயினர். கந்தப்பரும் தந்தை-மாணத்தின் பின் கந்தனான கனகநாயக முதலி என்னும் பட்டம் உடையவரானார். நவாலியில் “கனகநாயக முதலியார் கல்வளவு” எனப்படும் இடத்தில் கொட்டியாரத்துச் செங்கல்லும் வன்னியில் மரங்களுங் கொண்டு கந்தப்பருக்குப் புதிதாக அமைக்கப்பட்ட மாளிகைக்குச் சமீபமாகப் புலவருக்கும் ஓர் இல்லம் அமைக்கப்பட்டது.

மேற்கூறிய நிகழ்ச்சிகளாலும் கனகநாயன் பள்ளில் புலவர் குடித்தாங் கூறிய விவரங்களைக் கொண்டும் புலவருக்கும் பாட்டுடைத் தலைவன் குடும்பத்திற்கு முள்ள தொடர்பு செந்நாப்புலவன் கபிலருக்கும் வேள் பாரி குடும்பத்திற்குமுள்ள தொடர்பை ஒருவாறு ஒப்பதென்பது விளங்கும்.

கனகநாயக முதலியாரின் குடும்பப் பெருமையை எடுத்துப் பாராட்டிப் புகழ்வதே நவாலியிலும் புலவர்க்கு வழக்கமாயிருந்தது. கந்தப்பரின் பெண்ணொடுத்த மாமனாராகிய குமார சூரிய முதலியார் ஆரிய குலத்தைச் சேர்ந்தவர். கி. பி. 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் பறங்கி

யர் கைப்பட்ட காலம் வரை யாழ்ப்பாண நாட்டை ஆண்ட அரசர் ஆரிய மன்னர் என்னப்பெவர். ஆரிய குலம் “மடப்பள்ளி” எனவும் சாதாரண பேச்சில் வழங்கப்படும். மூன்று கோவிலுள்ள இடம் எனப் பொருள்படும் “மூடுபள்ளி” என்னும் தெலுங்கு பதத்திலிருந்து “மடப்பள்ளி”ப் பெயர் வந்ததாகக் கூறுவர் பாஷா விற்பன்னர். “திரிலிங்கு” என்பது “மூடுபள்ளி”யின் வடமொழிப் பரியாயம். இது “தெலுங்கு” என மருவி வழங்கும். கிருஷ்ண சத்யின் முகத்துவாரத்தில் “மூடுபள்ளி” என்னும் பெயருள்ள இடம் 13-ம் நூற்றாண்டுப் பிற்பகுதியில் பிரபல துறைமுகமாக விளங்கியது. இவ்விடத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த ஆரியர் “மடப்பள்ளியார்” எனப் பட்டனர். தமிழ் நாட்டு “கோக்கள்,” “இளக்கோக்கள்” போலவே இவர்களுள்ளும் “இராசமடப்பள்ளியார்,” “குமாரமடப்பள்ளியார்” என்னும் பாகுபாடு உண்டு. குமார சூரிய முதலியார் குமாரமடப்பள்ளிக் குழுவினர். இவரது மூத்த மகனை விவாகஞ் செய்தவர் வன்னியர் குழுவைச் சேர்ந்தவர். அவர்களுள்ளும் “இராச வன்னியனார்,” “குமார வன்னியனார்” என்னும்பாகுபாடு உண்டு என்பது இன்றும் புத்தளப்பகுதியில் “இராச வன்னிப்பற்று,” குமார வன்னிப்பற்று” என்னும் கிராமப் பெயர்களால் உண்மைப்படும். குமார சூரிய முதலியாரின் மூத்த மகனின் புருஷன் வன்னியைச் சேர்ந்த பனங்காமத்தில் கில தலை முறைகளாக அரசு செலுத்திய கந்ததியில் உதித்த இராச வன்னியனார் என்பர்.

ஒரு முறை குமார சூரிய முதலியாரும் அவருடைய இரு மருமக்களும் சின்னக் குட்டிப் புலவரும் வேறு வித்துவான்களும் பெரியோர்களுங் கூடியிருந்த சபையில் புலவர் வழக்கம்போல் கனகநாயக முதலியாரது புகழ்கீர்த்திகளை விதந்தோதினார். சபையிலிருந்த வேறொரு வித்துவான்,

என்னதான் புகழ்ந்தாலும் குமார மடப்பள்ளியைச் சேர்ந்த குமார சூரிய முதலியார்போலவும் இராசவன்னியர் கூட்டத்தவராகிய அவரின் மூத்த மருகரைப்போலவும் இளைய மருகராகிய கந்தப்பருக்கு இராசபாம்பரியம் இல்லையெனச் சொட்டை சொன்னார். இதைச் சகியாத சின்னக் குட்டிப் புலவர், “வேளாம் அரசே (என்றும் நிலையுள்ள) அரசு; மற்றவெல்லாம் (இன்று தோன்றி நாளை அழியும்) பூ(!) ஆரசு: என்று கூறும் தமிழ்நாட்டு முதுமொழி கீர் அறியீரோ? இன்னும், இறவாப் புகழுடைக் குறையும் மற்று முள்ள சங்க நூல்களும் புரப்போர் கொற்றம் முதல் இரப்போர் சுற்றம் ஈறான யாவற்றிற்கும் வேளாளன் மேழிபே ஆதாரமாவது. வேளாளனே நெற்போர்க் கனத்தில் வாகை சூடுபவன் என்று முழங்குவதைக் கல்லாவிடினும் கேட்டாயினும் அறிய வில்லையோ? என இராச பாம்பரை கூறிய வித்துவானை நனினஞ் செய்து அவர் வாண்ய அடக்கினர் என்பர்.

இதுவுமன்றி, தாம் பாடிய கனகராயன் பள்ளை, நவாணியில் கந்தப்பருடைய சீதன் வயல்களில் வேலை செய்யும் பள்ளக்குடிகளுக்குக் கற்பித்து அவர்கள் வயலில்வேலை செய்யும்போது அவைகளைப் பாடச் செய்தார். கந்தப்பரின் தெனடித்திரி மகனாய் நவாணியில் பிற்காலம் கனகநாயக முதலியார் வளவுக்கு முதுசு உரித்தானான திருவாரூர் அ. நாக்காது முதலியார் J. P., U. P. M. அவர்கள் கனகராயன் பள்ளைக்கு உரிய பாட்டுகள் என்றும் நவாணியில் பள்ளரால் இன்னும் படிக்கப்படுவன என்றும் சில பாக்களை அனுப்பியிருந்தார். அவை கனகராயன் பள்ளைக்கு உரியனவல்ல என்று தோன்றுகிறது. புலவர் நவாணியில் இருந்த காலத்தில் பாடப்பட்டனவோ அன்றி வேறு புலவரால் பாடப்பட்டனவோ என நிச்சயிக்கமுடியவில்லை.

முதலியா னுப்பிய பாட்டுகளில் மூன்று பின்வருவன:-

வானன் ஓராவலியன் ஓராவந்திறங்கிய வெள்ளன் ஓராதாழீனம் சரிந்து போருது தன்னி நடவாரும் பள்ளீரோ.

கறுத்தைக் காளை ஓரணை ஈரணை கழுக்கடி வயலுழையிலே
எருத்தைத் தெய்தெய் என்றாப்பப் போனேன் எதிர்த்துக்கொண்டு
[பள்ளீரோ.

கறுத்தைப் பள்ளியும் சிவத்தைப் பள்ளியும் கலந்து நாத்நெறிகையில்
கறுத்தைப் பள்ளியார் எறிந்த நாத்நெறிகை குண்டல மாச்சுதே.

இவ்வாறுகச் சின்னக்குட்டிப் புலவர், கந்தப்பர் அல்லது கந்தனான தண்டிகைக் கனகநாயக முதலியாருடன் நவாணியிருந்து காலங் கழித்து தமது மாண காலத்திற்குள் சென்னையுக்குத் திரும்பினார் என்பர். கி. பி. 1820 ஆண்டு அளவில் புலவரது மாணத்தைக் குறிப்பிடுவர். அவர் கந்ததியார் மாவட்ட புரத்தைச் சேர்ந்த தாவடைக் குறிச்சியில் சிறப்புஞ் செல்வமும் உடையவராய் இன்றும், கனகநாயக முதலியார் கந்ததியாரிடம் அன்பு பாராட்டி அளவளாவி ஐக்கியமாய் வாழ்கின்றனர்.

V. நூல் பாடப்பட்ட காலம்

தண்டிகைக் கனகராயன் பள்ளைப் பாடப்பட்ட காலத்தை நிச்சயிப்பதற்கு ஆதாரமாயுள்ள சில, நூல்செய்தவரால் பாட்டுடைத் தலைவன் கனகநாயக முதலியாரின் புத்திரன் கந்தப்பருடைய விவாகநாளைக் குறிப்பிட்டுப் பாடப்பட்ட “ஏர் கொண்ட பரிதாவி” என்றறொடக்கத்த தனிச் செய்யுள். இப்பரிதாவி ஆண்டு கி. பி. 1792 என முன்னர்க் காட்டப்பட்டது. சாலிவாகன சகாப்தம் கலியப்தம் முதலிய வற்றைக் குறியாது அறுபது ஆண்டு வட்டத்தில் ஒன்றாகிய பரிதாவி வருடத்தை மாத்திரம் சொல்லும் மனப்பாட்டை ஆதாரமாகக்கொண்டு 1791 (1850) என நிச்சயிப்பதென்

கனம்? அதற்கு முந்திய அல்லது பிந்திய பரிதாவி எனக் கொள்வதற்கு இடமின்றேவேன ஆசங்கக் கிசுமும். இவ்வாசங்கையை நீக்க வேறு ஆதாரங்கள் உள்ளன.

பாடப்பட்டோர் வாலாற்றில் சேனாதிராய முதலியார் என்பவர் இந்தால் இயற்றிய புலவருடன் சக மாணக்கராயிருந்தார் என்றும், அவர் இருந்த காலம் கி. பி. 1750-1840 என்றும் காட்டப்பட்டது. அவர் சீவிய காலமான 90 ஆண்டிற்கிடையில் வாக்கடிய பரிதாவி ஒன்றே. இன்னும் இப் புலவருக்கும் முதலியாருக்கும் வித்தியா குருவாகிப் சிற்றம்பலப் புலவர் கண்டியாசன்மீது “கிள்ளிவிடுதுது” பாடி அவ்வாசன் சபையில் அரசங்கேற்றக் கண்டிக்குப் பிரயாணமாகி அரசன் ஆங்கிலர் கையில் அகப்பட்டுச் சிறையானானெனக் கேள்வியுற்றுத் தங்கருமம் முற்றான திரும்பினார் என்பர். கி. பி. 1815-ஆல் கண்டி இராச்சியம் ஆங்கிலர் கைப்பட்டது. இச்சம்பவத்துக்கு அணித்தான பரிதாவி 1792ஆல் ஆகும்.

அன்றியும் யாழ்ப்பாணத்தில் நிலங்களுக்குத் தோம்புப் பதிவு கடைசிமுறையாக ஒல்லாந்தரானுகை அந்தத்தில் ஆரம்பமாகி ஆங்கில அரசியல் தொடங்கிய சில்லாண்டுகளில் முற்றுப்பெற்றது. கி. பி. 1798-1822 என சரித ஆராய்ச்சியாளர் தோம்புப் பதிவு காலத்தை வரையறுப்பர். கனகராயன் பள்ளிற் பாடப்பட்டோரிற் சிலருடைய பிள்ளைகள் தோம்பேடுகளிற் காணியாளராகப் பதியப்பட்டிருக்கிறார்கள். பொய்யா மொழியார் குயில் கூவலில் மயிலிட்டி வாழ்த்தின்கீழ் (செய்யுள் - ௭௬) சொல்லப்படுகிறார். மயிலிட்டிக் கோவிற் பற்றுத்தோம்புப் பதிவில் காணியாளனாக இவர் மகன் பொய்யா மொழியார் கதிர்காமர் பெயர் காணப்படுகிறது. கனகராயக முதலியார் மகன் கந்தப்பர் காணியாளனாகத் தோம்பேட்டிற் பதியப்பட்டவர். இப்படியே

இன்னும் அநேக உதாரணம் காட்டலாம். தோம்புப் பதிவில் காணியாளனாகக் காணப்படும் கந்தப்பரின் விவாகம் பரிதாவி, 1792 ஆண்டென நிச்சயிக்கலாம்.

இனிக் கனகராயக முதலியார் மகனுடைய விவாகம் நடந்த ஒரு வருடத்துக்கு முன் பிள்ளைக இறந்துவிட்டார். ஆகையால் “கனகராயன் பள்ளு” இயற்றப்பட்ட காலம் 1792ஆளுக்குச் சில்லாண்டுகட்கு முன்னரே எனக்கொள்வது தகுதி. கந்தப்பரின் தெளகித்திரி மகன் ஒருவரே அவருடைய நவாஸிக் கல்வளவு என்னும் இல்லத்தின் தற்கால சொந்தக்காரனென மேலே காட்டினோம். இவர் கந்தப்பருக்கு ஆறுதலை முறையினர். கிரி மலையிலுள்ள கனகராயக முதலியார் மட்டும் பராபரிப்பாளன் கந்தப்பர் சந்ததியில் ஏழார் தலை முறையினர் ஒருத்தியின் புருஷன். இப்படியே பாடப்பட்டோர் வாலாற்றிற் கூறப்பட்ட எவருடைய சந்ததியாரும் முதியோர் ஆறார் தலைமுறையினரும் பெரும்பாலும் ஏழார் தலைமுறையினருமே இக்காலத்தவர். மிக அருமையாக எட்டார் தலைமுறையினரும் உண்டு. அப்பால் சொல்ல இடமில்லை. ஒரு தலைமுறைக்கு 20 வருஷமாகக் கொண்டால் ஏழு தலைமுறைக்கும் 140 வருஷமாகும். இக்கணக்கும் கி. பி. 1792 ஆண்டே நூல் பாடப்பட்ட எல்லைக்குச் சமீபமானதெனக் காட்டும். எனவே, ஏறத்தாழ கி. பி. 1790ஆல்-க்கு முன் பிள்ளைக இந்துல் முடிந்து அரசங்கேறிப் பிரசித்தி பெற்றமை காரணமாக, கனகராயக முதலியார் மகன் கந்தப்பருக்கும் குமார சூரிய முதலியார் மகன் தங்க நாச்சனுக்கும் சின்னக்குட்டிப் புலவர் மூலமாக விவாகப் பேச்சு நடந்து 1792-ம் ஆண்டு விவாகம் சிறைவேறியது எனக் கொள்ளுதல் அக்கால சம்பவங்களுக்கு ஒத்ததாகும்.

தூல் அச்சிட்ட பிறகு விளங்கிய
திருத்தமான பாடங்கள்

செய்யுள்	வரி	கோண்ட பாடம்	திருத்தம்
விநாயகர் காப்பு	2	பராரும்	காராரும்
	3	மெய்யானை முகத்து	மெய்யானை மாமுகத்து
	4	கையானை முகத்தோன்	கையானை மாமுகத் [தோன்]
விநாயகர் அறி	2	நிலாவேணியர்	நிலாவொளி வேணியர்
	7	மாமுலை சுரந்த	மாமுலையான் பசுங்
	8	மயிலான் சிந்துரத்	மயிலான் திகழ் சிந்துரத்
கடேசர் அறி	1	தண்டகடர்க்கை	திகழ் தண் சுடர்ச்
	2	கவிதனார	சிவிகையார
	3	கனகமாமழை	காடமா மழை
	9	தனிமேவும்	தனித்தாழ்வு
திருமால் ,,	5	கவி	ருறையர்கவி
		கொடைக் காதுகள்	கொடைக்கா
	6	தீர	ஆதன் தீர
	6	பசும்	ஆய்ய பசும்
	10	மீதிற் சஞ்சரிக்க	மீகிற்
	11	நறை	சஞ்சரிக்க நறை
	11	சூட்டி	சூட்டி - நல்ல
	7	மேமுறத்	மேமுறத் - ஆய்ய
	8	ஆய்யதென்	தென்
	3	புகழ் தண்டிகைக்	புகழ்த் தண்டிகைக்
		கனகராயன்	கனகநாயகன்
	3	சிரித்து	சிரித்து - நன்ற
	8	காரைப்பள்ளன்	காரைக்காவற்பள்ளன்
	3	தோனண் பினந்தி	தோனண் பினனந்தி
	7	மணியை யின்னிசைத்	ஆணிமணியை

செய்யுள்	வரி	கோண்ட பாடம்	திருத்தம்
	8	தொல்	இன்னிசைத்தொல்
		மகிழப்பாரிடை	மகிழப்
	9	நீள்	பாரிடை நீள்
எ	12	நாட்டுப்—பன்னி	வனநாட்டுப்பன்னி
க	8	சங்கமேய	சங்கமேவிய
	11	தூயவனச மருவு	தூயவனலமருவு
க	3	கடந்த	கடந்த
	6	புயத்தினினை முலைகட்	புயத்தின் முலைக்
	8	யவளை மேற்கூடந்	மேற்கூடக்
கக	1	தண்டலை காட்டும்	தண்டலைக் காட்டும்
கஎ	1	பொங்கரிடைப்பைங்குயில்	பொங்கரிடைமென்
		மேவும் மென்	மேவும் [பைங்குயில்]
	8	மாடத்தயங்கி	மாடத்துயங்கி [வே]
கக	3	கன்னலென்னவே செந்	செந்நெல் கன்னலென
உந	3	சேற்றிற் பாலியே [செல்	சேற்றிற்றாலியே
உஅ	1	விளக்கமாந் தண்டிகைக்	விளக்கமாந்தண்
	2	கனக	டிகைக்கனக
	8	கன்றிடாதோ	கன்றாதோ
கஅ	7	தெல்லியூர்வாழ்	தெல்லிவாழ்தண்
	8	தண்டிகைக் கனக	டிகைக்கனக
கச	4	செல்வம் பெற்று வாழக்	செல்வம் பெருகக்
கஎ	4	பூதலத்தில்	தாரணியில்
கஅ	2	பாலன் பதமலர்	பாதமலர்
கக	2	நாணுவித வல்லாச	நாணுவல்லாச
கஎ	2	நீதன் ஈகை	நீதன் - ஈகை
கஅ	4	புலிவாழக்	புலியில் வாழக்
கக	1	விம்பம் பொருவும்—இதழ்	பொருவும் இதழ்
	2	வாகான	வாகாந்
கக	2	நேணுவன்னசோமநாதன்	நேணு சோமநாதன்
எஉ	2	காட்டியவன்	காட்டிய
எஅ	2	நரபாலன்	நறை

செய்யுள்	வரி	கோண்ட பாடம்	தீருத்தம்
எள	2	நேயனலங் கொண்ட	நேயன் - அடல்
எஅ	2	செல்வன்றிரு—வரசன்	செல்வன் - வியன்
அக	3	போற்றந்	போற்றந்
கக	10	மள்ளியேயிதித்து	மள்ளியிதித்துத்தள்ளி
க0க	13	கரியவுள்ளற்குரிய வள்ளிக் கரியவள்ளி	[யே]
	3	தெல்லியூர் வாழ்	தெல்லிவாழ்
	2	வயிறும் செவிகிகச்	வயிறும் - மிகச்
	4	முகமும் சீரிலா	முகமும்
	6	யும் பெருத்த	யும் - பெருத்த
க0எ	8	போன்ற பற்களும்	போற்பல்லும்
	10	வாதஞ்சேர்	வாத
	12	காதுமாகவே	காதும் - ஆக
	14	மொழியும் மிக்கதாய்	மொழியும் - மிக
	15	காறொரு [நிறை காறொரு]	
	16	மெண்ணமுன்னத் தோற் தோற்றிநூர.	
க0அ	6	பாதத்திற் பொற்	பாதத்திற் செம்பொற்
ககக	5	இளையவட்	அவட்
	7	தன்னைக் காண	சன்னைக்காண
ககஉ	13	அடியெனிறற்றியான்	அடியெனிறற்றியான் - [அடிவடனனை]
ககச	12	பின்னொணைகுவ	பின்னொணைகுவ
ககக	3	தெல்லியூர் வாழ்	தெல்லிவாழ் தண்
	4	தண்டுகைக் கனக	திகைக்கனக
	5	குழையிற் சருவிக்	குழையின் மேற் சருவிக்
க2.ச	1	மயிலுதவுசன	மயிலே புதவுஞ்சு
	3	கடைச் சென்று கனக	கடைசென்று கனக
	4	கனக [தண்டுகைக் திகைக்கனக]	
க2ரு	7	நீ மீண்டிடுவாய்	மீண்டிடுவாய் நீடே ய
க2உ	6	வம்பேற	வாயெல்லாம் வம்பேற
	1	கொம்பன் தரு கள்ளக்	கொம்பன் கள்ளக்

செய்யுள்	வரி	கோண்ட பாடம்	தீருத்தம்
	2	நிறத்தான் மிக்க மோழைக் நிறத்தான் - மிக்க காளை	
	3	ஆளைப்பாயும்வித்தகிரியன் மோழைக்காளை ஆளைப் [பாயும் வித்தகிரியன்]	
	4	காளை சற்றே	காளை ஈட்டக்குணத் [தான் - சற்றே]
	6	மேனியன்மதம்	மேனியன் - மதம்
	8	தலையென்னுங்	தலையன் - என்னுங்
	9	கூறினாண்டே	கூறினேனாண்டே.
கா.க	1	பாரியர் காவிக்கண்ணியான்	காரியல்காவிக் கண்ணிய [ன்]
	7	பாய விளங்கு	பாய
	8	செய்யில்	விளங்கு செய்யில்
கச0	6	மாறாய்ச்	மேயாறாகச்
கச2	6	பார்த்திராததென்ன	பார்த்திரங்காததென்ன
கச4	3	தெல்லிவாழ் தண்டுகைக்	தெல்லியூர் வாழ்
கசக	3	தெல்லியூர் வாழ்	தெல்லி வாழ்
கசஎ	7	மிப்போது	மிப்போ
கசக	11	சிந்தாச் செங்கிடைத்	செங்கிடைத்
கச0	7	பரியதாழ்	பரிய [டி]
		வடமும்மையப்பாடியாடி	வடமும்மைய வாடிப்பா
	8	செயைச் சினத்துப்	சினத்துப்
கசு	5	பொருவு	பொருவத்
	14	தரியன்	கரியனுந்
	15	போலவே	போலே

குயில் கூவல் செய்யுள் ௫௫-ன் தீருத்தம்

கிமிருமிசை திசைபரவ வருகுரிசி ஸ்மார்தொழ
கின்ற மாப்பாணர் தந்த நேயன்—வானில்
கிரிச தினகாளை நிகரமார்தொழு முதலியென்றுஞ்
செகமீது வாழுவென்று கூவாய் குயிலே.

குயில் கூவல் - செய்யுள் கூ-ன் திருத்தம்

பத்தர்தங் தருளுமைந்த னிந்திர தாருமாதர்
நித்தமொயி லெழுது மதபுபன்—நிதம்
சித்தர்சூர் மறைகன்டொழு நித்தனடி. மலர்பாவு
மாமன்கதிர் காமன்வாழக் கூவாய் குயிலே.

மழை பெய்தல் - செய்யுள் கூ-ன் திருத்தம்

மருவிப் பருகிக் குமுறிப் பனிவனர்
மலையிற் பொலிவொடு விளங்கியே
கருகிப் பெருகித் தமரித் தடலிற்
கடலிற் நிசைநிசை முழங்கியே.

இளைய பள்ளி முத்த பள்ளியை வைதல் - செய்யுள் திருத்தம்

மோச மில்லாம லானையைக் குத்தியே
முறத்தினாலே மறைத்திட் டிருப்பன்
ஆசை மூட்டியே பள்ளினைக் கோட்டிகொண்
டாடித் தேட்டமெல்லாம் பறிப்பன்
கூசக் கூச வுரைத்தாலுங் கேளாள்
குழைவுற் றுருடன் கூடியிருப்பன்

.....
.....

பாட பேதங்கள்

செய்யுள்

எ	மிசை பெறத்	மிசைபெறு
கஅ	காளை வெருண்டு	காளை வண்டு
௩௩	மாறாறு	மாறுறு
௫௪	கந்தமகிபதி	மகதவகிபதி
௯௦	லாவிப்புறப்பட்டே	லாவித்திடப்பட்டே
௧௨௪	மயிலுதவு	மயிலையுதவு
௧௫	கனகளுக	தனதளுக

பாட்டு முதற்குறிப்பு அகராதி

பாட்டு	பக்கம்	பாட்டு	பக்கம்
அடர்ந்த சிறை	...	கங்குலம்	...
அட்டகிக்குமிசை	...	கந்திரும்	...
அதிருமிசை	...	கந்திரும்	...
அம்பந்தம்	...	கம்புன்பம்ப	...
அரிக்கொடி	...	கருமருவு	...
அளியார்த்தும்	...	கலைகிறியே	...
ஆசை மூட்டி	...	கனகமேரு	...
ஆதி மறை	...	கனகராயன்	...
ஆதி யான	...	கனத்ததனத்தி	...
இட்டமாகவே	...	கன்னலின்	...
இந்திரசிலை	...	காக்குமள்ளர்	...
இந்திரச் செல்வன்	...	காரார்த்தும்	...
இருங்குலனை	...	கார்தரும	...
இலங்கொளி	...	காளி வெருண்டு	...
ஈட்டி தெய்தல்	...	குருகோலமிதி	...
ஈட்டி செல்வன்	...	குறைந்ததிரு	...
உலகலாமொளி	...	கேட்டவரை	...
உரைத்தமாற்றம்	...	கேளநர் நிருபன்	...
எங்கள் குலம்	...	கேளநர் நீளரி	...
எங்குமாகி	...	கோட்டை நெல்	...
எயிலை	...	கோலச் சுறவு	...
என்ற மொழி	...	கோலமுறு	...
வராளமும்	...	சங்கமாரா	...
வரை மள்ளர்கள்	...	சங்கிதலோலன்	...
வர் பொருந்து	...	சீராளர்	...
ஏற்றை	...	சீர்விளங்கு	...
ஐந்திருநகர்	...	சீறுமூக்கு	...
ஐயனார்	...	சுருப்பினம்	...
ஒலயிடு கோலவரி	...	செகராசன்	...
கங்குன் மீது	...	சையநேரும்	...
கங்கையத் குலம்	...	சொல்லிலவை	...
கஞ்சரும்	...	சோதியாகும்	...
கட்டழகாக	...	சோனமாதம்	...

பாட்டு	பக்கம்	பாட்டு	பக்கம்
தளவவாணகை	... ௧0	பந்தமுறு	... ௪௨
தையெங்கும்	... ௧௬	பந்தேர்	... ௮
தருமஞானம்	... ௪௭	பாவு பல	... ௨0
தாணியும்	... ௪௫	பலவித	... ௧௨
தாரமருவு	... ௧௬	பனகமா மணிபா	... ௯
தாவில்லாத	... ௩௬	பனகமா மணியணி	... ௨
திங்கள்	... ௪௩	பற்றலாகன்	... ௧௧
திருவளர்	... ௩௩	பாதியிரவு	... ௧௮
திருவுலாவும்	... ௧௩	பாரியர் காவீ	... ௪௩
தினகாவில்	... ௨௨	பாலைக் கிழத்தி	... ௨௮
தூங்கக் குறவர்	... ௨௬	பிங்கலன்	... ௨0
துதிக்கும்	... ௧௫	புருத்த மருதம்	... ௨௯
தும்பியிசை	... ௨௩	பேர் பெறும்	... ௪௨
தாயவன்	... ௨0	பொந்தகரிடை	... ௧0
தேங்கிலரும்	... ௩0	பொருந்து பச்சை	... ௪0
தேங்குபுகழ்	... ௪௧	பொருவரிய	... ௨௪
தேங்குபுனல்	... ௨௬	பொன்றவழங்கிடு	... ௧௧
தேடுமாகதம்	... ௪௨	பொன்றாவு	... ௫
தேனைத்தாங்கிய	... ௧௨	பொனபுத்தி	... ௩௮
தேனாறு	... ௫	மங்கலமார்	... ௮
தேனருதிக்கும்	... ௨௪	மதிதோயும்	... ௧௯
தேன்கொண்ட	... ௪௩	மருக்கோட்டு	... ௨௬
நச்சுப்பல்லி	... ௩௭	மருந்துக்கள்ளி	... ௩௭
நடந்துலாவி	... ௨௭	மருவிப் பெருகி	... ௨௫
நதிசுலத்தில்	... ௪	மருவுகங்கை	... ௧௪
நமனை	... ௯	மருவுமஞ்செழுத்து	... ௧௨
நறைவீசிய	... ௩	மறைநிறம்பா	... ௨௪
நாரிபங்கள்	... ௧௭	மனுநெறி	... ௩௪
நிறைத்தருல்	... ௩௭	மாதாதி	... ௨௨
நீதிநிறை	... ௧௮	மாரணம்பு	... ௬
நீர் பொருந்தும்	... ௨௫	மிசைபெற	... ௭
நீவிர் ஊவரும்	... ௧௪	மிளிரம்புயம்	... ௩
பகைக்கனக	... ௧௮	மின்ன விருக்கதிர்	... ௭
பஞ்சவர்ங்கு	... ௪0	மின்னவிருங்கிரண்	... ௨௨
பங்கய	... ௪௬	மின்னாட்டு	... ௨௬
படபிரை	... ௨௪	முத்தமுத்த	... ௩௩
பத்தர்	... ௧௮	முன்னமே	... ௩௬

பாட்டு

பக்கம்

பாட்டு

வஞ்சியவன்
வடுவில்
வட்டமுலை
வண்டிரை
வாதுகை
வரியுலா
வனசமாது
வனசமாடிகள்
வன்னமாங்குளி
வாசங்குவளை
வாய்ப்பானை

... ௫
... ௩௪
... ௩௨
... ௧௯
... ௨௧
... ௪
... ௧௭
... ௧௦
... ௧௧
... ௪௬
... ௧௭

விண்டலர்ந்த
விண்ணொலிய
விந்தையில்
விந்தைமேவும்
வெதிரைநேர்
வெந்தகட்டை
வெள்ளிக் கொம்பன்
வெள்ளித்திரள்
வேலைதங்கிய
வேலைவற்றினும்.

பிழை திருத்தம்

செய்யுள் வரி பிழை

திருத்தம்


விரயகர் துதி 10 ஒளிர்
கதிரை 6 குடி
துதி 2 மதியனாந்
திருமால் துதி 3 கனகநாயகமகிபன்
சீர்வதிதுதி 4 வெள்ளிர்
௧௦ 6 தார்ப்
8 யவளை
௧௨ 6 கனகநாயக
௧௪ 2 மைந்தனாந்
4 தமையனாந்
௨௪ 3 வண்டாடனத்
௨௬ 3 பரத்தினிற்
௩௧ 8 நாயகர்
௩௨ 1 சுதியுடைத்
4 வளங்குவானிடு
௪௭ 4 காரைக்கால்
௪௮ 6 குவட்டி
௭௧ 2 விதான்கன்
௧௦௦ 2 தடர்ந்துலாவி
௧௦௧ 4 நெய்ச்
௧௦௪ 4 உடைத்துத்
6 பன்னிதி
௧௦௫ 7 கத்தலை
௧௧௩ 13 அடியெனிற்பறியான்
௧௧௫ 10 களைப்பறியான்
௧௧௬ 4 மடிச்சிலைக்
௧௧௭ 7 வராம

ஒளி
கிடி
மகிபனாந்
கனக நாயக மகிபன்
வெள்ளி
தார்ப்
யவளை
கனகநாயக
மைந்தன்
தமையனாந்
வண்டானத்
பரத்திற்
நாயகர்
சுதியுடைத்
வழங்கு வானெடு
காரைக்காவல்
குதட்டி
விதன்கன்
தடர்ந்துலாவி
நெய்ச்
உடைத்துத்
பன்னிதி
கத்தலை
அடியெனிற்பறியான்
களை பறியான்
மடிச்சிலை
வராம

செய்
செய்

செய்யுள்	வரி	பிழை	தீருத்தம்
கஉஉ	2	நம்மாலான	நம்பிமாலான
கஉச	1	சனகானே	சகான்
கஉஉ	7	குழலின்	குழின்
கஉஉ	5	புண்டாகி	புண்டாகி
கஉஉ	8	பின்னமாகச்	பின்னமாகச்
கஉஉ	தலைப்பு-மூர்ச்சித்துக் கத்தல்-மூர்ச்சித்துக்கிடத்தல்		
கஉரு	2	பேச்சிலையே	பொக்கிலையே
	3	மறந்தவறு	மறந்தவறு
	4	தெளிந்திடவே	தெளிந்திடவே
கஉக	3	கொண்டோட	கொண்டோடப்புன்
	4	புவியில் முழங்கு	முழங்கு

0-192 MCK/1
N 32



12-15-84
This book to be had of:—

1. J. T. Sadasiva Iyer Esq.,
Secretary, Oriental Studies' Society,
Education Office,
Jaffna.
2. V. Nagalingam Esq.,
(Proctor S. C.)
Assistant Secretary,
Oriental Studies' Society,
Vaddukkoddai P. O.
3. N. Ponniah Esq.,
Thanalakshmi Book Depot,
Chunnakam P. O.

இப் புத்தகம் கிடைக்கும் இடங்கள்

1. பிரமபுரீ J. T. சதாசிவ இயர் அவர்கள்,
பா - ஆ - தி - பா - வி. சங்க காரியதரிசி,
வித்தியாகக்கோடார், யாழ்ப்பாணம்.
2. திரு. V. நாகலிங்கம் (பிரகர்) அவர்கள்,
சை. சங்க உபகாரியதரிசி,
வட்டுக்கோட்டை.
3. திரு. N. பொன்னையா அவர்கள்,
அதிபர்,
தனலட்சுமி புத்தகசாலை,
சுன்னாகம்.